




# திருக்கும்

கலை திலக்கிய மாநி திதழ்.

- \* ந. இரவிந்திரன்
- \* முருகையன்
- \* ந. வெரத்திரன்
- \* விவாயர்
- \* பரணி
- \* செயோன்
- \* மாவளி
- \* ஜனப்பிரியன்
- \* குழுதன்



17

காபி: 17



எண்: 4

இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையன்  
பேராசிரியர் க. கெலாசபதி ஐந்தாவது ஆண்டு  
**நினைவு ஆய்வரங்குத் தொடரின்**  
**ஆய்வுகள்**

1. கெலாசபதியின் விமர்சனமும் நடைமுறையும்  
- இ. முருகையன்
  2. நாட்டார் வழக்கியலும் கெலாசபதியும்  
- இ. பாலசுந்தரம்
  3. கலைத்துறையும் கெலாசபதியும்  
- சி. மென்னகுரு  
    இ. சிவானந்தன்
  4. எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களிடையே கெலாசபதி  
- சி. தில்லைநார்தன்
  5. ஒப்பியலாய்வும் கெலாசபதியும்  
- வ. கந்தசாமி
  6. எழுத்தமிழர் சமுதாயம் பற்றிக்கொலர்பாதி  
- க. சண்முகலிங்கம்
  7. தேசிய இலக்கியக் கோட்டபாடும் கெலாசபதியும்  
- ந. இராநிதிரன்
  8. கெலாசபதியின் சமூகநோக்கும் அரசியலும்  
- க. செந்திலவேல்
  9. பாரதி ஆய்வில் கெலாசபதி  
- பார்வதி கந்தசாமி
  10. நாவலர் ஆய்வும் கெலாசபதியும்  
- அம்மன் வீணி முருகதாஸ்
  11. ஒவியப்பாளர் கெலாசபதி  
- C. V. இராஜசுந்தரம்
  12. பல்கலைக்கழகங்களும் கெலாசபதியும்  
- இ. தம்பையா
  13. இலக்கிய வரலாற்றுக்குத்துறையும் கெலாசபதியும்  
- மெள. சித்திரலேகா
- ஆய்வுகள் 'தூயம்' இதழ்களில் தொடர்ந்து வெளிவரும்!  
ஆய்வுகளின் முடிவில் தொகுப்பு நூல் வெளிவரும்!
- 15 / 1 மின்சார நிலைய வீதி, இ. முருகையன்  
யாழ்ப்பாணம்.

பேராசிரியர் க. கெலாசபதி  
ஐந்தாவது ஆண்டு நினைவுக்கும்  
தலைவர்

## பணி தொடர் . . .

இடையே ஏற்பட்டபல தடைகளால் தாயகம் ஒராண்டு வெளிவரத் தவறிவிட்டது; தாயகம் இதழ்கள் ஒவ்வொன்றும் பல சிக்கல்களினாடே பசீரதப் பிரயத்தனத்துடன் வெளிக் கொண ரப்பட்டவை. அவை அத்தகைய சிக்கல்களின் ஒட்டுமொத்தமான தாக்கம் ஒராண்டுத் தாமதத்தைத் தோற்றுவித்தது.

தாயகம் எதிர்நோக்கும் பொருளாதார நெரு க்கடியைத் தவிர்த்து சீராக வெளிவர ஏதுவாக அகநிலை ரீதியான குழலைச் சிருஷ்டியபதற்கு விலையில் அதிகரிப்பை ஏற்படுத்துவது தவிர்க்கவியலாததாகியுள்ளது.

இத்த இதழிவிருந்து புதியவிலை ஏழூரா, தாயகத்தின் பணியை வாசர்களின் பங்களிப்புடனேயே தொடரமுடியும். என்பதை அறிதவர்கள் என்றவகையில் விலையேற்றத்தை பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து ஆதரவு நாக்குவிர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு

தாயகம் சந்தாவை புதிய விலைப்பிரகாரம் கெலுத்தி கிரம மாகக் கிடைக்க வழிகோலுங்கள் 31 - 3 - 88 இற்கு முன்னர் புதிய சந்தாவை செலுத்தி உதவுமாறு வேண்டுகின்றோம்.

தாயகம்  
தனிப்பிரதி விலை ரூ 7 - 00  
ஆண்டுசந்தா, ரூ 90 - 00  
ஆறுமாத சந்தா ரூ 45 - 00



தர்யகம் வாசகர்கள் அநேகர் ஆசிரியர் தலையங்கத்தில் ஆர்வமுடையவர்கள் என்பதை நாம் அறிவோம். இப்பகுதி சம கால நிகழ்வுகளின் உண்மைப் போக்கினையும் எதிர்கால மார்க்கத் துக்கான தெவிலையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்றவு அதற்கான பிரதான காரணமாகும். இந்த இதழில் ஆசிரியர் தலையங்கம் இடம்பெறுதற்கான காரணத்தை வாசகர்கள் அறிவிர்கள்!

ஆசிரியர் தழ.

## விஜயகுமார ரணதூங்க

தெற்கிலிருந்து இனப்பிரச்சினாத் திட்டங்கள் சாதகமான சமிக்ஞங்கள் வருமென்ற எதிர்பார்ப்பி, தாழ்மக்கள் இருக்கும் இந்தவேணியில் கலைஞரும் அரசியல்வாடியமான விஜயகுமாரரணதூங்க அவர்களது படுகொலைச் செய்திகூட்டு அமீனவரும் துயரத்திலாழ்ந்தனர்.

விஜயகுமர்ராணதூங்க அவர்களது அரசியல் கொள்கைகள் சிலவற்றுடன் தாயகம் உடன்படவில்லை; ஆயினும் தமிழ்மக்களின் நியாயமுறவுமான அபிலாவுஷகளை நிறைவுசெய்வது தேசிய ஒருமைப் பாட்டை நிதர்சனமாக்குவதற்கு அடிப்படையான நிபந்தனை என்பதை விடுமுறைத்திச் செயற்பட்டவர் என்றவரையில் அவருடைய இழப்பு தமிழ்மக்ஞங்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிகிள்ளத் தலைவர்கள் யாரும் யாழ்ப்பாணம் வசமுடியாது என்றிருந்த நெடுக்கடியர்னாலுமிருந்து இங்குவந்து ஒருஷில் சமரசங்களில் சாதித்துச் சென்றிருக்கிறார்கள். இங்குவருவது மரணத்தோடு விளையாடும் செயல் என்றாலும் அரசு அனுமதி மறுத்தபோது, தமிழ்மர்மதுகொண்ட நம்பிக்கையைத் தளர்த்தரீமல், என்னிட்துணிந்தகாசிலைத்தின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டி, அனுமதிபெற்று வந்து, வெற்றியோடு திரும்பியதன் வாயிலாகத் தமிழ் மக்கள் அவர்களின் காட்டியவர்.

அபத்தான வேளைகளில் சாதுவியமாகச் செயற்பட்டுப் பலருக்கு நீண்டமையைத்தரவல்ல [செயற்களிய செயல்] செய்வுவேளைரன் என்றுர் ஜிலியஸ் ஃபியூசிக். அத்தகைய வீரத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்த விஜயகுமாரரணதூங்க அவர்களுக்கு தாயகம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தவறான கொள்கைகளையும் தத்துவங்களையும் சரியான கொள்கை - தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்த்தும் கருத்துப் போராட்டங்களினால் முறியடிக்க வேண்டுமே தவிர அரசியற் படுகொலை களாலும் தனிநபர் பயங்கரவாதச் செயல்களாலும் - அல்ல என்பது தரியக்கூடியதின் கருத்து. ஒத்தகைய தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் தெரிடவது தேசநலனுக்கு அபாயத்தை ஏற்படுத்த இடமில்லை.

## ★ பழைய வரட்சிகள் பாழ்படுக

□ ந. இரவிந்திரன்

நால் :	வெறியாடு
ஆசிரியர் :	முருகையன்
வெளியீடு :	தேசிய கலை இலக்கியப் பேரவை
	18 / 1, மின்சார நிலைய வீதி,
	யாழ்ப்பாணம்,
	இலங்கை.
விலை:	ரூபா 10 - 00

மக்களின் உடமைகளையும் உயிர்களையும் பாதிக்கும் சம்பவங்கள் மலின்து விட்ட காலம் இது. அதைத் திலுவிசிற கர்லத்தில் பல ஆயிரம் பிரசங்கங்களும், தத்துவப் போதனைகளும் ஆற்றுவதற்குச் சிரமப்படுகிற பணியை, இப்போது ஒரு நாட்சம்பவம் மிக தற்காலிகமாக்குவதற்கு அடிப்படையான நிபத்தனை என்பதை விடுமுறைத்திச் செயற்பட்டவர் என்றவரையில் அவருடைய இழப்பு தமிழ்மக்ஞங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“கல்வி வளம் நீரானால் காசு வளம் நீருகும்,  
காசுவளம் நீரானால் ஆசகுனம் நீருகும்,  
ஆசை, முயற்சி, அவாக்கள், இலட்சியங்கள்  
பேசிவரும் தத்துவங்கள் நீருகிப் போகட்டும்”

என்ற கோதலில் யாழ்ப் பாலகம் எரிக்கப்பட்ட அந்த நீகழ் ஒத்து நடந்ததுபோல இன்றைக்கும் எம்து நினைவையில் நடந்தாடு கிறது.

இது ஒரு கலைஞரின் அடிமளக்கருக்கறையில் எவ்வாறு கருத்து தரித்து - உருப்பெற்று வளாக்கியடைந்து பிரசவிக்கப்படும் என்பதை தரிக்க கவிஞர் இ. முருகையன் அவர்களின் ‘வெறியாடு’ மிகச் சுற்றுக்கூடும் செய்திகள் கொட்டாகியுள்ளது, அறியியல் நுட்பங்களும் மேல் குறித்த ஏடுத்துக்காட்டாகியுள்ளது.

ஷமக் கலைஞரும் இணையும் உகையில் கவிப்படைத்த கவிஞர் இ. முரு கையன் அவர்களது படைப்பாற்றல், அறிவுக்களாஞ்சியம் அழிக்கப் பட்டதால் உந்தப்பட்டு 'வெறியாட்டு' எனும் ஆக்க இலக்கியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு சம்பவம் ஆக்க இலக்கியத்துக்கான கருவாக ஆகும் இயக்கப்போக்கைப்பற்றிய இ. ஜி. யாகோவல்வ குறிப்பிடும் கருத்து மனங்கொள்ளத்தக்கதாகும்: ‘படைப்பு உணர் வுகளால் கலைஞர் முதன்முதலில் தூண்டப்படும்போது அக்கலைஞர் எடையின்ற உணர்ச்சிப்பரவசநிலை சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்திலையில் அவனால் சுயமாகத் தன் பணியில் ஈடுபடமுடியாது. தான், படைக்கப்போவதைப்பற்றிய தெளிவான சிந்தனையிலிருந்தும், தன் படைப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்பேர்கின்றது என்பதிலிருந்தும், அவன் வெகுதொலைவேயே இருக்கிறார். இந்திலையில் அவன் தன் படைப்பின் கருவைப்பற்றிய தெளிவான சிந்தனையில்லாமல், உள்மனத்துண்டுதலின் வயப்பட்டு பகுத்தறிய வேண்டிய நிலைகளை உதறிவிட்டு, தன்படைப்புக்காகத் தான் திரட்டிய ஆதாரங்களோடு மட்டும் தன் இலக்கை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கின்றார். விஷயசேகரம் உள்மன அளவில் நடைபெற, உள்ளுணர்வாய் வெளிப்படுகிறது. அவன் டைகின்ற உணர்ச்சிப்பரவச நிலையின் உச்சத்தில், அவன் உளவியல் கோளா றுகளால் பாதிக்கப்பட்டவனுகின்றார். மேலும் இத்திலை யானது கலைப்படப்புக்கான கருவைத் தேர்ந்தெடுக்கும் பணியில் படைப்பாளி கடந்து செல்ல வேண்டிய அவசியமான கட்டமாகும்.’

இத்தகைய உள்மனத் தூண்டலுக்கான கட்டத்தையே சில சமயங்களில் தொடக்கப்புள்ளியாக என்னிவிடுவதும் உண்டு. அவ் வேலோகளில் உள்மனத்துண்டலுக்கு ஆதாரமரியிருந்த புறக்காரணி களினங்நிற்றுதல் மறக்கப்படும். உள்மனத்துண்டலே ஆக்க இலக்கி யத்துக்கு ஆதாரம் என்போர் கருத்துமுதல்வாத உலக்கண்ணேட்டத்தால் எல்லைப்படுத்தபடுகிறார்கள். இதன்காரணமாக புறநிலை யதார்த்தத்தை, நிகழ்காலப் பிரச்சனைகளின் ஆழம் அகலத்தை தெளிவாக அறியமுடியாதவர்களாய் ஆகிவிடுவார்கள். ஆதலால், பிரச்சனைகளின் தீர்வுக்கு எத்தகைய உருப்படியான மார்க்கத்தையும் தொட்டுக்காட்ட முடியாது. போய், காலப்போக்கில் அழிந்தொழியும் கலைப்படைப்புக்களையேகருத்து முதல்வாதிகளால்தரக்கூடியதாயிருக்கும்.

காலத்தரி அழியாது நிலைபேற்றையும் மகத்தான கலைப்படைப்புக்கள், புறநிலை யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட கலை - இலக்கியவாடிகளாலேயே படைக்கப்படுகின்றன. அத்தகையோர் உலகியல்

நடத்தைக் கோலங்களை, அதன் ஆழம் அகலப் பரிமாணங்களில் புரிந்து, அது செல்லும் திசைமார்க்கத்தையும் உய்த் துணர்ந்து வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்களாயிருப்பர். வேறுவார்த்தைகளில் கூறின், தலைதுள்ளனத்துண்டுதலுக்கு அடிப்படையாய மைந்த புறநிலையதார்த்தத்தை முழுமையாக விளங்கிக் கொண்டு சமுதாய மாற்றப்போக்கில் எடுத்து வைக்கப்பட வேண்டிய காலடி எத்தகையது என்ற தெளிவும் பெற்றவர்களாயிருப்பர்.

அத்தகைய அறிவுத் தெளிவுடன் நீண்டகாலமாக ஆக்க இலக்கியத்துறையில் மினர்ந்த முதுபெரும் முற்போக்குக் கவிஞர் இ. முருகையன், பேரின வெறித் தாண்டவத்தில் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தால் தூண்டப்பெற்று 'வெறியாட்டு' பாட்டுக் கூத்தைப்படைத்து வழங்கியுள்ளார். பற்பல நிகழ்ச்சித் தொடர்களில் யாழ் நூலக எரிப்பு அவர்மீது தன் ஆளுமையைச் சொலுத்தி, அவருடைய கற்பனை வளத்துக்கு ஆதாரமானது ஏன் என்ற கேள்வி எமக்குப் பயனுள்ள பதில்களை வழங்கும். எத்தலைய புறநிலைச்சம்பவம் கலைஞரிடந் தனது ஆளுமையை வெளிப்பருத் தி கலைஞரிடம் தூண்டுதலை ஏற்படுத்தி, எந்தக் கற்பனை வாயிலாக எதிர்காலத்தின் போக்கை நிகழ்கால வாழ்வின் மூலம் கண்டறிப்புதவுகிறதோ, அத்தகைய கற்பனைத் தூண்டலே படைப்பு முக்கியத்துவ மிக்கதாகிறது அதைக் கண்டறிவதில் தான் உன்னதமான படைப்புக்கான தொடக்கத்தைப்பெற முடியும். அந்த வகையிலே யாழ் நூலக எரிப்பினால் தூண்டுதலைப் பெற்றதில் 'வெறியாட்டு' தனது வெற்றிக்கால அடித்தளத்தைப் பெற்றுவிடுகிறது எல்லாம். அதனால் கூவே எமது வாழ்வில் ஏற்பட்டுள்ள இன்றைய துண்பங்களை வெற்றிகொள்ள உதவுகிற மார்க்கத்தைத் தெளிவாக வரையறுத் துக்காட்ட முடிந்திருக்கிறதென்பதை வெறியாட்டைப் படிக்கிற போது எம்மால் காணமுடியும்.

இரு படைப்பு, யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக மட்டும் இருந்தால் போதாது; நிகழ்காலத்து சமூக நிலைகளையும் போக்குகளையும் அவற்றின் ஆழமாகலத்தில் உணர்ந்து கொள்வதோடு எதிர்காலத்துக்கான சரியான மார்க்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் அந்தவகையிலே, எமது இன்றைய துயரங்களுக்கு ஊற்றுமூலமிருந்த கடந்தகாலமும் உணரப்படவேண்டும்; இத்துண்பப்படுகுழியிலிருந்து மீள் 'என்ன செய்யவேண்டும்' என்றும் தெரிந்திருக்க வேண்டும். இவையணைத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றலை நூலக எரிப்பினால் பெற்ற தூண்டுதல் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது.

வெறியாட்டை நிகழ்த்தும் 'ஆடகளும்' அவர்களது தலை வராகிய 'பிரமுகரும்' யாவர் என அறியின், எமது துயரங்களுக்கு

கான அடிப்படைக்காரணியை 'வெறியாட்டு' வெளி ப் படுத்தும் நுட்பச்சிறப்பையும் ஒருங்கே காணமுடியும். 'வெறியாட்டு' நிலீன் பதினெட்டாம் பக்கத்தில் பார்க்கிறோம்:

"நாறு நாறு கிலோ மீற்றர் தூரம்  
கடந்து நாம் வந்தோம்.  
காடுகள் கடந்தோம்  
ஆறும் மலையும் சிறும் புயலும்  
கடந்து வந்து கரையில் ஒருங்கிணங்கும்"

— இவ்வாறு கரையொதுங்கியோர் யார்? வர்த்தகத்துக்கென வந்த ஐரோப்பிய சரண்டற்கும்பல்; நாட்செல்ல குழ்ச்சிகள் பல செய்து நாட்டையே ஆக்கிரமித்தவர்கள்; இருகியாக சுகாதிபத்தி யமாய்ப் பரிணமித்த பிரித்தானியப் பணமுதலைகள். 'நாறு நாறு கிலோமீற்றர் கடந்து, கரையொதுங்கியோர்' இத்தகைய நிலை லைகளை ஏற்படுத்தத்துவறமாட்டார். ஆயினும் பிரமுகர் எ முன் என்ன பட்டு நா (ய)ன்னாலும் வெள்ளைச்சாரமும்" அனிந்தவராகவே (17ம்பக்கத்தில்) காட்சிதருகிறார். இந்தக்கோலத்தோடுதான் 'ஆட்டுக்களிடம்' பெற்ற கையூட்டடையும் காவிக்கொண்டு (30ம்பக்கத்தில்) 'சல்யூட்' அடித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளிபேறுகிறார். அவரது தோற்றத்துக்கு கைகூப்பிய வணக்கமே பொருந்தும் - மாருத. சல்யூட் அடிப்பதாகக் காட்டுவதால் ஒரு குழப்பம் சிந்தனையில் எழுவதைத்தவிர்க்கமுடியாதுதான்.

புருவத்தை நெவித்துச் சற்றுநேரம் இருந்து சிந்தித்தால் புரிசிறுது; இதுகுழப்பமல்ல, இன்றைய குழப்பங்களுக்கான தீர்வுக்கு ஒரித்திருக்கோல். இன்றைய பேரினவாதக்கொலைவெறித் தாண்டவத் துக்கு அடிப்படைக் காரணி என்ன? எமது நாடு இன்றைய ஆறும் பெரும் முதலாளி வர்க்கத்தால் மென்மேலும் நவகை காலனியல் அமைப்புக்குள் தள்ளப்படுதலும், சர்வதேச முதலாளித்துவமாகிய ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்களுமே இதற்கான அத்திபாரம். வேஷ்டி அனிந்த இன்றைய ஆறும் வர்க்கச் சிறுகும்பலும், அதனிடம் ஆட்சியைக் கைமாற்றிவிட்டுத் திரைமறைவிலிருந்து எம்மை ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்தியமும் ஒருங்கே உணர்த்தப்படும் வகையில் அமைக்கப்பட்டதாலேயே பிரமுகரிடம் இத்தகைய கலப்புக் கோலத்தை நாம் பர்க்கிறோம்.

பிரமுகர் தனது ஆட்களைத் தர்ம் வந்தடைந்த பூங்காவுக்கு வேலிகளாயிழுக்கப் பணிக்கிறார். பிரமுகரையும், வெளியையும்

பார்க்கிற மக்களில் பெரும்பாலானேரிடம் ஆரம்பத்தில் ஒரு மயக்கம் ஏற்படவே செய்கிறது — யதார்த்த வாழ்நில் இருந்ததைப்போல பிரமுகரின் 'பாலவடியும் முகம், பசியையும் தீர்க்கும் திருவருடபார்வை', 'இவர்தானுமே எங்கள் இரட்சகர்' என அத்தகைய மக்கள் பிரிவை எண்ணத்துண்டியது. மக்களில் முன்னேறிய பகுதியின் பிரதிநிதியாய் சீவநாதன் வருகிறார்; அவன் கூந்து பார்த்து நன்கு சிந்தித்துவிட்டு, ஜயந்தோன்ற. 'இரட்சகர் என்று தான் எண்ணப்படுகிறார், ஆனால் இவர் ஆர்?' என்று கேளவில் எழுப்பவே செய்கிறார். அப்போதைய நிலையில் 'சாந்த மூத த் தியாய்' பிரமுகரையும், உண்மையின் வேலிகள், வேலியாய்நின்று வேலைசெய்கிறாத்தம் காவல் ஆக கள்' என்று பிரமுகரின் ஆட்களையும் நடப்பிய ஏனைய பக்களால் சீவநாதனைக் கோபிக்கவே செய்ய முடிந்தது. சீவநாதன், 'அனுபவம் நமக்கு வழிகளைக் காட்டும்' என்று கூறித் தற்காலிகமாய் பின்வாங்க நேரிடுகிறது.

வேலிகளாய் நின்றவர்கள் கணப்புத்தீர் ஓடியாடி மகிழும் வண்ணம் பிரமுகர் அனுமதிப்பதைத் தவிர்த்திருக்க முடியாதுதான்: அவருக்கான கையூட்டடை வழங்குவார்களும் அவர் சார்பாய் வேலிகளாய் இருப்பவர்களுமல்லவா? பூங்காவினுள் ஓடியாடும் வேலியடக்கன் எதன் மீதும் முட்டுப்படாயல் பத்திரமாய் வீளையாடும் இயல்பினருமில்லை: பூங்காவிலிருக்கும் மரங்களும் செடிகளும் ஒரே மாதிரியானவையுமல்ல. முள்ளுக் கிறும், முள்ளுக் கிறிய கோபத்தைத் தீர்க்க ஆவரசினமீது வெறியோடு ஏற்றால் தடுமாற்றமடைந்து விழ நேரும் அவை நிகழ்வதை வெறியாட்டு காட்டுகிறது - வரலாற்று நிலைக்கு அமைவாக, காயங்களோடு பிரமுகரிடம் சென்று முறையிடும் போது பொங்கியெழும் கோபத்தோடு முழங்குவார் பிரமுகர்:

"பகை முழுதும் ஒழிய ஒரு  
பந்தம் கொழுத்துவேன்  
இல்லை தழைகள் கிளை ஓடியாத  
தண்டம் தொடக்குவேன்."

அவரோடு இணையும் ஆட்களும் கோரத்தாண்டவமாட, "ஆவரசில் ஏறிவிழுந்துடைந்தார் அப்பையர்." வெறித்தனை உச்சமளைந்தது:

"பூவரசங்கள்றாகுகிற போவோம்"  
"பழதிர்ப்போம்"

எனச் சபதமுரைத்தனர். வெறியாட்டுத் தெர்டாரும். அதுவரை உண்மையின் வேலிகளாய் 'ஆட்களை' கருதி ப

மக்கள் (பூரசங்களுகள் — பூரசம்பு எந்தளவுக்கு பூக்களுக்கு அரசோ, அந்தளவுக்கு ‘இந்நாட்டு மன்னர்கள்’) வேலியே பயிரை மேய்வதைக்கண்டு திகைக்கின்றனர்; தமது சொந்த அனுபவங்களி னாடே உண்மையை உணர்கின்றனர். சீவநாதனின் கருத்தை ஏற்கும் பக்குவதிலை தோன்றிவிட்டது. சீவநாதன் வணங்கிப்போற்றி வும் சிலையுண் மக்கள் நிற்கின்றனர். அப்போதும் தமது பழமைக்கருத்துகளால் எல்லைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்த சிலர் சிலைக்கையைப்பார்த்து “அவ்வை என்றுதான் எனக்குப்படுகுது, அதுவே எனது தளராக்கருத்து” என்பவரால் பிரதிநித்துவப் படுத்தப்படுகின்றனர். சீவநாதனே, “தாயின் சிலை இது, வேண்டாம் ஐயம்” என்கிறோன்; “பெற்ற புத்திரர் திக்குகள் தோறும் திக்கில்லாது திகைத்து நிற்க” கல்வியின் மாண்பை உணர்த்தும் வகையில் “புத்தகம் எந்திய பொன்மலர்க்கையான்” என்று தெளிவு படுத்துகிறோன்.

இவ்விடத்தில் “தொழிலாளர்கட்டு என்று கரு தேசமில்லை” என்ற கூற்றும் “உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேங்கள்” என்ற கோஷமும் நினைவுக்கு வருவது தவிர்க்கவியலாததாகிறது. சந்தைகளைப்பிடிக்கும் முதலாளித்துவ வெறி மனித குலத்தை தேசங்கள் என்ற பேரிலே கூறுபோட்டுள்ளது; வளர்ச்சியடைந்த தேசங்களின் முதலாளித்துவம் தன் தேசங்களின் எல்லைகளைக்கடந்து ஏகபோக மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் ஏகாதிபத்தியக் கட்டடத்தை அடைந்த நிலையில், தேசங்களின் எல்லைகள் ஏற்கனவே தகர்வதற்கான தொடக்கநிலை தோன்றிவிட்டது (பல்தேசக் கம்பனிகளின் பெயரில் வெவ்வேறு நாடுகளின் ஏகபோக மூலதனம் ஒன்றுக்குவிக்கப்படுதல் தேசங்களின் எல்லைகளைத்தகர்த்த ஒன்றென்று நடவடிக்கையாகும்). ஆயினும், மனித குல விடுதலையை நிறைவு செய்யும் ஏதாழிலாளிவர்க்கத் தலைமையிலான வெகு ஜனப்புரட்சியே, ஒடுக்கப்பட்ட தேசங்களை சர்வதேச முதலாளித்துவமாகிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வகையில் ஐக்கியப்படுத்தி, தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுத்து, இறுதியாக தேசியஎல்லைகளைக் கடந்து முழுமனிதகுலமும் ஒருங்கர் போல் ஒன்றிணையும் வரலாற்றுப்பண்ணைச் சாதிக்கும் என்பதை மாக்கிவிடம் - வெளிவிளம் எமக்குப் போதித்துநிற்கிறது.

இவற்றையெல்லாம் நினைவுறுத்தும் வகையிலான சீவனுதனின் விளைக்களைப் பெற்ற மக்கள், சீவநாதனுடன் சேர்ந்து,

“புதியதோர் பூங்கா செய்வோம்  
பழைய வறட்சிகள் பாழ்படும்படியே”  
என்று கோவிக்கிறபோது,

“இனியொரு விதிசெய்வோம் — அதை எந்த நாளும் காப்போம்;  
தனியொருவனுக் கணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்!”

என்ற பாரதியின் ஒப்பில்லர்த பொதுவட்டமைச் சமுதரீயத்துக்கான சங்கநாதமே எதிரொலிக்கிறது - அதன்வளச்சியின் பரிமாணங்களை உள்வாங்கிய நிலையில்.

மீண்டும் பூங்காவுக்கு வரும் ‘வேலியாட்களின்’ கொதிப்பு சித்தரிக்கப்பட்டிருக்குமாறினை அடுத்துப்பார்க்கிறோம்:

“ஏட்டுக்கட்டை இடித்து நொருக்கு  
புத்தகக்கட்டை பொடிப்பொடி ஆக்கு”

என்று வெறித்தாண்டவமாடி “கல்விவளம் நீரூனல் இலட்சியங்கள் பேசிவரும் தத்துவங்கள் நீருகிப்போக்” வழியேந்படும் என்று ஆர்ப்பரித்து தீயிட்டு எரிக்கும் காட்சியும், தொடர்ந்து நடக்கும் வெறியாட்டும் கலிங்கத்துப்பராணியின் யுத்தகளத்தில் வீழ்ந்துகிடந்த பின்கூவியலால் அகமகிழ்ந்து கூத்தாடிய பேய்க்கணங்களின் கோரத்தாண்டவத்தை நினைவுட்டுகின்றன. தொடர்ந்து, சரண்டிய பொருட்களை மூட்டைகட்டிப் புறப்பட்ட பிரமுகர் மக்களால் வழிமறிக்கப்படுகிறார். தனது கர்ருண்ய நடிப்பை முழுமையாய்ப் பிரயோகித்தபோதிலும், ஏற்கனவே அவைகுறித்துப் படிப்பினைகளைப் பெற்றுவிட்ட மக்கள் சிந்தனையைப்பட்ட நிலையில் வெறித்துப்பார்த்தவன்னம் நிற்கின்றனர்; தான்வளர்த்த பிரச்சனைகளால் தடுமாறும் பிரமுகரை நோக்கிப் பாடல்தொடரும்,

“பாவம் அண்ணையார்  
பரிதாபம் அண்ணையார்  
மண்ணை அள்ளித் தலையில் போட்டை  
அண்ணையாரே அண்ணையாரே  
கண்ணை எல்லாம் மணல் உருட்ட கதறுகின்றீர் அண்ணையாரே.”

ஓடுமொத்தமாக நூலைப்படித்து முடிக்கிறபோது, எமது சொந்தப்பிரச்சனைகளின் தீர்வுக்கு சர்வவியாபக உண்மையைத்தேடும் தூண்டலைப்பெற்ற உணர்வுக்கு ஆட்படுகிறோம். சர்வதேசச் சர்வத்துவமு - அதற்கு அமையாய் ஜனநாடப் போர்வையால் போர்த்தப்பட்டு, சிறிய எந்தானைக் கங்கதுமே தான் டக்டுமுறைக்கூடியஞ்சுபத்தை வெளிப்படுத்தும் முதலாளித்துவக் கொடுரமும்

எமது காட்டிப்படலத்தில் விரிகிறது. இது, அழியும் தறுவாயிலே முசிளியும் நிலையிலுள்ள ஏகாதிபத்தியக் கெடுபிடிமிக்க சகாப்தம். ஏகாதிபத்தியமோ தன்னை நிலைகொண்ணவைக்க நாடுகளுக்கிடையே யும், ஒருநாட்டுக்குள்ளே பல்வேறு இன மக்களிடையேயும் யுக்தங்களைத்தூண்டி ‘வெறியாட்டு’ நிகழ்த்திக்கொண்டிருக்கிற காலமிது ஏகாதிபத்தியத்தால் துண்டாடப்பட்ட நாடுகளின் வரலாறு ஸீ நாமறிவோம்; வடவியட்டும் -தென்வியட்டும், வடகொரியா- சென் கொரியா, வடயேமன் - தென்யேமன், கிழக்கு ஜேர்மனி - மேற்கு ஜேர்மனி என்றிரும் பட்டியலில் தெற்காசிய நாடுகளின் உட்புசல் களையும் கூறுபோடுத்துண்டாடப்பட இந்தியா- பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியநாடுகளிடையேயான பிரச்சனைகளையும், குறிப்பாக எமது நாட்டின் இனப்பிரச்சனையையும் ஆழமாய்ச் சிற்றித்து ணர வெறியாட்டுத் தூண்டுகிறது. இதனைத் தொட்டுக்காடு ம் வகையில்தான் (மேம் பக்கத்தில்) நேரடியோ செய்தியில் வருகிற கற்பனை நாடான வீற்குத்தியா கிழக்கு - மேற்காய் துண்டாடப்பட்டுக் கிடப்பதைக் காட்டும் மேற்கு வீற்குத்தியா அபிபர் வருகிறார். அந்த மேற்கு வீற்குத்தியா அதிபின் பெயர் காசிராற்று (இந்தப் பெயர்களில் உச்சிப்புகள், இன்று எமது நாட்டை ஆனும் பெரு முதலாளிவர்க்கக் கும்பவீன் மிக நெருங்கிய சுகபாடிகளான ஜப்பா னிய உச்சிப்புகளை ஏனே ஞாயகப் படுத்துகின்றன).

எமது நிகழ்க்கரல் வாழ்வுப் பிரச்சனைகளில் படைப்புக்கான கருப்பொருளாய் அமைவதில் யாழ் நிலக எனிப்பு பெற்ற முக்கிய த்துவம் தெளிவானதாயாகி விட்டது; இன ஒடுக்கு முறையால் அல்லற்படும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கான ஊற்று மூலத்தையும் குத்திரதாரிகளையும் ஒருங்கே வெளிப்படுத்த உதவியிட்டாடு. இன்றைய உடனடி அவசியம் என்ன என்பதையும் தெரிவிக்கக்கூடும் அமைத்து நிற்கிறது அது. இன்று திக்குத்தெரி யாது சுமன்றடிக்கும் கோரப் புயலில் மக்கள் கண்ணை இருக முடிக் கொண்டு செம்மரியாட்டுக் கூட்டம் போல் எடுப்பட்ட திக்கில் ஒடுக்கி திரிய வேண்டுமென எதிர் பார்க்கும் மேதாவிகள் இன்ன முதலாளி சொன்னிருக்கிறார்கள். அந்த மாருச, மக்கள் இயக்கத்துங்கள் தத்துந்து பிள்ளைக்கு வெறிபாட்டு வழங்கும் முக்கியத்துவம், அதன் அறப்பான அரசமாகும் இதுதான் வெறியாட்டுத்துவம், அதன் அறப்பான அரசமாகும் இதுதான் வெறியாட்டுத்துவம் அமைகிறது.

‘குரங்கிலும் சற்றுக் குறைவர்ன் சேட்டைகள்’ விடலாம் என்றபி ரமுகரின் உத்தரவு கிடைத்தத்தும் (சட்ட பூர்வமான இராணுவத் கெடுபிடிகளுக்கு அனுமதி பிறந்ததும்), கண்முடித்தனமாய் ‘விளையாட்டு’ ஆட்கள் மூன் முருக்கால் கீறுண்டது தொடக்கம் ஆவரசின்

ஏறி விழுந்தது அசையான எதிர் விளைவுகளால் ஆத்திரமுற்று டுவ ரசங் கண்றுகள் மீது பழி தீர்த்த நிலையில், பூரங்கு கன்றுகளாய் உருவகப்படுத்தப்பட்ட மக்களாரினும், அடாவடித்தனத் துக்கு ப்பதிலடிகொடுத்த இளைஞர் இயக்கங்களாபினும். அடுத்துக்கெச் சய் யேண்டியது என்ன — செல்லும்திசை எது என்பவர் நில் தெளிவு பெறுதலே உடனடி அவசியம் எனவலியுறுத்தல் தவிர்க்கவியலாத வரலாற்றுத்தேவையாகிறது. மக்களின் அடிப்படை அபிலாஷங்களை இனங்களாடு, அவற்றுக்கான தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒன்று சித்தங்கப்பட்டிருக்குமாயின் முடிவும் வேறுவிதமாய் அமைந்திருக்கும்; மக்கள் போராட்டம் முன்னேறிச் செல்லும் திசை வழியே மேலும் எழுச்சிக்கு அறைக்குவதலும் முன்னேறித்தாக்குதலும் சட்டப்படும் வெற்றிகளும் காட்டப்படலாம்; மாற்றப் போக்கிற்கு அமைவாகவே தீர்வும் அமையும். கஞ்சிக்கு உப்பில்லாத நிலையில் பாயாசத்துக்கான முந்திரிவற்றல் பற்றிய கதை வெறும் வெற்று வேட்டாகும். இன்று எமக்கு வேண்டியது சரியான திசைமஸர்க்கம் அதைத் தெளிவாக வரையறுக்க உதவும் சர்வவிபாபக உண்மையான மாக்ளிஸம் (மாக்ளிஸ் சொற்றெதாடர்களின் பின்னே நின்று செயற்படும் குட்டிமுதலாளித்துவச் சிந்தனையும் செயற்பாடுகளுமல்ல - பாட்டாளிவர்க்கக் காட்டப்படும் சர்வதேசியத்தைப் போதிக்கும், பாட்டாளிவர்க்கக் காட்டறிய உதவும் மாக்ளிஸத்தின் சாராம்சம் அவசியமாகும்). அதனை உணர்த்தும் வகையிலேயே அறிவுக்கருவுலத்தைச் சமந்த அன்னையின் கிளை முன் னே சீவநாதன் தலைமையில் மக்கள் அணிவகுத்து நிற்பதாக வெறியாட்டுக் காட்டுகின்றது.

இந்தப் புதிய கோட்பாட்டை ஏற்று அணிதிரண்ட கூட்டத்தின் மத்தியிலே, முன்னர் பிரமுகரை ‘சாந்தழூர் ததியாய்’ பார்த்த (பழமைக்கருத்துக்களில் மூழ்கிய) முதலி போன்றேரும் நிற்கின்றனர். இது வர்க்கப்பார்வையற்ற சமரசப்போக்கின் வெளிப்பாடா? இல்லை, பேரினவாதத்துக்கு எதிராய் பாட்டாளிவர்க்கக் கத்தால் அணிதிரட்டப்பட வேண்டிய ‘மக்கள்’ பிரிவில் ‘அவர்களும் அடங்குவர்; அத்தகையவர்களும் மக்கள் புரட்சிக்காக ஆக்கியப்படுத்தப்படவேண்டியவர்களே.

எந்தவெர்கு புரட்சியும், அது ஒரு வர்க்கத்தின் தலைமையிலேயே நடாத்தப்படுகிறதென்ற போதிலும், தனது தலைமையின் கீழ் வெகுஜனங்கள் அணிவரையும் அணிதிரட்டவேதில் வெற்றிபெற்ற ரூலேயே தனது முழுமையான இலட்சியத்தை நிறைவு செய்யக்கூடியதாயிருக்கும். இதைப் புரிந்து கொள்ளாதமையினால், ஒரு வர்க்கத்தின் சார்பான இலக்கியம் என்று ஒன்றில்லை என்போரும் இருக்க

கின்றனர். முதலாளித்துவ சார்பு இலக்கியங்களைப் பாட்டாளிவர்க்கம் உட்பட வெகுஜனங்கள் ரசிக்கவில்லையா. என்று கேட்டால், அது பாட்டாளிவர்க்கம் உள்ளிட்ட வெகுஜனங்கள் அப்போது வந்த டைய வேண்டிய கோரிக்கைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதன் விளைவேயாகும். என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே பாட்டாளிவர்க்க சார்பு இலக்கியமென்று உயர்வர்க்கங்களைக் கூடக் கவர்ந்தகாலங்கள் இருந்துள்ளன. — எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகயுத்தத்தில் பாளிஸத்துக்கு எதிரான போராட்டத் திலமகத்தான் பாட்டாளிவர்க்க ஆசானும் வீரங்கிசெறிந்த தலைவருமா கிய ஸ்ராவினின் தலைமையில் சோவியத்தழையினின் பாட்டாளிவர்க்க த்தலைமை ஏற்பட்டிருந்ததன் விளைவாக ஏனைய முதலாளித்துவ நாடுகளிலும் கூட சித்தாந்த - இலக்கிய ரத்யான தலை மனையப் பாட்டாளிவர்க்கத்திடம் கையளித்திருந்தது; அங்காலத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கோஷிக்களும் கலைஇலக்கியப் படைப்புக்களும் தேசபக்தசக்திகள் அலைத்தையும் தம்பால் கவர்ந்திமுத்தன.

இன்று பிலிப்பைன்ஸில் அக்யூனே தலைமையில் முதலாளித்துவ சக்திகளும் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் பாட்டாளிவர்க்கமும் வெகுஜனத்திரளைக் கவர்ந்திமுத்துள்ளதைக் காண்கிறோம். இரு வர்க்கசக்திகளுது கருத்துகளுமே ஒரேசமயத்தில் வெகுஜனங்களை ஈர்த்துள்ளன. அதேவேளை, ஆட்சியதிகாரத்தை வெகுஜன ஆதரவோடு வென்றெடுத்த முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக உறுதியோடு போரட்டபாட்டாளி வர்க்கமே இறுதியாகத் தமது அபிவாஷகளைத் தீர்த்து வைக்கும் என்பதை பிலிப்பைன்ஸ் மக்கள் கூன்மேலும் அனுபவவாயிலாக உணர்ந்துவருவதையும் பார்க்கிறோம். அந்தவகையிலே வெற்றியீட்டிய ஓர் மக்கள் புரட்சி தொடர்ந்தும் வர்க்கப் போராட்டத்தனமையைக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது.

வர்க்கப்போராட்டம் எனும் கோட்பாட்டையும் மக்கள் புரட்சிக்கான அவசியத்தையும் போட்டுக் குழப்பக்கூடாது. வர்க்கப் போராட்டம் மக்கள் புரட்சியூடாக முன்னேறுதல் பற்றிக்கூறுவது சிவற்றட்டு 'மாக்ஸிலாதிகளுக்கு' அபத்தமாய்த் தெரியலாம். 'வர்க்கப்புரட்சி' பற்றிய தவறான கண்ணேட்டத்தை வெளின் தமது 'அரசம் புரட்சியும்' எனும் புகழ்பெற்ற கட்டுரைவாயிலாக நிவர்த்தி செய்திருந்தார். ஒருவர்க்கத்தின் புரட்சி என்போர் 'முதலாளித்துவப் புரட்சி, பாட்டாளிவர்க்கப் புரட்சி ஆகியவை மட்டுந்தான் ஒன்றுக்கொண்டிராய் இருக்க முடியும் என்றும் அவ்வாறு மாக்ஸிலாத்தைக் கேவலமான மிதவாத முறையில் திரித்துவிடுகிறார்கள்' என்று சாடி, தொடர்ந்து சொல்கிறபோது

"இருபதாம் நூற்றுண்டின் புரட்சிகளை உதாரணங்களாய் எடுத்துக்கொண்டால், போர்க்குக்கூடுதல் துருக்கிப் புரட்சிகள் இரண்டும் முதலாளித்துவப் புரட்சிகளை என்பதை நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதுவும் 'மக்கள்' புரட்சியில்லை; ஏனெனில் எதிலும் மக்களில் பெருந்திரளானாலோ, மிகப்பெருவாரியானாலோ குறிப்பிடத்தக்க அளவுக் குறித்துமது சொந்த பொருள்தார், அரசியல் கோரிக்கைகளை எழுப்பிச் செயலாக்கத்துடன் சுயேச்சையாய் முன்வரவில்லை. இதற்குமாறாக, 1905-07ம் ஆண்டுகளின் குஷ்ய முதலாளித்துவப் புரட்சி, போத்துக்கூடுதல் துருக்கிப்புரட்சிகளுக்கு சிலநேரங்களில் கிடைத்தது போன்ற 'பிரமாதமரன' வெற்றிகள் கிடைக்கவில்லை என்றாலும்கூட, 'மெய்யானமக்கள்' புரட்சியாய் அதுகிருந்தது என்பதில் ஜூமில்லை; ஏனெனில் பெருந்திரளான மக்கள் - அவர்களில் பெரும்பான்மையோர், ஒடுக்குமுறையாலும் சுரண்டலாலும் நக்கப்பட்ட மிகவும் 'அடிநிலை' சமுதாயத் தொகுதியோர் - சூபேச்சையாய்க் கிளர்ந்தெழுந்து தமது சொந்த கோரிக்கைகளின் முக்கியரையை, ஒழிக்கப்பட்டுவந்த பதைய சம்ஹாயக்குப்பதிலாய் ஒரு புதிய சமுதாயத்தை தமது சொந்தவழியில் கட்டியமைப்பதற்கான தமது முயற்சிகளின் முத்திரையை இருபுரட்சியின் போக்கு அணித்திலும் பதித்தனர்" என்றார் வெளின் இங்கு 'மக்கள்' என்ற வரையறைக்குள் பாட்டாளிவர்க்கத்தையும் விவசாயிகளையுமே வெளின் முக்கியப்ரதிதியுள்ளார்.

'மக்கள் யார்', 'எதிரி யார்' என்பதைத் தீர்மானிக்கும் வரையறை காலதேச வர்க்கத்தமானங்களால் மாறுபடத்கூடியது. இதனை வலியுறுக்கிய மாநூசேதுங், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டத்தில் பாட்டாளிவர்க்கம், விவசாயிகளை மட்டுமன்றி தேசபதத உணர்வுமிக்க முதலாளிகளையும் நிலப்பிரகுக்களையும் கூட 'மக்கள்' பிரிவுக்குள் வென்றெடுக்க முயலவேண்டும் எனவலியுறுத்தினார்.

அந்தவகையிலே, பேரின வெறிவிடத்து சிறுகுழும்பின் \*இன்னடிக்குமுறைக்கு எதிராக மிகப்பெரும்பானமையான மக்களின் தத்துவத்தேடலை வலியுறுத்துவது காலத்தின் தேவையாகிறது. 'மக்கள்' பற்றிய உணர்வைத் தோற்றுவித்ததன் விளைவாக, எதிரி யார் என்ற கேள்விக்கும் விடைகாண் வெறியாட்டு தூண்டுதல்விக்கிறது உண்மையில் 'சிங்கள மக்கள்' எதிரிகள் அல்ல என்பதை நாட்கப்போக்கினிருந்தே காணமுடியும் (மக்கள் விரோதியான பிரமுராது ஆடகளின் பெயர்கள் சிந்தையைத்துங்குபவை; கண்டன் மின்டன், வண்டன், தொண்டன், சுண்டன்). சுரண்டலை நிகழ்த்து

வதுடன் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவோருமான் ஒரு சிறுபகுதியினர் மட்டுமே எதிரிகளாவர்; இச்சிறு குழ்பஸ் 'சிங்கள மக்கள்' பிரிவினுள் அடங்காததுடன் சிங்கள மக்களின்தும் எதிரிகளான ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாவர். இப்பொது எதிரியை, அதன் பின்னணி சக்தியோடு சேர்த்துத்தகர்த் தெறிவதற்கு, சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுகிற சகலபிரிவு சகல இன மக்களுக்கும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தைப் போதிக்கும் தத்துவம் அவசியம் என்பதையே நாடகம் உணர்த்திந்திருக்கிறது.

**தத்துவத் தேடலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஆழமிக்க கருப்பொருளை, வேண்டிய உருவகப்படுத்தல்களினுடோக அழகியற்தாரதம் மியத்திற்குப் பட்டுச்சிறந்த கலைப்படைப்பாய் மிளிரும் வகையில் படைத்துவழங்கியுள்ளார். கவிஞர் முருகையன் அவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சமூகக்கொடுமையாகிய சாதியமைப்பைத் தகர்க்கும் இலட்சிய நோக்கோடு முன் ணெடுக்கப்பட்ட, “சாதிமுறை தகரட்டும் சமத்துவநீதி ஒங்கட்டும்” என்ற பதர்களையே உயர்ஏந்திய 1966 ஒக்டோபர் 21 எழுச்சியால் உந்தப்பட்ட திண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை இலக்கியமாக்கித்தந்த அனுபவச் செழுனம் மிக்க எழுத்தாளர் என்பதால், அவருக்கு இது இலகுவில் சாதியமாகக் கூடியதாகியுள்ளது.**

இருபது வருடங்களின் முன்னே சமூகத்தைப்பாரிய அளவில் உலுப்பிடிட மக்கள் போராட்டமாய் அப்போராட்டம் இருந்தது. அப்போராட்டத்துக்குச் சர்த்தகமான புதிய கலாச்சராரவிச்சினை அவரது 'கோபுரவாசல்' தொட்டு தனிக்கவிதைகள் பலவும் வழங்கின. அவ்வாறே 'கடுமீயம்' போன்ற நாடக இலக்கியங்களின் வாயிலாய் ஏற்கனவே ஆளும் முதலாளித்துவக் கும்பவினை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இப்போது வெறியாட்டு ஊடாக இன்னூக்கு முறைக்கு எதிரான கூரிய ஆயுதமொன்றை எமக்கு வழங்கியுள்ளார்.

சாதியமைப்பைத் தகர்க்கும் பேராட்டத்தில் மக்கள் எழுச்சிக்குக் குரல் எழுப்பிய கவிஞர், இங்கே தத்துவத் தெளிவுக்கு முதன்மை அளித்திருப்பது வியப்புக்குரியியதல்ல. தனது இலக்கியப்படைப்பில் எதனை முதன்மைப்படுத்துவது என்பதனை கலைஞரின் விருப்பு வெறுப்புகள் தீர்மானிப்பதில்லை; அன்றைய கால சமூக இயக்கப்போக்கே தீர்மானிக்கிறது. அதனைக்கண்டுணர்ந்து வெளிப்படுத்துவதில்தான் கலைஞரின் வெற்றி தங்கியுள்ளது. திண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் போது சரியானதத்துவார்த்த வழிகாமடலில், பாட்டாளி வர்க்கத்தலைமையின் கீழ் ஸ்தாபன மயப்படுத்

தப்பட்ட வெளுஜன் இயக்கமாய் வெடித்தெழுந்த போராட்டத் தில் மக்கள் எழுச்சிக்கான அறைகளுள் அவசியமாயிருந்தது. பொது இடங்களில் சாதிபார் பதுர், சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட உரிமை மறுப்புகளும் அநாகரீகமர்னவை - தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முடுக்கட்டையாக உள்ளவை என உணர்ந்த உயர்சாதிப் பெரியோர் களும் அறிஞர்களும் பொதுமக்களில் அநேகருங்கூட சுதாரித் த அந்தப் போராட்டத்தில் மக்கள் எழுச்சி எதிர்பார்த்தது போன்ற சாதியமாயிருந்தது. அந்தவகையிலே, மக்களின் அபிலாஷை களிலிருந்து பிறந்த வரலாற்றுத் தேவையாக அப்போராட்டம் அமைந்திருந்தது.

இன்றைய நிலை வேறு; மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து, மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் போராட்டமாய் இது தொடங்கப்படவில்லை, வளர்க்கப்படவில்லை. மக்கள் எல்லோரும் பாளிஸ யு. என். பிக்கு எதிரான உணர்வுடையவர்களையுள்ளனரென்றால், அதைச் சாதித்தது ஏதாயினுமொரு மக்கள் இயக்கமல்ல. அரசுதான் மக்களுக்கு எதிர்க்கக் குண்டுமாரி பொழிந்து அவர்களைத் தனக்கு எதிராக அணி திரட்டிக் கொண்டது. ஒத்த நிலையிலும் சரியான இலக்கு இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை; வெவ்வேறு வர்க்கத் தட்டுகளாய் உள்ள மக்களை, ஒவ்வாரு வர்க்கங்களையும் பிரதி நிதித்துவப் படுத்தும் இயங்க நக்கடசிகள் ஆகியவற்றை ஜக்கியப்படுத்துவதன் வாயிலாக ஒருமுகப் படுத்துவதற்கான பொது வேலைத் திட்டம் ஒன்று வகுக்கப்படவில்லை; வெளுஜனப் போராட்டங்களின் மூலமாக மக்களை ஸ்தாபனப் படுத்துவதற்கான செயல் முறை வகுக்கப்படவில்லை. தமது பாராளுமன்ற ஆசன வெறியைத் தீர்க்கச் சிங்கள மக்கள் அனைவரும் பொது எதிரிகள் என்று காட்டிய ஏகாதிபத்திய தாசர்களின் பார்வையோடு மக்கள் எழுச்சியைக் கோர முடியுமா? ஏதாயினுமொரு வல்லரசின் நலனுக்காக மக்களைப் போராட்ட தூண்ட முடியுமா? தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் இன ஒடுக்கு முறையின் கோரத்தாண்டவத்தினாலும் கிளாந்தெழுந்த மிக நல்ல சக்திகளும் இன்றைய போராட்ட சக்திகளோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் அடக்கமுறைக்கு எதிரான உணர்வுடையவர்கள் என்பதால் மட்டும், அவர்களின் திசை மாாக்கம் தெரியாத எழுச்சிக் குரலுக்கு மக்கள் பலிக்கடாக்களாக மாட்டார்கள், அது சட்டியிலிருந்து துடித்துப் படைத்தமீன் அடுப்பு நெருப்பில் விழும் நிலைக்குத்தான்மக்களை இட்டு செல்லும். ஆதலால் பேரின வெறி பிடித்த பாளிஸ யு என் பிக்கு எதிராகப் பரந்து பட்ட மக்கள் அனைவரையும் அணி திரட்டும் சரியான கொள்கை மார்க்கத்தை இன்று வலியுறுத்துவது அவசியமாகிறது.

## ...அஞ்சலி...

ஈடுசெய்ய முடியாத இழப்புகள் அந்தம். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நேர்ந்த பலதரப்பட்ட இழப்புகளுக்கு தெரிவிக்கப்படும் அனுதாபச் செய்தி. ஆணைப்பகுதிக்குச் சோனம் பாரியாகவே இருக்கும். தாயகம் இன்றைய துண்பதுயரங்களில் அழுந்திய வண்ணமே தனது அனுதாபத்தை தெரியத்தருகிறது.

பலதுறை ஆற்றல் மிக்க அறிஞர்கள், வலுமைபொருந்திய உழைப்பாளர்கள், வயோதிபர்கள், மாதர்கள், சிறுவர்கள் என்ற பேதமின்றி ஆயிரக்கணக்கான உயிர்களை இழ ந்திருக்கிறோம். அனைவர்க்கும் தாயகம் அஞ்சலி செலுத்துகிறது.

மக்கள், மக்கள் மட்டுமே வரலாற் றின் உந்துசக்தி இத்தகைய மக்கள் சக்தியின் மரணபினை உணர்த்தும் போராட்டப் பாசறையில் வளர்ந்த ஒருவராலேயே உண்ணதமான கலைப்படைப்பையும் தரமுடிந்துள்ளது. கலை இலக்கியத்துறையில் பலதுறை சார்ந்த ஆற்றல் படைத்த முதுபெரும் கவிஞர் முருகையன், மக்கள் போராட்டங்களை சித்தரிக்காக கந்த வடிவமாக வளர்களின் நிதிபுதுக்களிடையின் போக்கைச் சரியான கண்ணேட்டத்தில் புரிந்து கொண்டு அதை நெறிப்படுத்துவதில் உதவிபுரியும் அதேவேளை மரபுநெறிக்கவிடுதலையை சாதாரண மக்கள் புரியும் வகையில் படைப்பிலக்கியத்துக்குப் பயன்படுத்துவதில் தன்னிகரற்றுவிளங்குகிறார்.

மக்களைக் கற்றுக்கொள்வதில் தளர்ச்சியடையாது, மக்களையிக்கப்படுவமாய் அணிதிரளக்கூடிய ஓவ்வோர் அம்சங்களையும் புரிந்துகொண்டு, மக்களின் ஓவ்வோர் அசைவுகளையும் - உணர்வு மாற்றங்களையும் தனது விஞ்ஞான பூர்வ உலகக்கண்ணேட்டத்தால் எடுபோட்டு, அந்த உணர்வுகளைக் கலாபூர்வமாய்ச் சிருஷ்டிக்கிற போது மகத்தான கலைப்படைப்பு உருவாகிறது என்றவகையில் மக்களே கலைஇலக்கியத்தின் சிருஷ்டிக்கர்த்தாக்களுமாகின்றனர்.

மக்களின் புதிய உலகைப் படைக்கும் ஆற்றல் பழைமைப்பொய்களைத்தகர்க்கும் விணத்திறனின் விளைவுமாகும். புதிய மலர்கள் பூக்குத்துக்குலுங்கும் பொலிவுபெற்ற பூங்காபோல அடக்குமுறைகள் அணைத்தையும் தகர்த்தெறிந்த புத்துலகை அமைப்பதற்கு 'பழைய வறட்சிகள் பாழ்ப்படு' என்னாகியோலிக்கும் வெறியாட்டுத் தன்னகத்தே கொண்டிருக்கும் இலட்சிய நோக்கில் வெற்றிபெறுவதோடு, அழியாத இலக்கியத்தகமையைத்தக்க வைத்துக்கொள்ளும் என்பதில் ஜயமிக்கீல்.

அஞ்சலி

## பேராசிரியர் ப. சந்திரசேகரம்

சாதாரண வாழ்வு நீடிக்கின்ற காலத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் அது பாரதுரமான விடையமாகக் கருதப்பட்டுக் கொலைக்குற்றம் கொலையாளி மேல் சுமத்தப்படும்; நெருக்கடியில் வும் காலங்களில் நடக்கும் மரணங்களின் எண்ணிக்கைகள் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளிவிபரத் திரட்டுக்கே உதவுகின்றன.

இவ்வாறு மானுடர்கள் எனும் பொது வழக்கில் விருந்து பிறழ்வடந்த வாழ்வை அனுபவித்த தொடர்ச்சியான காலம் மாற்கமுடியாதது; எவ்வளவு தான் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுகளேயால்லும், சில மரணச்செய்திகள் அப்போதுங்கூட இலங்கைத்தமிழர் சமூகத்தை அதிர்ச்சிகளுக்கின.

அவற்றுள் ஒன்று பேராசிரியர் ப. சந்திரசேகரம் அவர்களது மரணம்; திக்குத் திசையின்றி ஏவப்பட்ட வெல்லின் பெருவெடிப்பில் ஒரு சிறை அவர்த்தாக்கியது; உடன் வைத்தியலுடன் அவ்வாரல்லா கிடைக்க முடியாமையே நியதி என்றிருந்த வேளையாதலால், தனித்திருந்து. மரணத்தைவெல்லும் தீர்க்க மான போராட்டத்தில் துடித்து, இருதியில் உயிர்நீத்தார்.

பேராசிரியர் சந்திரசேகரம் இலங்கைத்தமிழரின் கலாச்சாரப்பண்பின் இணைப்புப்பாலம் — அவரது பிறந்தமண் மட்டக்களப்பு; புகுந்த இடம் யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு பற்றிய பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு அவரது பரந்துபட்ட வாழ்வுப்புலம் உதவியுள்ளது.

இன்று பையைப் பையவே ஊடுருவும் கொத்தணி முறை உள்ளிட்ட, கல்வியுலக விஸ்தேரணத்தைக் கருகத்தறித்து உயர்குடிமக்களுக்கே உயர்கல்வி ஏஜன்யோர்க்கு தொழிற்கல்வி என்று ஒரு வகைப்பட்ட குலபேதத்துக்கு அடிகோலும் கல்வித்திட்டத்தை நிதர்சனமாகக் கழுவும் 'கல்வி வெள்ளை அறிக்கை' அறிமுகப்படுத்தப்பட்ட (1981) நாளிலிதுந்து. புதியகல்வித்திட்டத்திலுள்ள உழைக்கும் மக்களுக்குப் பாதகமான அம்சங்களைப் பகிரங்கப் படுத்திப் போராடியவர் பேராசிரியர்.

அவரது மறைவு ஒருங்கிணந்த — ஜனநாயக ரீதியான விஞ்ஞானபூர்வ — தேசிய கல்வித்திட்டத்தை வெற்றிகொள்ளப் போராடும் கஸ்வியாளர்கட்டும் உழைப்பர்னர்கட்டும் ஈடுசெய்யமுடியாத பேரிமுப்பாகும்.

அவரது மாணவர்களாயிருந்து இன்று ஆற்றல்மிகு மாணவசமூகத்தைக் கட்டியெழுப்பப் போராடும் ஆசிரியர்களாய்ப் புடமிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஆசான்றும் ஜனநாயக சக்திகளும். தேசபக்தர்களும் அவரது மறைவுச் செய்திகேட்டுக் கலங்கினங்கள் அப்போராசானுக்கு தாயகம் தனது அஞ்சலியைத் தெரிவித்து, துயருறும் அணைவரோடும் ஒருங்கிணந்துதுக்கத்தைப் பரிமாறிக்கொள்கிறது.



ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே யடியாக மரணத்தைத்தழுவியகோடியநாட்களில் பல்துறை ஆற்றல் மிக்க பலபெரியோர்களை இழந்திருக்கிறோம். தாயகத்துடன் தொடர்படைய சிலகரக்கூட இழந்திருப்போம்; அவர்களில் தாயகம் அறிந்தலுருமானால், சாதாரண மக்களிலிருந்து கலைஞர்கள் வரை பலராலும் அறியப்பட்ட கலைஞர் வி. எம். குசராஜா அவர்களுடையது.

கலைஞர் வி. எம். குசராஜா புதிய நாடகப்பாணியைக் கற்றேரும் மட்டத்திலிருந்து பெயர்த்து, பரந்துபட்ட வகையில் வெகு ஜனங்கள் புரிந்துகொண்டு ரசிக்கத்தக்கவைகயில் மக்கள் மயப்பூட்டுத்திருப்பதை குக்கிராமங்கள் தோறும் புதியபாணி நாடகங்களை நடத்துகின்றன. குக்கிராமங்கள் தோறும் புதியபாணி நாடகப்பாணியை நடாத்தி பல ஆற்றல்மிக்க நடிகர்களை உருவாக்க உழைத்துவார்.

அவர் பாரம்பரிய கூத்துமுறையைப் பேணிவளர்த்த கலைக்குடும்பத்திலிருந்து வந்த புதியபாணிக் கலைஞர்; எமதுமன்னில் காவியபாணி நாடகக் கலையை விருத்திசெய்வதற்கு அவருடைய குடும்பத்தினர் நண்பர்கள் கலைஞர்கள் அனைவர்களும் அவரது அந்தப்பண்ணை மீட்டு விருத்திசெய்ய வலியுறுத்தமட்டுமே தாயகத்தால் முடியும்.

அவரது இழப்பால் தாயகமும் தனது ஒரு அங்கத்தை இழந்துள்ளது. தனது துக்கத்தை அண்வரோடும் பகிர்ந்து கொள்ள தோடு அன்னார்க்குத் தாயகம் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறது.

## தாமரைச் சிற்றுறுபு

தமிழில்: ந. சுரேந்திரன்

1940-ம் ஆண்டில் ஒரு நோடைகால் இரவு அது. சந்திரன் எழுந்துவிட்டான். அந்த விட்டின் சிறிய முற்றம் மகிழ்ச்சிக்காட்டிய அளவுக்குப் பசுமையாகவும், சுத்தமாகவும் இருந்தது. பகலில் கிழித்து வைக்கப்பட்ட கோரைப்புற் துண்டுகள் பாய் முடைவதற்கு ஏற்றவாறு சரவிப்பாகவும் மிருதுவாகவும் இருந்தன. ஒரு பெண்மணி முற்றத்தில் இருந்துகொண்டு, தனது சூருசுறுப்பான் விரல் களால் பாயை முடைந்துகொண்டிருந்தாள்.

ஹீபி மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பையங்டியான் அதன் நாணல், கோரைப் புல்லுக்கு சீனை முழுவதிலும் புகழ் பெற்றது. “பையங்டியான் பாய்கள் தலைசிறந்தவை” என்பது அஸீராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மையர்கும்.

முற்றத்திலே இருந்து பாய்முடைந்துகொண்டிருந்த பெண்மணி, அருகில் ஒடும் சிற்றுறை

அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள். வாசற் கதவு இன்னும் திறந்தே இருந்தது. அவளுடைய கணவன் இன்னும் வீடுவந்து சேரவில்லை.

அவள் கணவன் வீடு திரும்பும்போது வெகு நேரமாகிவிட்டிருந்தது. அவன் இருபத்தைந்து, இருபத்தாறு வயது உடையவன். பாதரட்சை அணியாத, பரந்த ஒலைப்பாய்தொப்பியும், தூய வெள்ளைச் சட்டையும் முழங்கால் வரை மடித்துவிடப்பட்ட கறுப்புக் காற்சட்டையும் அணிந்த ஒரு இளைஞன். அவனது பெயர் ஷா-ஷெங். ஸெல்ஸர் ஹீட் கிராமத்தின் யப்பானிய எதிர்ப்பு கெரில்லாக்கங்கு அவன் தான் தலைவன். அத்தோடு அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைத் தலைவனும் அவனே. இன்று அவன் தனது ஆட்களை, ஒரு கூட்டத்துக்காக மாவட்டத்துக்காக அழைத்துச் சென்றிருந்தான். அவன் வீட்டினுள்ளுழைந்தபோது அவன் முகமலர்ந்தாள்.

“ஏன் இன்று இவ்வளவு நேரம் சென்றது?” அவன் அவனுக்கு சாப்பாடு கொண்டுரை எழும்பினான். ஷா செங் படிக்கட்டிலேயே அமர்ந்தான்.

“அதைப் பற்றிக் கல்லைப் படாதே — நான் சாப்பிட்டுவிட்டேன்.” அவன் மீண்டும் பாயில் அமர்ந்தாள். அவனுடைய கணவனின் முகம் மகிழ்ச்சியால் சிலந்திருந்தது. மூச்சவிடமுடியாத வன்போல் காணப்பட்டான்.

“மற்றவர்கள் எங்கே?” அவன் கேட்டாள்.

“இன்னும் நகரத்தில் இருக்கிறார்கள். அப்பா எப்படி இருக்கிறார்?”

“உறங்குகின்றார்”

“வியாவ் ஹாவா என்ன செய்கிறுன்?”

“அவன் தவது தாத்தாவோடு அரைநாள் முழுவதும் மீன் பிடித்துக் கொண்டிருந்து விட்டு கன நேரத்துக்கு முன்பு படுக்கைக்குப் போய்விட்டான். அது சரி; ஏன் மற்ற வர்கள் திரும்பி வரவில்லை.”

ஷா செங் வலுக்கட்டாய மாகச் சிரித்தான்.

“உங்களுக்கு என்ன நடந்தது?”

“நான் நாளைக்கு ராணுவத் தில் சேர இருக்கிறேன். அவன் மென்மையாகக் கூறினான்.

அவன் மைனவியின் கை ஒரு நாணல் நார் வெட்டிவிட்டாற் போல் இழுத்துக் கொண்டது. அவன் தனது விரல் ஓன்றை உழித்த துவங்கினான்.

“மாவட்டக் கமிட்டி இன்று இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மிகவிரைவில், யப்பானியர்கள் மேலும் பல தனங்களை அமைக்கப் போவதாக அவர்கள் கூறினார்கள். டொங் கூவில் இங்கிருந்து சில டசின் கி. மீட்டர்களுக்கு அப்பால் உள்ளது — அவர்கள் ஒரு தளம் அமைக்க முடியுமானால், அது எங்களுடைய நிலைய பரிபூரணமாக மாற்றி விடும். இந்தக் கட்டத்தில் யப்பானியர்களை உடபுகவிடாதிருக்க ஒரு மாவட்ட பிரிகேட் அனி அமைக்கப்பட்டது. நான்தான் முதலில் அணியில் சேர்ந்தவன்.”

அவனுடைய மைனவி, தலையைக் குனிந்தவாறு முன்னுழுத் தாள்.

“நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஒரு படி முன்பாக, இல்லையா?”

“நான் நமது கெரில்லாக் களில் தலைவன். அத்தோடு கட்சி ஊழியர்களில் ஒருவன். ஆம் நான்தான் தலைமை தாங்கவேண்டும். மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் வீட்டுக்கு வரத் துணியவில்லை. ஏனென்றால் அவர்களது பெற்றூர், உற்றூர் அவர்களைத் தடை செய்ய முயல்வார்கள் என்பதற்கும் இருக்கிறேன்.”

காகத்தான் அவர்கள் வரவில்லை. நீங்கள் குடும்பத்தவரிடம் சென்று விஷயத்தை விளங்கப் படுத்த அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லாருடைய மைனவிமாரைக் காட்டிலும் உனக்குக் கொஞ்சம் மூளை அதிகம் என்று அங்கு உள்ளவர்கள் அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்.”

அவனுடைய மைனவி இதை அமைதியாக உட்கிரகித்தாள்.

“நான் உங்களைத் தடை செய்யவில்லை. ஆனால் எங்களுடைய சுதி என்ன?” அவன் தீநிடையாக கேட்டாள்.

ஷா செங் தகப்பனின் அறையைக் கட்டிக்காட்டி, அவளது குரலைத் தாழ்த்திக் கடைக்குமாறு கெட்டுக்கொண்டான்.

“நீ இயல்பாகவே கவனித்துக்கொள்ளப்படுவாய். ஆனால் காங்கள் கிராமம் சிறியது. அத் தோடு இம்முறை ராணுவத்தில் ஏழூபேர் சேர்கின்றேன். இதனால் கிராமத்தில் அதிக இளைஞர்கள் விழுஞ்சமாட்டார்கள். எல்லாவற்றுக்கும் நான் மற்றவர்களை நாடமாயாது. பிரதான குடும்பசைமை கண்டிரு வீழும். அப்பா வயதாகி விட்டார். மகன் ஏதாவது செய்வாற்று வயது மிகக் குறைந்தவாறு இருக்கிறேன்.”

அவன் து மைனவி யின் தோண்டை அடைத்தது. ஆனால் அவன் காங்கைரைக் கட்டுப்படுத்துகிறான்டான்.

“நாங்கள் என்ன விஷயத்தில் சடபட்டிருக்கிறோம் என்பதை நீ அறிந்துகொண்டவரை எல்லாம் சரிதான்”

ஷா செங் அவனைத் தேற்ற விரும்பினான். ஆனால் காலம் மிகக் குறைவாக இருந்தது. அவன் இடத்தைவிட்டு அகலும் மூன்பு பல காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தது.

“நான் இல்லாத ஹையில் நீதான் பாரத்தைச் சுமக்கவேண்டும். நாங்கள் யப்பானியரை விரட்டி அடித்த பின்பு, நான் வீடுகிரும்பிய பிறகுதான் எல்லாவற்றையும் பொறுப்பேற்றுக் கொள்வேன்”

இதைக் கூறிவிட்டு ஷா செங் சில சுற்றுத்தார்களின் வீடுகளுக்கு சென்றன். தான் திரும்பிவந்து தகப்பனிடம் விஷயங்களைக் குறிச்சுமாட்டார்கள். எல்லாவற்றுக்கும் நான் மற்றவர்களை நாடமாயாது. பிரதான குடும்பசைமை கண்டிரு வீழும். அப்பா வயதாகி விட்டார். மகன் ஏதாவது செய்வாற்று வயது மிகக் குறைந்தவாறு இருக்கிறேன்.”

ஆனால் அதிகாலை கோழி கூவும் வரை திரும்பவில்லை. அவன் திரும்பியபோது அவள் இன்னும் முற்றத்தில் கிழவோன்று அமர்ந்திருந்தாள்.

“எனக்கு என்ன அறிவுறுத்தல்கள் வைத்திருக்கிறீர்கள்?” அவன் கேட்டாள்.

“உண்மையில் ஒன்றுமில்லை. நான் வெளியில் இருக்கும்போது நீ மூன்னேற வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்து எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள். மற்றவர்களிலும் பின்தங்காதே.”

“வேறு என்ன?”

“யப்பானியர்களோ அல்லது தேசத் துரோகிகளோ உன்னை உயிருடன் பிடிக்கவிட்டுவிடாதே. நீ அகப்பட்டால் இறுதிவரை போரிடு.” இதுதான் அவன் சொல்வேண்டிய பிரதான விஷயம். அவனது மனைவி கண்ணீர் மஸ்க சம்மதம் தெரிவித்தாள்.

காலைப்பொழுது புலர்ந்த போது, ஒரு புதிய பருத்தி ஆடைத் தொகுதியையும், ஒரு புதிய துவாயையும், ஒரு புதிய சப்பாத்து சோடியையும் சேர்த்து ஒரு கட்டை அவனிடம் கொடுத்தாள். மற்றவர்களது மனைவி மாரும் தங்கள் கணவன்மாருக்கு எடுத்துச் செல்ல பார்சல்களை அவனிடம் வழங்கினர். முழுக்குடும் பழும் அவனை வழியனுப்பி வைத்தது. அவனது தந்தையார் அவனது மகன் வியாங்ஹாவாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு;

“நீ சரியான காரியத்தைத் தான் செய்கின்றோ. ஷாஷங், ஆகவே உன்னை நான் தடுக்கமாட்டேன். எவ்வித பாரமும் இன்றி நீ போய் வா. நான் உனது மனைவியையும் மகனையும் பார்த்துக்கொள்வேன், ஒன்றையும் யோசியாதே”

அந்த முழுக் கிராமமும், ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர் அனைவரும் அவனை வழியனுப்ப வந்திருந்தனர். ஷாஷங், அவர்கள் அனைவரையும் பார்த்துப் புன்முறவுல் பூத்தான்.

வின்பு படகோன்றில் ஏற்ற துடுப்பை வலிக்கலானான்.

பெண்களிடம் படர்கொடி போல் ஓட்டிக்கொள்ளும் தன்னை இருக்கவேண்டும். இரண்டு நாட்கள் கழித்து நான்கு இளம் மனைவி மார் ஷாஷங்கின் வீட்டில் விஷயங்களைக் கதைப்பதற்காக ஒன்று கூடினர்.

“அவர்கள் இன்னும் இப்புதான் இருக்கவேண்டும். அவர்கள் இன்னும் போய்விடவில்லை. நான் ஏதும் பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவருடைய மேல்சட்டை ஒன்றைக் கொடுக்க மறந்துவிட்டேன்.”

“நான் அவரிடம் முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வேண்டியுள்ளது”.

ஷாஷங்கின் மனைவி கூறினான்; “பொங்குவில் யப்பானீயர்கள் ஒரு தளம் அமைக்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்...”

“யப்பானியரிடையே நாம் அகப்படும் சந்தர்ப்பம் இல்லை. நாம் ஒரு அதிவேக விஜயத்தை மேற்கொண்டால் ஒன்றும் நடந்து விடாது.”

“நான் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் என்னுடைய மாமியார்தான் அவரைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றூர். எதற்காக என்று எனக்குத் தெரியாது!”

யாருக்கும் ஒரு சொல்லும் சொல்லாமல், இந்த நான் குபெண்மனிகளும் ஒரு சிறிய படகின்மூலம் ஆற்றைக் கடந்து அக்கரையிலுள் மா என்ற கிராமத்துக்கு சென்றனர்.

அங்கு அவர்கள், வெளிப்படையாக தங்கள் கணவன்மாரைத் தேடவில்லை. கிராமத்தில் ஒரு மூலையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.

“நீங்கள் கொஞ்சம் பிந்தி விட்டார்கள். நேற்று மாலைவரை அவர்கள் இங்கு இருந்தார்கள். இரவுதான் அவர்கள் சென்றனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை. ஷாஷங் உடனடியாக ஒரு உதவி பிலாட்டுன் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறோர். அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.”

அவமானத்தால் சிவாந்த முகத்தோடு, இந்தப் பெண்கள் நால் வரும் விடைபெற்றுக் கொண்டு வீடுதிரும்பப் படகை வலிக்கத் தொடங்கினர். அப்போது ஏற்றதாழ நடு மதியம் ஆகிவிட்டது.

வான் ததில் மேகத்தின் வாசனையே கிடையாது. ஆனால் தென்புறம் உள்ள வயல் வெளி களிலிருந்து நானைற் புதர்களில் இருந்தும் ஆற்றை நோக்கித் தென்றல் காற்று வீசிக்கொண்டிரது. பாதரசம் போன்று ஒளிவிட்டு அலைமோதும் எல்லையற்ற நீர்ப்பரப்பில் இவர்களை ஒரு படகுதான் மிதந்துகொண்டிருந்தது.

எமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த இந்தப் பெண்கள் தங்கள் ஒவ்வொருவரதும் இதயமற்ற கொடுரமான கணவன்மார்களை இரகசியமாகப் பழி சுமத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இளம் சந்ததியினர் தீர்க்க முடியாத திடநம்பிக்கை கொண்டவர்கள். அதிலும் பெண்கள் தங்கள் கஷ்டங்களை மறப்பதில் விசேஷ வரப்பிரசாதம் பெற்றவர்கள்.

“ஆக அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்”

“அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிகமகிழ்ச்சியான காலத்தைக் கடக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இது அவர்களுக்கு புது வருடத் கொண்டாட்டம் அல்ல, திருமணம் செய்துபோல மகிழ்ச்சியைத் தருகின்றது.”

“அவர்கள் காட்டுக் குதிரைபோன்றவர்கள். அவர்களைக் குதிரை லாயத்தில் கட்டி வைக்க முடியாது.”

“இல்லை அவர்கள் எல்லாம் அறுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்”.

“என்னுடைய மனுஷன் ராணுவத்தில் சேர்ந்த பிறகு வீட்டைப்பற்றி ஒரு சிந்தணையும் வைக்கவில்லை”

அது உண்மைதான். சில இளம் தருப்புக்கள் ஒரு சமயம் என விட்டில் தங்கினார்கள். காலையில் இருந்து மாலைவரை பாடிக் கொண்டே இருந்தார்கள். அத் தகைப் கேளிக்கையை நாங்கள் ஒருக்காலும் பார்த்தில்லை”.

“அவர்கள் எங்கு போயிருப்பார்கள் என்று யோசிக்கிறேன்”

“அதோ பாருங்கள் ஒரு படகு!”

அவர்கள் அனைவரும் தலையை உயர்த்தி தூரத்தே நோக்கினர்.

“அவர்கள் யப்பானியத் தருப்புக்கள், அவர்களது சீருடையைப் பாருங்கள்!”

“விரைவாக வலியுங்கள்”

தங்கள் உயிரைக் காப்பாற்ற அவர்கள் விரைவாக வலித்தார்கள். ஒருத்தி இத்தகைய ஆபத் தனி காரியத்தில் இறங்கியிருக்கச்சுட்டாது என்று யோசித்தான். மற்றொருத்தி தாங்களை விட்டுச் சென்ற கணவன்மார் மீது பழியைப் போட்டாள். ஆனால் இத்தகைய சிந்தனைகள் அவர்கள் முளையிலிருந்து அகன்று விட்டன. அவர்கள் வேகமாக படகை வலிக்கவேண்டும். அந்தப் பெரிய படகு அவர்களைத் தூரத்தி வருகின்றது.

யப்பானியர்கள் தங்களால் முடிந்த அளவு வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். இதில் ஒரு அதிஷ்டம் என்ன வென்றால். இந்த இளம் மனைவிமார் அனைவரும் நதி அருகிலேயே வளர்ந்த

வர்கள் அவர்களது படகு காற்றுப்போல் பறந்து கொண்டிருந்தது. அந்தப்படகு ஒரு பறக்கும் மீன் போன்று, தண்ணீரில் பட்டும் படாமல் முன்னேறிக்கொண்டிருந்தது. அவர்கள் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே படகுகளில் ஏறி இறங்கி இருக்கின்றார்கள். அவர்கள் நூல் நூற்பது போலவோ, தையல் வேலை செய்வது போன்றே வேகமாக அவர்களால் படகை வலிக்க முடியும்.

எதிரி அவர்களைத் தாண்டிமுன்சென்றால், அவர்கள், தாங்களே ஆற்றில் மூழ்கிவிடவார்கள்.

அந்தப் பெரிய படகு விரைவாக வந்துகொண்டிருந்தது. ஒரு சந்தேகமும் இல்லை. அவர்கள் யப்பானியர்தான். அந்த இளம் பெண்கள் பறங்கைக் கடித்துக் கொண்டு, தங்கள் பயத்தை அடக்கினர். அவர்கள் தங்கள் கரங்கள் நடுங்க அனுமதிக்கவில்லை. துடுப்புகள் உரத்த சத்தத்துடன் சீராக நீரில் வெத்துக்கொண்டிருந்தன.

“தாமரைச் சிற்றுறை நோக்கி படகை வலியுங்கள், எதிரியின் அத்தகைய பெரிய படகு நூலை மளவுக்கு நீர் அங்கு ஆழமில்லை”

அவர்கள் சிற்றுறை நோக்கி விரைத்தனர். அங்கு கண்ணாக்கெட்டிய தூரம்வரை மகிழ்ச்சியுடன் மலர்ந்திருந்த சூரியனை நோக்கியதாக, தாமரை இலைகள் உறுதியான பித்தனைச் சுவர் போல் காட்சியளித்தன. அவற்

றின் இளம்சிவப்பு மொட்டுக்கள் அம்புகள் போல துருத்திக் கொண்டு நின்றன. பாய் யாங்டியானைப் பாதுகாக்கும் காவலர் போல தோற்றுமளித்தன.

அவர்கள் சிற்றுறை நோக்கி படகை வலித்தனர். ஒரு முழு மூச்சோடு, அவர்கள் தாமரைக் கொடிகளுக்கிடையே தங்கள் சிறு படகை உள் நுழைத்தனர். சில கானக வாத்துகள் தங்கள் சிறகை அந்தபடி உரத்துக் கத்தியபடி பறந்தன. ஒறு சுற்றுத் துவக்கு வெடிகள் வெடித்தன.

ஆழப்பழும் கலவரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. எதிரி யின் பதுங்கித் தாக்குதல் சுற்றி வளைப்பு லையில் விழுந்து விடதாக எண்ணிய நிலையில், தப்புவதற்கு எவ்வித நாபிக்கையும் அற்ற நிலையில் அவர்கள் அனைவரும் ஆற்றுக்குள் குதித்தனர். ஆனால் தற்போது துவக்கு வெடிகள் ஆற்றை நோக்கிச் சுடப்படுவதை அவதானித்தால், படகின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தலையைத் தாக்கி வெளியே நோக்கினர். அருகில் ஒரு அகன்ற தாமரை இலையின் அடியில் அவர்கள், ஒரு மனிதனின் தலையை அவதானித்தனர். அவனது உடலின் ஏணை பகுதி கள் தண்ணீருள் அழிமுந்திருந்தன. அது ஷா ஷெங் தான். இடப்புற மும் வலப்புறமும் பார்த்தபோது ஒவ்வொரு பெண் மனையும் தனது கணவனைக்கண்டு கொண்டாள். — ஆக அவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

ஆனால், தாமரை இலைகளுக்குக் கீழே இருந்த மனிதர்கள் எதிரியைக் குறிபார்த்துச் சுடுவதில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் தங்கள் மனைவிமாரை அவதானிக்கவில்லை. விரைவாக துவக்கு வெடிகள் வெளிப் போந்தன. நான்கு அல்லது ஐந்து சுற்று வெடிகளுக்குப் பிறகு அவர்கள் கைக்குண்டுகளை விசியவாறு முன்னே விரைத்தனர்.

கைக்குண்டுகள் எதிரியின் படகை, அதிலுள்ள எல்லாப் பொருள்களோடும் மூச்சடித்தன, வெடி மருந்துப் புகையும், ஆவீயும் தவிர மேற்பரப்பில் வேரேஞ்சும் மிஞ்சவில்லை. சத்தத்தோடும் சிரிப்போடும் மீன்போன்று நீருள் மூழ்கி, எதிரியின் துவக்குகள், குண்டுப் பட்டிகள், நீண்நதுபோன அரிசி, கோதுமைமாழுடைகள் பலவற்றையும் மீட்டடைத்தனர். ஷா ஷெங் அலைகளின்மேல் ஆடிக்கொண்டிருந்து பிஸ்கட் பெட்டியை எடுக்க வேகமாக நீந்தினான்.

உடல் முழு வதும் நீரில் நீண்நது அந்த மனைவிமார் படகில் மீன்டும் ஏறினர். பிஸ்கட் பெட்டியை ஒரு கையில் ஏந்திய வண்ணம் மற்றக் கையால் நீந்திக்கொண்டு ஷா ஷெங் அவர்களை நோக்கிச் சத்தமிட்டான்.

“அங்கிருந்து நீங்கள் வெளியேறுங்கள்!”

அதில் கோபம் தொனித்தாற் போன்று தோன்றியது.

அவர்கள் படகை வலித்து வெளியேறினர். அவர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்? எவ்வித ஏச்சரிக்கையும் இன்றி அவர்களது படகில் அடிப்பாகத் திலிருந்து தன் ணீரின் வெளியே ஒரு மணிதன் வந்தான். அவனையார் என்று அடையாளங்கண்டவள் ஷாஹங்கின் மனைவி தான். அவர் மாவட்ட பிரிகேட் அணியின் கப்டன். அவன் தனது முகத்தில் உள்ள நீரை வழித்து விட்டு

“நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”. என்று கேட்டார்.

“நாங்கள் அவர்களுக்கு சில துணி மணி களை எடுத்து வந்தோம்” ஷாஹங்கின் மனைவி பதிலளித்தாள்.

ஷாஹங்க பக்கம் திரும்பிய கப்டன் கேட்டார்:

“இவர்கள் அணை வரும் உடனு கிராமத்தைச் சேர்ந்தவர்களா?”

“சரியாகக் கூறினார்கள், பிற பட்ட சக்திகளின் ஒரு கூட்டம்!”, இவ்வாறு கூறியவாறே பிஸ்கற்றை அவர்களது படகில் தூக்கி எறிந்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நீந்திக் கென்று சிறிது தூரத்தே மீண்டும் வெளிப்பட்டான்.

கப்டன் சிரித்தார்.

“நல்லது உங்களுடைய பயணம் வினாக்கப் போகவில்லை. நீங்கள் இல்லாவிட்டால், எங்களு

டைய மறைந்திருந்து தாக்குதல் இவ்வளவு வெற்றிகரமாக அமைந்திருக்காது. தற்போது நீங்கள் உங்கள் பணியை முடித்துவிட்ட நிலையில், விரைவாக விடுசென்று உங்கள் உடுப்புக்களை உலர்த்துங்கள். நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது,

தற்சமயம். அந்தக் கணவன் மார் தாங்கள் சேகரித்த எல்லாப் பொருட்களையும் தங்களது மூன்று படகுகளில் ஏற்றிக்கொண்டு விரைவாக மறைந்தனர். பெண்கள் படகில் இருந்து விழுந்துவிட்ட தங்கள் பொருட்களை மீட்டுக் கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கிப் பயணமாயினர்.

அந்த வருடம் சந்த காலத் தில் அவர்கள் துவக்குகளைச் சுடப் பழகினர். பணிக்காலம் வந்த போது - பணிக்கட்டியில் மீன் பிடிக்கும் நேரம் நெருங்கியதும் அவர்கள் பணிவழக்கி வண்டிகளில் ஏற்றிக்கொண்டு மாறி மாறிக் கிராமத்தைக் காவல் காத்தனர். , பின்பு எதிரி சதுப்பு நிலத்தைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்த முயன்றபோது அவர்கள் ராணு வத்துடன் கைகோர்த்து ஒருங்கிணைந்து புதர்களுக்கிடையே பயமின்றி உள்ளும் வெளியும் கென்று கடமையாற்றினர்.



## காத்தான் கூத்து

### — ஓர் ஆய்வுநிலைக் கண்ணேட்டம்

சு முருகையன்

**யாழிப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவையின் ஓர் அங்கமாக நாட்டார் கலைக்குழு உள்ளது. இதன் செயற்குழு உறுப்பினர் களாக, கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களும் திரு. ஏ. ரி. பொன் ஆத்துரை அவர்களும் உள்ளனர். இவர்களுடைய முன் முயற்சியின் பேரூர், ‘காத்தவராயன் நாடகம்’ என்னும் கூத்து நூல் அச்சேற வெளியாகி உள்ளது. இதன் பதிப்பாசிரியர், கலாநிதி இ. பாலசுந்தரம் ஆவர்.**

இந்தக் கூத்துப் பிரதியைத் தேடிப் பெற்றுச் சீர் செய்து தயாராக்கும் கடினமான காரியத்தைப் பதிப்பாசிரியர் நன்கு நிறைவேற்றியுள்ளார். இந்தப் பதிப்புக்குப் பயன் பட்ட மூலப் பிரதிகளுக்கு நிமித்த காரணமாயிருந்தவர்கள் ஜந்து அண்ணவிமார். சி.கணபதிப்பின்னை, க.ஆறுமுகம், வ. செல்லர், மு. கிருஷ்ணபின்னை, த.நாகராசா ஆகியோரே அவர்கள். காத்தவராயன் கூத்து ஆடப்பட்டு வரும் பிரதான ஊர்களோடு தொடர்புடையவர்களாக இந்த அண்ணவிமார் உள்ளனர். மாதனை, நெல்லியடி, பளை, சாவகச்சேரி அல்வாய், அம்பலவன், பொக்கணை என்பன அந்த ஊர்கள்.

இப்பொழுது வெளிவந்துள்ள புத்தகத்துக்கு நெல்லியடியேச் சேர்ந்த சி. கணபதிப்பின்னை அண்ணவிமார் வாயிலாகக் கிடைத்த பிரதியே மூலப்பிரதியாகக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில், அவரிடங்கூட இந்தக் கூத்தின் எழுத்துப் பிரதி இருக்கவில்லை. அவர்கூத்து முழுவதையும் மனப்பாடமாக்கி வைத்திருந்தார். பதிப்பாசிரியர் வேண்டுகோட்டதி இரண்டு கிழமைகளுக்குள் அதனை எழுதிப் பிரதியாக்கி வழங்கியிருக்கிறார்.

“பயன் மரம் உள்ளுர்ப் பழுத்தற்றுற் செல்வம் நயனுடையான் கட்படின்” என்று பழம் புலவன் பாடியபோது கருத்திற் கொண்டிருந்தது பொருட் செல்வத்தை மட்டும்தான்? இல்லை. கலைச்செல்வத்தையும் தான்.

கலைச் செல்வங்களாகிய ஏனைய அண்ணவிமார் மூலம் கிடைத்த பிரதிகள், ‘மூலப்பிரதியிலிருந்து’ ரேறுபடும் தருணங்களில் எல்லாம் பாட பேதங்களை அடிக்குறிப்புகளாகப் பதிப்பாசிரியர் தந்தி

ருக்கிறார். இதனால், காத்தான் கூத்துப்பற்றிய முன்னறிவு இல்லாதவர்கள்கூட , முழுமையானதோரு படத்தைப் பெற்றுக்கொள்வது. சாத்தியமாகியுள்ளது.

இனி, இப்புத்தகத்துக்கு யாழிப்பானைப் பழகலீக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். நாட்டுக் கூத்து துறைப்பற்றிய விழிப்புணர்வுக்கு வித்திட்ட முனைவர் என்ற வகையிலே பேராசிரியர் அனுபவம் மிகுந்தவர். இக்கலீயின் பின்னணிபற்றியும் வரலாறு பற்றியும், பலவகைப்பட்ட மொடிகள் பற்றியும் இன்றைய நிலை பற்றியும் அரிய பல செய்திகளை பேராசிரியரின் முன்னுரையிலே படிக்கிறோம். அத்துடன் காத்தான் கூத்து, பூசாரிமார் உடுக்கடித்துப்பாடும் பாடல்களாகவும், அபிந்யத் துடன் கூடிய சதாகாலட்சேயம் போன்றும், கோயில் வெளியில் மேடையமைத்துப் பல பேர் வேடந்தாங்கி நடிக்கும் கூத்தாகவும் முன்று நிலைகளில் உள்ளமையைப் பேராசிரியர் விளக்கியுள்ளார்.

முன்னுரை, பதிப்புரைகளைத் தவிர, ஆய்வுரை என்னுமொரு பகுதியும் புத்தகத்தில் உள்ளது. இதில் காத்தவராயன் கதையின் மாற்று வடிவங்கள், முத்துமாரி அம்மனும் காத்தவராயனும், காத்தவராய சவாமி வழிபாடு, கூத்து, சடங்கு, நாடகம், காத்தவராயன் கூத்து ஆடப்படும் இடங்கள், மேடை அமைப்பும் அலங்காரமும், நடிகர்கள், இசைக்கருகள், ஆட்டத்தின் தன்மையும், இசையும், காத்தான் கூத்தும் நவீன நாடகங்களும், காத்தவராயன் நாடகப் பிரதியின் காலம் ஆகியன பற்றிய குறிப்புகள் பல, தரப்பட்டுள்ளன அத்துடன் காத்தவராயன் கூத்தும் சமூக நிலைப்பாடும் என்ற பந்தி யிலே பதிப்பாசிரியர் பாலசுந்தரம் கூறுவன் சிறப்பான வெளிப்புக்கு உரியவை, அவர் கூறுகிறார்—

“ஏனைய நாட்டுக் கூத்துக்களில் பலவேறு சாதி மக்கள் சேர்ந்து நாடகம் நடத்தும் போக்கினைக் கடந்த தசாப்தங்களாகக் காணக் கூடியதாக இருப்பினும் காத்தான் கூத்து இன்றும் சாதியமைப்பி னுள் கட்டுண்டு முடங்கிக் கிடக்கின்றது. இவ்வரம்பு தகர்க்கப்பட வேண்டும் இக் கூத்துக் கலீயில் அமைந்துள்ள இசைப் பொக்கிசம் கலீ விரும்பிகள் அனைவராலும் டய்லில்பட வேண்டும். அதன் மூலம் ஈழத்து நாடகக் கலீ மட்டுமல்ல, இசைக்கலீயும் புதுப்பரி மாணம் பெறக்கூடிய நல்லதோர் எதிர்காலமுன்டு.”

“சாதியமைப்புக்குள் மூடங்கிக்கிடக்கும் தன்மை உடைய வேண்டும்” என்று பதிப்பாசிரியர் கூறுவது ஊன்றிச் சிந்திக்கத் தக்கது. அத்துடன், கூத்தின் உள்ளடக்கப் பெறுமானானது வழி பாடு, நேர்த்தி, நோய் நீக்கம் என்னும் திசை முதலாக உள்ளதனையும் அதேவேளை, கூத்தின் கலீத்தன்மையை படிப்பாசிரியர்

கோடிட்டுக் காட்டுகிறார். இந்தக் கூத்திலுள்ள இசைப்பண்புகளைப் பரந்த அளவிலே பயில்வதனால், நாடகத்துக்கும் இசைக்கும் புதுப்பரி மாணம் கிடைக்குமென்ற கருத்து இங்கு முனைப்புப் பெறுகிறது.

## II

கலீத்தன்மை என்று வரும்பொழுது, பொதுவாக கலீப்படைப் புக்களின் உருவப் பண்புகளே பலராலும் அவதானிக்கப்படுகின்றன. ஆனால், வெற்றிகரமான கலீப்படைப்புகளில், உருவத்தினையும் உள்ளடக்கமே நிருணயிக்கிறது. உள்ளடக்க மாற்றங்களுக்கு ஏற்ப உருவத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஆகையினால், கலீப்படைப்பொன்றைப் பற்றிய எந்த ஆய்விலும் அதன் உள்ளடக்கப் பெறுமானம் பற்றிய கேள்விகள் தோன்றியே திருக்.

இந்தவகையிலே காத்தவராயன் நாடகத்தின் உள்ளடக்கப் பெறுமானம் பற்றிய கேள்விகளையும் நாம் தடடிக்கழித்து விடமுடியாது.

ஆனால் நாட்டார் கலீகளைப் பொறுத்தவரை ஓர் உண்மையினை நாம் மனங்கொள்வது அவசியமாகும். நாட்டார் கலீகளுக்கு தனிமனிகர்கள் பொறுப்பாவதில்ஸு. அவை கூட்டுப்படைப்புகள் சமகாயச் சூழலிலே— மக்கள் மத்தியிலே— நிலவும் எண்ணங்களும் உணர்வுகளும் கூத்தாகவும், பாட்டாகவும் வெளிப்படுகின்றன. தனி யொருவரின் மூலம் வெளிப்படும் கலீக்கறுகளுங்கூட, பின்னர் சமூதாய உடைமை ஆகிவிடுகின்றன. மேற்படி கலீக்கறுகள் செப்பமும் சீர்மையும் மெருகும் பெறும்போது, சமூகத்தவர்கள் யாவரும் அச் செயல் முறையிலே, ஏதோ ஒரு வகையிற் பங்கேற்கின்றனர். இந்த முறையிலே கலீயாக்கமானது பொது உடைமை ஆகிறது. இந்த உண்மையினை ‘நறமில் ஹிரோயிக் பொயெற்றி’ என்ற தமது நூலிலே பேராசிரியர் க. கைலாசபதி விளங்கப்படுத்தியிருக்கிறார். சங்கப்பாட்டுகள் எனப்படும் சான்றேர் செய்யுள்கள் வாய்மொழி இலக்கியங்களை என்றும் அந்தச் செய்யுள்களிலே சில தொடர்களும் சொற் சேர்க்கைகளும் அடிக்கடி எடுத்தாளப்படுகின்றன என்றும் நிறுவியுள்ளார். ஏதாவதோரு புலவர் பெயரால் வழங்கும் செய்யுள்களிற் வேறு புலவர்களின் பெயரால் வழங்கும் பாட்டுகளிற் பயன்பட்ட சொற்சேர்மானங்களும் தொடர்களும் கூச்சமின்றிக் கையாளப்படுவதை அவர் காட்டியுள்ளார். இது வாய்மொழிக் கலீ இலக்கியங்களின் பண்பு இங்கே ‘இரவல்’ என்ற பேசக்கே இடமில்லை. ஏனென்றால் வாய்மொழிக் கலீ நிலையில் ‘இரவல்கள்’ தாரளமாக அனுமதிக்கப்படுகின்றன. அந்தக்கலீகள் தனியாராலே தோற்று விக்கப்பட்டாலும், செப்பஞ் செய்து சீர்மைப்படுத்தி மெருகிட்டுப் பேணுங்க செயல் முறையால் அவை பொதுச் சொத்துகள் ஆகிவிடுகின்றன.

இந்த வகையிலே, நாட்டுக்கூத்தாகிய காத்தான் கூத்தும் பொதுச் சொத்தே ஆகும். அதனால் அதில் வரும் எண்ணங்களும், உணர்வுகளும் நிகழ்வரைகளும் ஒரே சமூகத்தின் விழுமியங்களை— நன்மை தீவைபற்றி அச்சமூகங் கொண்டுள்ள மதிப்பீடுகளை— காட்டுகின்றன. ஆகையினால் அக்கூத்தின் உள்ளடக்கம் பெறுமானத்தை, நோக்குவது மிகவும் அவசியமும் முக்கியமும் ஆகும்.

காத்தான் கூத்தின் உள்ளடக்கம் என்ன? அதன் நோக்கம் யாது? அதில் வரும் பாத்திரங்கள் எப்படிப்பட்டவை? அவற்றின் செயல்கள் எத்தகையது? வாழ்க்கைபற்றி அவை மூலம் நாம் பெறும் நோக்கு யாது?

இவைபற்றிச் சுருக்கமாக இங்கு பார்ப்போம். யாழ்-மாவட்டச் கலாசாரப் பேரவையின் புண்ணியத்தாலே கூத்து முழுவதும் நமக்குக் கிடைத்துள்ளதாகையால் இல்லித் பரிசிலையைச் செய்யக்கூடிய நிலையில் நாம் உள்ளோம்.

முதலிலே கதை நிகழ்வின் முக்கிய கட்டங்களைப்பட்டியற் படுத்துவோம்--

1. பூர்வை பாரந்தாங்காமல் முத்துமாரி அம்மனிடம் முறைபிடல்; பிறப்புக்கள் குறையுமாறும் இறப்புக்கள் அதிகரிக்குமாறும் செய்யும்படி முத்துமாரியிடம் கேட்டுக்கொள்ளுதல்.

2. முத்துமாரி தவஞ்செய்து சிவனிடம் கண்டசரமாலை பெறல். அந்தமாலை பலவித நோய்களைத் தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தது.

3. கண்டசர மாலையிலிருந்து முத்துக்களை எடுத்து முத்துமாரி அம்மன் சிவன் மீது வீசுதல். சிவனுக்கு நோய் பீடித்தல்.

4. சிவனுடைய நோயைத் தீர்க்குமாறு பார்வதி அம்மன் முத்துமாரி அம்மனுக்குப் பொங்கல் பூசை செய்து வேண்டுகோள் விடுதல் முத்துமாரி சிவனின் நோயைத் தீர்த்தல்.

5. வைசூரராசன் அரண்மனைக்குச் சென்று அவனுடைய இராச்சியத்தில் அழிவுகள் பலவற்றை முத்துமாரி அம்மன் செய்தல்.

6. வைசூரராசன் மகன் சோமசுந்தரம் முத்துமாரி அம்மனுக்கு இசைவாக நடக்க, முத்துமாரி சகலருக்கும் விமோசனமளித்துவிடுதல்.

இவ்வளவும் நாடகத்தின் முதலாம் அங்கம் போன்று அமைகிறது, அடுத்து வரும் நிகழ்வுகள் பின்வருவன—

7. சிவனும் கிருஷ்ணனும் ஆலோசனை. முத்துமாரியின் ஆங்காரத்தை அடக்க வேண்டும். அவனுக்குப் பிள்ளை இல்லை என்றும் கல்யாணம் இல்லை என்றும் கொடிய சாபம் கொடுத்தல்.

8. சாபமிடப்பட்டமையை நாரதர் மாரிக்கு அறிவித்தல்.

9. முத்துமாரி அம்மன் கஞ்சாப் பயிர் செய்து பிடுங்கி உருண்டையாக்கிப் பணியாரஞ் செய்து சிவனுக்கு ஊட்டல் சிவன் மயன்குதல்.

10. மயக்கழுற்ற சிவனிடம் மாரி பிள்ளை வரங் கேட்டல். வைகைக் கரையிலே தவமிருக்குமாறு சிவன் கூறுதல்.

முத்துமாரி அம்மன் தவமிருத்தல். சிவனும் மகாவிஷ்ணுவும் பென் மானுகவும் ஆண்மானுகவும் உருவெடுத்து மான் கண்ரூண்ற ஈன்று அதனை ஓர் ஆண் குழந்தையாக உருமாற்றுதல். முத்துமாரி அம்மன் குழந்தையை எடுத்துச் சீராட்டி வளர்த்தல்.

11. பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் பேர்து கெங்கை பெருக்கெடுத்து வருதல். கெங்கையை முத்துமாரியம்மனின் வளர்ப்புப் பின்னை சத்தியஞ் செய்து மற்றுத்துக் காத்தல் பிள்ளைக்குக் காத்தான் என்று பெயரிடுதல்.

இவ்வளவும் நாடகத்தின் இரண்டாம் அங்கம் போன்று அமைகிறது; அடுத்து வரும் நிகழ்வுகள் பின்வருவன—

12. காத்தான் பள்ளிக்கூடம் சென்று படித்தல்

13. தொட்டியத்துச் சின்னங்குடன் குது விளையாடித் தோற்கடித்துபின் சின்னைனத் தோழனுக்கிக் கொள்ளல்.

14. குடிமக்களின் முறையீட்டைக் கேட்டு, காட்டு மிருகங்கள் விரிசுகளை அளிப்பதை அறிந்து வேட்டை ஆடச் செல்லுதல்.

15. வேட்டையாடிக் களைத்த பின், ஓர் ஆற்றின் நீரிலிருந்து நறுமணம் கம்பவைத உணர்தல் அது ஆரியமாலை என்பவள். குளித்த நீர் என்று அறிந்து அவளை மணந்து கொள்ள விரும்புதல்.

16. தாயாகிய முத்துமாரி அம்மனிடம் தன் விருப்பத்தை தெளிவிக்க, தாய் சாட்டுகள் சொல்லி கடத்தி மறுத்தல். தாய்க்கும் மகனுக்கு மிடையில் வாக்கு வாதம்.

17. மாரி அம்மன் காத்தானுக்கு நிபந்தனை விதித்தல். காஞ்சிபுரத்திலே சம்பங்கித் தேவடியாளிடம் போய், அவளுடைய கற்றையும் குலைத்து 999 இராசாக்களையும் அடைத்து வைத்திருக்கிற கைத்திறப்பையும் கணையாழியையும் கொண்டு வந்தால், ஆரியமாலையை மணம் செய்து வைக்கலாம் என்று கூறுதல்.

18. காத்தான் நிபந்தனையை நிறைவேற்றுதல், மாரி மற்று மொரு நிபந்தனையை விதித்தல். சாராயப்பூதி என்பவளிடம் போய் அவள் வைத்திருக்கும் சாராயக்கையும் குடித்து, சாடியில் ஒரு துண்டும் கணையாழியும் கொண்டு வர வேண்டும் என்று கூறுதல்

19. காத்தான் நிபந்தனையை நிறை வேற்றுதல். மாரி மேலுமாரு நிபந்தனையை விதித்தல் மதுரை நகரிலே செட்டிப் பெண்தாசி இருக்கிறார்கள் அவளிடம் சென்று அவள் வைத்திருக்கும் நூலையும் எடுத்து அவளையும் கொண்டுவர வேண்டும் என்று கூறுதல்.

20. காத்தான் நிபந்தனையை நிறைவேற்றுதல் மாரி இன்னுமாரு நிபந்தனையை விதித்தல் வண்ணார நெல் லி லீட்டுக்குட்போகவேண்டும். ஆரியப் பூமாலையின் சீலை வெளுப்பவள் அவளே வண்ணார நெல்லி மகள் பூமாதுவின் கற்பையும் குலைத்து ஆரியப்பூமாலையின் பட்டுப் பீதாம்பாத்தில் ஒரு துண்டும், ஆரியப்பூமாலையின் தலைக்கூந்தலும் கொண்டு வரவேண்டும் என்று கூறுதல்.

21. ஆரியமாலையின் பூங்காவிற்குக் காத்தான் கிளிவடிவங்கொண்டு போய்ப் பிடிப்போதல் ஆரியமாலையிடம் சவுக்கடி வாங்குதல் சின்னுனின் உதவியுடன் தப்புதல். பின்னர் வண்ணார நெல்லி வீடு போதல். முன்னர் மாரி அம்மன் விதித்த நிபந்தனையை நிறை வேற்றுதல்.

22. மாரியம்மன் இன்னுமாரு நிபந்தனை விதித்தல். பாற்கடல், தயிர்க்கடல், காந்தக்கடல், மேரார்க்கடல் இப்படி ஏழுகடலுக்கப்பால், சற்றேழு கன்னிகள் இருக்கின்றார்கள்; அவர்களில் இளையாளின் விழுதிப் பையும் பொற் பிரம்பும் கொண்டுவரவேண்டும் என்று கூறுதல்.

23. காத்தான் நிபந்தனையை நிறைவேற்றுதல். மாரியம்மன் வேறுமெர்ரு நிபந்தனையை விதித்தல் ஆரியமாலை பிறக்கும் போது கழுமரம் கூடப் பிறந்தது; \*கழுமரம் ஏறி மீட்சி பெற்றவன்தான் அவளை மணக்க முடியும் என்று கூறுதல்.

24. காத்தான் கழுமரம் ஏறுதல் அங்கு பறையளைஞாருதல் கழுமரம் ஏறினாற் கயிலாயம் போகலாம் என்று பறையனைக் கழுமரத்தில் ஏற்றி விட்டு காத்தான் தாயிடம் செல்லுதல்.

25. காத்தான்—ஆரியமாலை திருமணம்.

காத்தவராயன் நாடகத்தைப் பகுப்பாய்வு செய்யும் போது இங்கு பட்டியற் படுத்தியுள்ள இருபந்தைந்து நிகழ்வுகளும் வெளிப் பட்டுத் தோன்றுகின்றன. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது நாடகத்தின் உள்ளோட்டமான சில போக்குகள் தெளிவாகும்; அனுமானங்கள் சில பெறப்படும் அவை யாவை?

(அ) தெய்வங்களின் இயல்புகளும் செய்கைகளும் மனிதச் சாயல் பெற்றங்காவே பெரும்பாலும் அமைந்து விடுகின்றன. பின்னோப்பேற்ற விரும்புதல், பின்னோயைச் சீராட்டி வளர்த்தல், பள்ளிக்கு அனுப்பிப் படிப்பித்தல். தோழர்களோடு கூட்டி வைத்

நல் திருமணம் செய்வித்தல் என்பவற்றை உதரணமாகக் கூறலாம் இவற்றில் முத்துமாரி அம்மன் ஈடுபடுகிறார்.

(ஆ) சாதாரண மனித நடத்தை என்று கருதப்படுகின்றவற்றிலும் தெய்வப்பூபிரவிகள் ஈடுபடுவன்றன காத்தானும் சின்னானும் சொக்கட்டான் ஆடுதல், வேட்டை ஆடுதல், சாராயங்குடித்தல், பெண்களுடன் சரசமாடுதல் முதலிய வேடிக்கைகளிலும் பாரக்குகின்றும் ஈடுபடுகிறார்கள்.

(இ) பொய் சொல்லி ஏமாற்றுதல், தந்திரங்களிலும் சூழ்சிகளிலும் ஈடுபடுதல், மற்றவர்களை இழப்புக்கு உள்ளாக்கித் தான் வாலஞ் சம்பாதித்தல் ஆகியவைகூடப் பாரிய குறைபாடுகள் என்று கருதக்கூடிய விதத்திலே இந்தக் கூத்திலே காட்டப்படவில்லை. பார்வையாளர்கள் இந்த நடத்தைகளுக்கு ஆதரவான உணர்வுகளைக் கொள்ளும் போக்கிலும் பாட்டுக்கள் வசனங்களின் தொணி அமைந்து விடுவதுண்டு.

(ஈ) மனிதர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகளையும் உடையனவாக இக்கூத்தில் வரும் தெய்வங்கள் உள்ளன. நோய் பொடுத்தல், நோய் நீக்குதல், சாபம் கொடுத்தல், வரந் தருதல் ஆகிய சக்திகளை நாம் நினைவிற் கொள்ளலாம்.

(உ) தவமிருத்தல், பொங்கல் பூசை செய்தல், பலியிடுதல், வழிபடுதல் என்பவற்றுல், வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் கூடும் என்னும் கருத்தும் நிலைநாட்டப்படுகிறது.

இங்கு (அ) முதல் (உ) வரையும் நாம் வகுத்துக் காட்டியவை நாத்தவராயன் நாடகத்தை ஆக்கிய சமுதாயத்தில் நிலையை என்னப் படிவங்களைப் புலப்படுத்துகின்றன. இவற்றுட் பல, இந்தக் காத்தான் கூத்துக்கு மட்டுமன்றி, ஏனைய நாட்டார் கலைப் படைப் பக்களுக்கும் பொதுவானவை என்றும் கருத இடமுண்டு.

இவ்விடத்திலே தெய்வச் செயல்கள் தொல்மரபுக் கதைகளில் இடம்பெறும் பாங்குபற்றி ஓர் உண்மையைச் சுட்டிக் காட்டுதல் தகும். சாதாரண உலகியல் நடத்தைகளுடன் ஒப்பிடுகையில், தெய்வச் செயல்கள் பல, திடுக்கிட வைப்பவை போலவும், கோரானவை போலவும் காடியவை போலவும் தோன்றுவது உண்டு. பெளராணிக் மரவிலேயிருந்தும் பல உதரங்களை நாம் காட்ட ஸாம். திரும் வும் பிரமனும் யார் பெரியவர் என்று ஆங்காரம் கொண்டு சண்டை பிடித்தமையும், பரமனை மதிக்காத பிரமனுடைய தலையைக் கிள்ளி அந்த மண்டையோட்டிலே பரமன்' பிச்சாயேற்றுத் திரிந்தமையும், தவழுநிவர்கள் சீற்றங் கொண்டு கொடுக்கான சாபங்களும் இப்படிப்பட்டவை ஆகும். "அன்பு, ரான் ஒப்பர், கண்ணேட்டம், வாய்னம்" என்றெல்லாம் பேசப்



## அம்மையும் தடுப்புசியும்

உலகில் ஒவ்வொரு 16 செக்கனுக்கு ஒரு குழந்தை அம்மை வியாதியால் இறக்கிறது என உலக சுகாதார ஸ்தாப எம் அறிவித்துள்ளது. தடுப்புசி மூலம் குணப்படுத்தக்கூடிய ஆறு வியாதிகளுள் அம்மையும் ஒன்று. தடுப்புசியை ஏற்கும் ஒரு குழந்தை வாழ்நாள் பூராவும் இவ்வியாதியால் பாதிக்கப்படமாட்டாது. இது 95-98 வீத உத்தரவாதமுடையது.

படும் மனிதநேயைப் பண்டுகளோடு முரண்படுவன போல, மேற்படி ‘தெய்வச் செயல்கள்’ தோன்றுகின்றன அன்றே!

ஆனால், பெராராணிக மரபில் இடம்பெற்றுத் வேறுசில வடிலங்களை, நாட்டார் மரபில் வரும் ‘தெய்வச் செயல்கள்’ பெற்றுவிடுகின்றன. சாாராம்சத்தில், இந்த இரு மரபுகளுக்கும் ஒற்றுமைகள் நிறைய உண்டு. சிற்சில இடங்களில், இந்த இரு மரபுகளும் கலந்தும் திரிந்தும் பயில்வது கவனிக்கத் தக்கது.

காத்தான் கூத்தில் வரும் பாத்திரங்களின் தனித்தனி இயல்புகளை இன்னும் விரிவாக ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும். ஆனால் அப்படிப் பட்ட விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு இச்சிறிய கட்டுரை இடந்தராது. கூத்தின் பிரதான உள்ளோட்டங்களை இனங்காட்டிவதற்கு இதுவரை நாம் கண்டறிந்த அநுமானங்கள் பெறிதும் உதவும்.

இதுகாறும் நாம் கண்டவற்றைப் பரிசீலனை செய்து ஊன்றி நோக்குவார்க்கு ஒர் ஜியம் தோன்றக் கூடும். நவீன சமுதாயத் துக்கு, காத்தான் கூத்தின் உள்ளடக்கக் கூறுகள் எவ்வித பொருத்தப்பட்டை உடையன?

பல தருணங்களிலே பிரச்சினைகள் தலையெடுக்குமென்பது வெளிப்படை. பரத்தமை, குடிப்பழக்கம், போதைப் பொருட் பிரயோகம் என்பன நிறைந்ததாகத்தான் நவீன சமுதாயமும் இருக்கின்றது. ஆனால் சொல்லனவில் என்றாலும் “சான்றேரால் எண்ணப்படவேண்டாதார்” சடுபடுவனவாக இந்த நடத்தைகள் கருதப்படுகின்றன.

அந்த வகையில், காத்தான் கூத்தின் உருவ இயல் அம்சங்களாகிய ஆடல் மோடிகளிலும், பாடல் மோடிகளிலும் — அந்தக் கூத்தின் அழகியற் பெறுமானத்தின்மீது — நமது அக்கறை பெரிதும் குவிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றே எல்லாம்

அவ்வாறு நோக்கும்போது, இக்கூத்துப் பாட்டுகளின் இசையமைப்புப் பற்றிய குறிப்புகள் முக்கியமாகின்றன. இப் பாட்டுகளில் வல்ல அண்ணவிமாரைக் கொண்டு இவற்றைப் பாடுவித்து, அந்த இசையைப் பகுப்பாய்வு செய்து ஸ்வரம் அமைப்பதற்கு முன்னர், இவற்றை ஒலிப்பதிவு செய்து பேணுவது மிகவும் அத்தியாவசியமான ஒரு பணியாகும். மிகவும் அவசரமாகவும் இது செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இந்தப்பாட்டுக்களைப் பாடும் வல்லமை படைத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் விரைந்து குறைந்து கொண்டே போகிறது. காலம் கடந்துவிடுமுன்னர் ஒலிப்பதிவுப்பணியாவது சீர்படச் செய்து வைத்தல் நன்று. யாழ்ப்பாண மாவட்டக் கலாச்சார அவையே இந்த ஒலிப்பதிவுப் பணியையும் மேற்கொண்டு நிறைவேற்றுதல் பொருத்தமாயும் இலகுவாயும் இருக்கும்.

இசையைப் பதிவுசெய்து வைத்துக் கொண்டால் பகுப்பாய்வு செய்து ஸ்வரம் அமைக்கும் பணியைச் சுற்றே ஆறுதலாகவும் செய்து கொள்ளலாம்.

அத்துடன் ஆட்ட முறைமையைப் பதிவு செய்து பேணுவதும் அவசியமே. துறைபோகிய தேர்ச்சியிடைய அண்ணவிமாரிடம் தேரடிப் பயிற்சி பெற்ற கலைஞர்களை ஆட வைத்து அந்த ஆட்டத்தை வீடியோப் படமாக ஒளிப்பதிவு செய்து கொள்ளலாம். கலாந்தி பாலசுந்தரம் ஏ. ரி. பொன்னுத்துரை போன்று ஆலோசனைகளை இதன் பொருட்டுப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

**மற்றுது:** இனைய தலைமுறையினருக்கு இந்த ஆட்ட முறைகளைப் பயிற்றி ஆடுவித்தல் வேண்டும். அந்த வழியிலேதான் ஆட்ட மோடிகளை உயிர்ப்புடன் பேணுதல் கூடும்.

ஆனால், வெறும் ஆடல் பாடல் முறைக்காக மாத்திரமே அவைகளைப் பேணுவதற்கு நவீன சமுதாயம் சம்மதிக்குமா? உள்ளடக்கப் பெறுமானமும் அடிக்கருத்துகளும் நவீன சமுகத் தேவைகளுடன் இசைந்துபோக வேண்டாமா?

அவ்வாறு இசைந்து போகுமாறு செய்வது எப்படி?

புதிய உள்ளடக்கத்துடன் புதிய சமுதாய வேட்கைகளைத் தழுவியளவாகப் புதிய கூத்துக்கள் இயற்றப்படவேண்டும். அவற்றிலே நாட்டார் கூத்து மோடிகளும் ஆடல் பாடற் பாணிகளும் தகுந்தவாறு இழைந்து நிற்றலவேண்டும். காத்தவராயன் வெளியாகியதன் உருப்படியான பலனும் பயனும் இந்த வழிகளிலேதான் ஈட்டப்படுதல் முடியும்.

புத்தக வெளியீடானது இந்தத் திசைகளிலே தொடரப்பட வேண்டிய ஆக்கழுர்வமான அலுவல்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்.

## தியாகத் திருமணம்

— ✽ சிவாயர்

- O முடிச்சுக்கள் பெருகி, முடிச்சுக்கள் இறுகி, எல்லாம் மூன்று முடிச்சுக்காக, முடிவில்லாமல் முடிச்சு முடிச்சா நிக்கிற மொக்கு வாழ்க்கையாக்கிப் போட்டம் எங்கடை வாழ்வுகளை.

— உரைஞர்

- O கனத்த கல்லுரல் போலை வீட்டுக்கு வீடு குமரிருக்கு. ஒரு கல்லீ வீட்டுக்கு வெளியாலை ஏறிய ஓராயிரம் பறப்புக்கள் பறப்பினே.

— தங்கராசா

- O கூழ்ப் பாணைக்கும் வழியில்லாமல் கணபேர் அழு, புக்கைப் பாணை பொங்கி வழியச் சிலபேச் சிவிக்கிற நிலைமை மாற வேணும்.

— உரைஞர்

- O தொஞ்சம் காகக்குத் தொஞ்சம் பெண்கள் தங்களைக் குடுத் தாடு, அதுக்கும் பேர் விசாரம். கண காகக்கு ஆண் உடம் பைக் குடுத்தால் அதுக்கும் பேர் கவியானம்.

— உரைஞர்

- O உக்கிப்போன பழஞ்சிலையிலை ஒரு பீத்தலைத் தக்கபோட்டுக் கட்டுக்கொண்டு குந்தி இருக்கப் பருரெண்டு பக்கத்திலை நாடு பீத்தல் பெஶோக் கிழியும்;

— உரைஞர்

- O கப்பலைத் துறைக்கு இழுத்து — உக்கின அடித் தசைத்தைத் தட்டி உடைச்சு — புதுப் பஸ்வை தொண்டு புதுத் தளம் அமைக்க வேணும் — அந்தப் புதுத் தளத்திலை இருந்து சப் பள் விடவேணும் — ஒங்களம்பரமல் கப்பல்விட வேணும்.

— உரைஞர்

**அ**ண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்து நாடகப்பரப்பில் மேடையேறிய “தியாகத் திருமணம்” எனும் நாடகத்தில் அதன் ஆசிரியர் குழந்தை மா; சண்முகவிங்களை அருளிய தத்துவ முத்துக்கள் இவை மேலெழுந்த வாரியாகச் சாதாரண உண்மைகள் போலத் தோன்றி விலூம் யாழ்ப்பாணச் சமூகம் எனும் சாகரத்தில் சுழியோடிப்

பொறுக்கி எடுத்த பொருள் பொதிந்த ஆறு முத்துக்கள் சண்முகத்துவங்கள் என இவற்றைப் போற்றலாம். கவியாணத்துக்காக வாழ்க்கை – கரர்சேராத சூமர்களைக் கரர்சேர்க்க வெளிநாடுசென்று மூக்கும் சகோதரங்கள் – இல்லாதவர்க்கும் உள்ளவனுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வு – விபச்சாரத்துக்கும் கவியாணத்துக்கும் நாம் கொடுத்துள்ள வியாபாரப் பண்பு – தற்காலிகச் சரிக்கட்டல்களால் வெடிக்கும் புதுப்பிரச்சினைகள் – பிரச்சினைத்தீர்வுகள் புதிய அனுகுமிழை பற்றிய தத்துவ விசாரங்களை நாடக ஆசிரியர் கலைத்துவப் படுத்தி உரைஞர் மூலமாக மேடையில் காட்சிப் படுத்தவல்ல செப்பு மொழிகளாக்கித் தந்துள்ளார்.

பிடாதிபதிகளும், ஆச்சாரியர்களும், அருட்கவிகளும் அனுபுதிமாணகளும் திருவாய் மலர்வார்கள். ஆனால் தியாகத்திருமணத் தில் தத்துவங்கள் வெரமுத்தர் குடும்பத்து (ஜந்து பிள்ளைகளும் தாயுமான) ஆறு உறுப்பினர்களின் தெரிந்தெடுத்த நடைமுறை வாழ்க்கைச் சம்பவச் சித்திரிப்பினாடாக ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகித்து உரைஞர்கள் வாய்மொழியாக நாடக அவையோரிடையே பரிமாறப்படுகிறது. இதனால் தத்துவ வீச்சு நீக்கமற நிறைந்து பெருக்கெடுத்துப் பாய்வதை கண் குளிரக் காண்கின்றோம்.

நாடக மாந்தர் மூலம் சம்பவங்களினாடாகக் கருக்கூட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் செய்திகளை உரைஞர் வாயிலாக ஆணி அறையும் கலை சண்முகவிங்களுக்குக் கைவந்த கலை. ஆனால் இந்த நாடகத்திலே உரைஞர்களின் பயன்பாடு பண்முகப்பட வருவது இன்னெனுரு கூடுதல் சிறப்பாய் உள்ளது.

நாட்டார் பாடல்களில் வெரம் பாய்ந்திருக்கும் கட்டித்த சொற் பிரயோகமும் அவை காலாதி காலமாக ஊட்டி வரும் பஞ்சிலே தீப் பற்றுமாப்போன்ற உணர்வைப் பிழம்புகளும் எந்த ஒரு சமூகத்தவரிடையேயும் கைவசமுள்ள பெரும் பொக்கிச்சுகள். பட்டை தீட்டப்படாத இவ்வெரங்களைக் கீர்ட்டத்தில் ஒளிமிலிரவைக்கும் சித்து கைவரப்பெற்ற சமகால விற்பன்றாகப் பவனி வருகிறார் ‘‘தியாகத் திருமணம்’’ நடத்தி வரும் சண்முகவிங்களுர்.

“பட்டி பெருகவேணும்”, “ஆராரோ ஆரிவரோ”, “பாட்டானார் எல்லையிலே”, “கவடி அடிக்க-கவடி அடிக்க”, “ஊரார் உறங்கையிலே”, “மெல்ல நட மெல்ல நட மெல்லியரே”, “நட்டுவனார் கொட்டி வர”, “மஞ்சலால் ஆலாத்தி” “ஒரு கல் எறியவே”, “அண்டமுலாலிய மாவில்”, “ஏல் ஏலோ.....”ஆகிய நாட்டார் பாடல்கள் நாடகத்தின் உவப்பான அடிச்சரடாக அமைந்து விடுகின்றது. நாடகக் காட்சிப் படுத்தவின் ஒட்டத்தில் அவ்வப்போது தலைகாட்டும் விட்டுக் கொடுக்கும் தொய்வுகளை யெல்லாம் வெற்றிகர

## ஆயுதமும் மனிதத் தேவையும்

உலகில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் ஒழுங்கள் வீட்டு வசதியின்றி அல்லது வீடேயின்றி இருக்கும் வேலையில் ‘அனைத்துலக சமாதான ஆண்டான’ 1986ல் 100000 கோடி அமெரிக்க டெலர்களுக்கு சமமான பணம் யுத்தத்திற்கும் யுத்தத் தயாரிப்புக்கும் செலவிடப்பட்டுள்ளது. இது 1985ம் ஆண்டு செலவிலும் 11.1 லீதம் கூடுதலான தாகும்.

உலகில் இராணுவச் செலவுக்குச் செலவழிக்கும் தொகையில் 60 லீத்ததை சோவியத் யூனியனும் அமெரிக்காவும் செலவழிக்கின்றன.

மாக நிரவல் செய்யும் வல்லமை பெற்றனவாய் அவை கை கொடுத்து உதவுகின்றன. நாட்டார் பாடல்களின் பகைப்புலத்தில் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அதியற்புதம் ஒத்திசைவு முழுமையாகப் பேணப்பட்டிருப்பின் அனுபவமே பரிபூரணமாயிருக்கும். சபாஷ் கண்ணன்! பலே கிருபா பாடல் குழுவினரின் ஓசை யொழுங்கில் எது வித பிசிறலும் உண்டாகவில்லை.

நாடக அளிக்கையின் பன்முகப் பரிவர்த்தனை வீச்சுக்கு ஊறு விளைவித்த இரண்டு இடங்களைக் குறிப்பிட்டுக் கூற முடியும். அவையாவன கதாபாத்திர அறிமுகப்படத்தின் நீளமும், வெரமுத்தரின் சினிமாப்பாணிக் கற்பனைக் காதல் சித்தரிப்பும் ஆகும்.

நாடக முடிவில் பிரசார வாடையை நுகர்வதாகச் சில பார்வையாளர் அபிப்பிராயப்பட்டால் அதற்குக்காரணம் அவர்களால் செரிக்க முடியாத மத்தியதர - சொந்த வர்க்க குணம்சத்தின் பிரதி பலிப்பென்றே சொல்லவேண்டும்.

மத்தியதர வர்க்கத்தவரின் ஊசலாட்டத்தையும் உறுதியின்மையும், தவறான சமூக நியமங்களையும் விழுமியங்களையும் நடிகர்களின் பாத்திர வாக்கங்களிலும் பளிச்சிட நெறிப்படுத்திய பிரான்சிஸ் ஜெனம் பாராட்டிற்குரியவர்.

நல்லூர்க் கல்வி வட்டார மூலவள நிலையத்தின் முயற்சி முன் ஞேடியாக ஏனைய வட்டாரங்களாலும் பின்பற்றத்தக்கன - புடம் போட்ட வெளிநடிகரும் இணைந்து தயாரான இந்நாடகம், இதிலே கலந்துகொண்ட வட்டார ஆசிரியர் மாணவர்களுக்கு அரியதொரு வரப்பிரசாதமாக இருந்தும் இரண்டு மூன்று ஆசிரியரும் ஒரு சில மாணவரும் மட்டுமே வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளமை எம்மிடையே நாடகத்துறைபற்றிய பிரக்ஞையின் அளவை மதிப்பிடு செய்யும் யதார்த்த அளவீடு எனலாம்.



## ‘சி. வி.: சில சிந்தனைகள்’

ஆசிரியர்: சாரல் நாடன்

வெளியீடு: மலையக வெளியீட்டகம்,

57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 6.

பக்கங்கள்: VIII+72

விலை: 17/50

சு. ந. இரவீந்திரன்

**எ** மது நாட்டின் இலக்கிய வரலாற்றில் அழியாக்கவட்டைப் பதித்த சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் அனைத்துப் பரிமாணங்களையும் சுருக்கமாக வெளிக்கொண்டும் முதல் முயற்சி ‘சி.வி சில சிந்தனைகள்.’

சி.வி தனது ஆங்கிலப் புலமையினால் மலையக மக்களின் நிதர் சன வாழ்வை உலகறியச் செய்தவர்; அப்பங்களிப்போடு தற்கிருப்பிகானது, தான் சார்ந்த மக்களுக்குத் தனது கருத்தோட்டங்களை வெளிப்படுத்தும் வகையிலே பின்னர் தமிழிலும் எழுதி வந்தவர். அந்த வரிசையில் “இனிப்படமாட்டேன்” என்ற நாவலை அவர் படைத்தபோது, அது ஏனையவர்களாலும் படித்துணரப்பட வேண்டியது என்ற அவசியம் கருதி பேராசிரியர் க. கைலாசபதி ஆங்கிலத்தில் அதனை எழுதும்படி கேட்டுக்கொண்டார் அதனையேற்று ‘The Holocaust - A Story of The 1981 Ethnic Violence’ எனுந் தலைப்பில் சி.வி பின்னர் எழுதினார்.

இத்தகைய பல தகவல்களில் தொடங்கி, சி.வி அவர்களின் ‘In Ceylon Tea Garden’ “உழைக்கப் பிறந்தவர்கள்” (விவரணக்கட்டுரை) “மலையக நாட்டுப்பாடல்கள்” (தொகுப்பு) “வீற்றறவன்” “இனிப்படமாட்டேன்” (நாவல்கள்) ஆகியன உருப்பெற்று நூலுக்கான வரலாறுகளையும் சாரல் நாடன் அவர்கள் இந்த நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

சி.வி வேலுப்பிள்ளை வெறும் இலக்கிய வாதியாக மட்டும் வாழ்ந்தவர்கள் எந்த மக்களின் வாழ்வை வளம் படுத்தும் நோக்கோடு இலக்கியத்தைப் போர்க்கருவியாக்க முயன்றாரோ, அவர்களுக்காக தானே முன்னின்று போராடிய மூன்னுதாரண புருஷர் அவர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மலையக மக்களின் பிரசாரியை பறிக்கப்படுவதற்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தில்

## க பிளித் தீவினிலே....

தென்பசுபிக் தீவுக் கூட்டங்களில் ஒன்றான பிளித்தீவு 320 சிறு தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 7 லட்சத்து 11 ஆயிரமாகும். இலங்கையைப் போலவே பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்ட இத்தீவுக்கு கரும்புச் செய்கைக்காக இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் கொண்டு செல்வப்பட்டனர். இவர்களது தொகை இன்று சுதேசிகளின் என்னிக்கைக்குச் சமமாகிவிட்டது. 1970ல் சுதந்திரம் அடைந்த இத்தீவின் மகாராணியின் பிரதிநிதியாக தேசாதிபதி கனிலோஸ் இருந்து வருகிறார். கடந்த ஏப்ரலில் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் இந்தியர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிரதமராக பதவி ஏற்ற பவேத்ரா தமது அரசு அணிசேராக் கொள்கையில் உறுதியாக நிற்பதாகவும், அனுவாயுதக் கப்பல்களை துறைமுகங்களில் அனுமதிப்பதில்லை என்றும் கூறியிருந்தார். ஏகாதிபத்தியமும், நவ காலனித்துவமும் பிளியில் தமது நலன்களுக்குப் பங்கம் ஏற்படப்போவதை உணர்ந்து கேணல் ரபுசா தலைமையில் சிதிப்புரட்சியை ஏற்படுத்தியது. காவனி ஆட்சி விட்டுச்சென்ற பேதங்களை பெரிதுபடுத்தி - இந்திய சுதேசிய பிரச்சனையை பூதாக்கமாக்கி லாபமடைய முயல்கிறது.

தலவாக்கொல்ல பிரதிநிதியாயிருந்ததும்—பிரசாவுரிமைப் பறிப்பின் போது மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டங்களும் தொடர்ச்சியான பல தொழிற்சங்கப் போராட்டங்களும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சி.வி அவர்களின் இப்பண்புகள் காரணமாகவே “அவரது கதைகளில் நாம் உண்மையான வாழ்க்கையை காண முடிகிறது. நறுக்குத் தெறித்தாற்போன்ற சுருக்கமான வாக்கியங்களில், சற்றே னும் உணர்ச்சிப்பெருக்குக்கு உள்ளாகாமல் உள்ளதை உள்ளவாறே கூறும் உத்தி அவரது கதைகளில் ஓர் அலாதியான சிறப்பாகும். நூலாசிரியரின் அடக்க கபாவத்தைப் போலவே அவரது கதைகளும் அடக்கமும் அமைதியும் மிக்கவை..... ஆயினும், கொதிநிலையை எட்டாத நீரிலும் குழந்தெடங்காத எரிமலையிலும் குடிகொண்டிருக்கும் அமைதியல்லவா அது” (பக் 54 - 5)

“உடைந்த தென்கூட்டாய்

உறங்காத நிலையினராய்

உத்வேகம் கொண்டவராய்” மலையகமக்கள்

வாழ்ந்த நிதர்சன நிலையைக் கவிஞர் சி.வி சித்தரித்தபோது “தங்கள் அமைதியை அழித்தவரை கொட்டித்தீர்ப்பதையே குறியாய்க் கொண்டவராய் மலையகமக்கள் வாழ்ந்தாகவேண்டிய அவசியத்தை”, கூட வெளிப்படுத்தியிருந்தார் என்று (பக் 28) நூலாசிரியர் சாரல் நாடன் சுட்டிக்காட்டுவதும் கவனத்தை ஈர்க்குமோர் அங்கமே;

## ஒரு பொறிக்குள் அகப்பட்டு....

க பரணி

வேட்டுக்கள் அதிருகின்றன. இரவிரவாய் நாலாபக்கமும் முழுமரமாக முழங்கிய வேட்டுக்கள் இப்போது சற்றுக் குறைவாகத் தான் கேட்கின்றன. தாலிக்கொடி அடகு வைத்துத் திருவிழாச் செய்யும் அந்த மண்ணில் இப்படித்தான் வாணவேட்டுக்கள் அப்போதெல்லாம் போட்டி போட்டியாகக் கேட்ட வண்ணமிருக்கும். கவலையில்லாது துள்ளித்திரிந்த அந்தச் சிறு பராபத்தில் இந்த வாணவேட்டுக்கள் தேஞ்க இனித்திடும். ஆனால் இன்றைய அதிரவேட்டுக்களோ மற்றிலும் வித்தியாசமானவை.

ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியாக அது காட்சியளிக்கின்றது. யாருக்கும் எதுவும் எப்பவும் நடக்கலாம் எந்தக்கண்ததிலும் உயிர் சொந்தமில்லை. யதுதார்கள் இப்போது வெளி வெளியாவே உலாவி வருகிறார்கள் இந்விலையில் வீட்டுக்கள் இருப்பதே பாதுகாப்பில்லை. வயிறு மட்டும் இந்தக் கொடுரமான சூழ்நிலை எதையும் பொருட்டபடுத்துவாராக இல்லை. எனது வயிறு மட்டும் என்றாற் பரவாயில்லை. ஆனால் என்னைப்பெற்ற வயிறும் உடப்பிறந்த வயிறுகளும் அல்

லவா துடிக்கின்றன. எப்படியும் தொழிலுக்காக வெளியே போய்த்தானாக வேண்டும்.

அம்மா..... நான் போட்டு வாறன். ஏன் யோசிக்கிறய் ..... ஏதும் பிரச்சனையென்டால் நான் திரும்பி வந்திடுவன் ஒண்டுக்கும் யோசியாதேங்கோ.....

சொல்லி விட்டு நான் வெளி யேறுகிறேன். அந்த அரசாங்க நிறுவனத்தில் நான் பார்க்கும் எழுதுவினாஞர் வேலைக்கு எனக்குக் கிடைப்பதோ மாதம் ரூபா 1000 மட்டுமே. பல மடங்கு பாய்ச்சலாய்ப் பெருகிச் செல்லும் இந்தம் பொருளாதார வீக்கத்தில் எனது 1000 ரூபா சம்பளத்தின் மூலம் எங்கள் ஏழு பேரின் வயிறுகளையும் முழுமையாக வீங்கச் செய்ய இயலாது. வயிற்றுச் சுருக்கல்களை நியிர்த்த வேறு வழியுமில்லை. ஒரு மாதிரி எங்கள் ஏழுபேரின் உயிரையும் பிடித்து வைத்திருக்க எனது மைப்பு உதவுகிறது என்றால்வில் திருப்பிப்படத்தான் வேண்டும். எனது படிப்பும் ‘பெரிச்’ தான்: ஆனால் படிப்புக்கேற்ற தொழி மூம் தொழிலுக்கேற்ற ஊதியமூம் முயற்கொம்பு என்ற விளக்கத்துடன் உள்ள தொழிலையே

தெய்வமாக நாட்களை நகர்த்து கிறேன்.

புனியடிச் சந்திக்கு நானும் வர அந்த மினி பஸ்கம் வரச் சரியாக இருந்தது. பாய்ந்து ஏறிக் கொள்கின்றேன். ஒரு மைல் தூரத்தை பஸ் கடந்திருக்கும். அதற்குள் ஒரு பரபரப்பு. என்ன என்று அறிய எல்லோரது தலை கஞ்சனும் என் தலையும் எட்டு கிறது. நீட்டிய தலைகள் யாவும் வெளியே எட்டிய அதே வேகத் தில் ஆமை தன் தலையை இழுப் பதுபோல் ‘சடக் சடக்’ கென்று உள்ளே இழுக்கப்படுகின்றன.

பத்துப்பதினைந்து கவச வண்டிகள், ட்ரக் வண்டிகள், வீதியை மறைத்து சீருடையுருவங்கள். முன்னால் வாகனங்கள், மறிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டவாறிருந்தன. அடுத்து எங்களுடைய மினிப்ஸ்சின் முறை. “அம்மாளாச்சி தாயே... ஒரு விக்கினி மும் இல்லாமல் எங்களை இவங்கள் விட்டிடவேணும்” பஸ்கக் குள் இருந்த வயதான ஆச்சி ஒருவர் சற்று சத்தமாகவே அம்மாளாச்சிக்கு நேர்த்தி வைத்துக் கொண்டிருந்தார்.

“ஒக்கம் பயின்டு” அதிகாரக் குரல்.

எல்லோரும் கைகளை உயர்த்தியபடி இறங்கி வரிசையாக நின்றேன். பாடசாலையில் அப்பியாசம் செய்தது அப்போது ஞாபகத்துக்கு வந்தது. இரண்டு பக்கங்களிலும் நீட்டியபடி பல துப்பாக்கிகள். துர்ப்பாக்கியமாகத் தட்டுத் தவறுப்பட்டாலும் அதே

கதிதான். வரிசையாய் நிற்கும் எல்லோருடைய கண்களிலும் பயமும் பீதியையும். தினவெடுத்த தோளோடு ஒருவன் முன்னால் வந்தான்.

‘வரேங் உம்ப வரேங்’ என்று இளைஞர்களாக இருந்தவர்களில் மூன்று நான்குபேரைக் கூப்பிட்டான். அனைவரும் ஆருகே நிறுத்தி வைக்கப்பட்ட இதற்கென்றே கொண்டுவரப்பட்ட ‘ஆள்பிடி’ பஸ்சில் ஏற்றப்பட்டார்கள்.

“உம்ப வரேங்” அடுத்தது எனது முறை இதயம் வேகமெடுத்தது.

‘ம்... வரேங் யக்கோ’

நான் ஓர் அரசாங்க ஊழியன் என்று நான் வேலைசெய்யும் இடத்தையும் சிங்களத்தில் கூறிக்கொண்டே அவன் பக்கமாக நகர்ந்தேன்.

‘யக்கோ கத்தாக்கறனவாத?

இப்போது துவக்கின்முனை எனது கீழ்த்தாடையை முத்தமிட்டது. இந்தப்பொறுயிலிருந்து எப்படியும் விடுபட வேண்டும் என்ற முனைப்பில் நான் ஓர் அராளாங்க ஊழியன் வேலைக்குப்போகிறேன் என்று மீண்டும் சிங்களத்தில் கெஞ்சுதலாகக் கூறுகிறேன், நான் மீண்டும் கதைத்தது அவனுக்கு ஆத்திரத்தைக் கூட்டியது போலும். “பளையாங்குவப்பாங் பஸ்எக்கட்ட” என்று ஒரு தள்ளுத்தள்ளினான். இதற்கு மேல் ஆவன் துப்பாக்கியால் பேசக்கூடும் என்ற பயத்தில் பேசாது ஒடிப்போய் நிறுத்திவைக்கப்பட்ட

## தேசிய கலை இலக்கியப் பேரவையின் இசைப்பா அரங்கு

### புது வரலாறு ம் நாமே படைப்போம்

ஒலிப்பதிவு நாடா: விலை ரூபா 60  
ஒலிப்பதிவு நாடா பெற விரும்புவோரும்  
மேடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்ய விரும்புவோரும்

தொடர்பு கொள்க

வசந்தம் புத்தக நிலையம்  
405 ஸ்ராண்ஸி வீதி,  
யாழ்ப்பாணம்,  
இலங்கை

பஸ்சில் ஏறினேன். உள்ளேயும் சீருடைகள் நீட்டியபடி நிற்க என்னப்போன்ற பலர் கைகளை தூக்கியவாறு அமர்ந்திருந்தார்கள். முன்னும் பின்னும் கவச வண்டிகளும் ட்ரக்குகளும் அணிவகுக்குத் தெல்ல எமது பஸ்கம் நகரத்தொடங்கியது. இடையிழைப்பை நிறுத்தி வலைவிசி மீண்டும் பிடிப்பதுபோல் அகப்படும் இளைஞர்களையெல்லாம் பிடித்து ஏற்றியவாறு ஊர்வலம் தொடர்ந்துகொண்டிருந்தது.

அசப்பாவிதம் நடந்த அந்தக் திருப்பத்தைவடத்திபோது எங்கள் கலக்கம் அதிகமாகிப்பது கொஞ்சகாலத்துக்கு முன்பல் ஸில்போனவர்களை இறக்கி வரிசையாக நிறுத்திச் சுடுத்தள்ளிய அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து மேலும் பயமுடியது. திருப்பத்தில் ஒட்டவேகம் தனிச்சது....நவல் வேளை இடையில் அப்படியோன்றும் நடக்கவில்லை. கேத்திரங்கள் ஓர் இடத்தில் (அது ஓர் தற்காலிக காம்ப் போன்று காட்சியளித்தது) நாடனாகும் இறக்கப்பட்டோம். மேலும் மேலும் இளைஞர்கள் பஸ்சிலும் ட்ரக்குகளிலும் கொண்டுவந்து அங்கு குவிக்கப்பட்டனர். போதாக்குறக்கு ஜீப் ஓன்றில் ஒளிப்பெருக்கி கட்டப்பட்டி அப்பான் தாய்மார்களே, தந்தைமார்களே பதினெடுக்கும் இருபத்தந்துக்கும் இடைப்பட்ட

வயதுடைய உங்கள் ஆளோகுர்களை அடையார்கள் அட்டையுடன் இது இடத்துக்கு அனுப்புகின். நாங்கள் இந்த இடத்திலேயே பறி சோதணையை முடித்து பத்திரமர்கத் திருப்பி அனுப்புவோம்'

என்று ஒலி பசுப்பும் செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்பைய இத்து தாமாக வந்தவர்களும், பெற்றோல் அழைச்சு வதப்பட்ட வர்களுமாக முந்நாலுக்கும் மேற்பட்ட இஞ்கள் மேலும் வந்து சேர்ந்தனர்.

ஓட்டீஸ் சுமார் 3 மணியளவில் விசாரணைகள் ஆரம்பமாகின. விசாரணையின் பின் வீடு செல்லலாம் என்ற நடவிக்கையோடு நானும் முதல் வரிசையிலேயே நின்று கொண்டிருந்தேன். எனது முறையும் வந்தது. எனதுபூர்வோத்தாங்களை அவர்கள் எனவிய போது ஒப்புவித்தேன். விசாரணை முடிந்தவர்கள் ஒரு புறமும் விசாரணையில் சந்தேகத்துக்கிடமானவர்களாகக் கருதப்பட்ட சிலர் தனியை முடிந்தவர்கள் மறுபறமுமாக ஷ்டப்பத்து ஒரு புறமும் விசாரணை முடியாதவர்கள் மறுபறமுமாக ஷ்டப்பட்டனர். நேரமோ நடு நிசியைத் தாங்குவதாக இருந்தது அவர்கள் ‘வயலர்சில்’ கதைத்துக்கொண்டது என் காதுகளிலும் விசாரணையில் வீடுதலை செய்ய வேண்டாம் எல்லாப் பயமுந்தது. ‘எவ்வரையும் வீடுதலை செய்ய வேண்டாம் என்கார வாதிகளும் காம்புக்குக் கொண்டு ஏற்பட வேண்டும்’ ‘என்ற உத்தரவை நான் விளக்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மற்றுத்தரவை நான் விளக்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இதையுடுத்து திடீரன்று எங்கள் எல்லோரை டும் பஸ்சி லு விடுவோம், ட்ரக்குகளிலுமாக ஏற்றினார்கள். விசாரணையின் பின் விடுவோம் என்ற வெற்றுப்பேச்சில் ஏமாற்றத் பெற்றோரும் உறவினர்களும் ஒலமிட்டு ஆவேசமுடன் வாகனங்களை முள்ளறிந்தனர். அடியுடை மூலம் அவர்கள் எல்லோரும் விலக்கப்பட்டனர் ஒரு பெண்ணைத் தள்ளியபோது அவள் பிடிரி யடிப்பட விழுந்து விட்டாள். இதைப் பொறுக்காத ஆண்மகன் ஒருவன் முன்னே வந்து பெண்ணைத்தள்ளிய அந்தப்படை வீரனை பலமாகத் தள்ளினான். - இதைச் சுற்றிறும் எதிர் பார்க்காத படைவீரர்கள் நாலைந்துபேர் ஒன்று சீர்த்து அவளை இழுத்து வந்து உலைத்தார்கள் - இவை எதற்கும் அஞ்சாத அந்த இழுத்து வந்து உலைத்தார்கள் - இவை எதற்கும் அஞ்சாத அந்த இளைஞரும் தனது சகோதரியை தள்ளி வீழ்த்தியதற்கு ஆத்திரப்பட்டோ தான். அவ்வாறு நடந்து கொண்டதாக படைவீரர்களின் தலைவன் போலிருந்தவனுக்கு எடுத்துச் சொன்னான். - அவனை என்ன செய்வார்களோ என்று நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். ஆனால் அவனை அப்படியே விட்டுவிட்டார்கள்.

மக்கள் ஒலமிட்டவாறே இருந்தார்கள். பாதை இப்போது

மக்கள் இருபக்கமும் ஒதுக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டதால் எமது பவனி ஆரம்பமாகியது. மறுநாள் அதிகாலை 8 மணியளவில் நாமெல்லோரும் காம்பில் சேர்க்கப்பட்டோம்.

மூன்று வேறுவேறான நீண்ட அறைகளில் நாங்கள் அடைக்கப்பட்டோம். ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட நாங்கள் நூறு பேர் ஒரறையிலும் விசாரணை செய்யப்படாத இநாறு பேரளவில் மற்றைய அறையிலும், கூடுதலாகச் சந்தேகிக்கப்பட்ட ஐம்பது பேரளவில் மூன்றுவது அறையிலுமாக விடப்பட்டோம். எங்கள் அறையில் ‘குசுகுசு’ என்ற பேச்சொலிகள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் வகையில் கேட்கத் தொடங்கின. நானும் மதுவாக எனக்குஅருகே இருந்தவர்களை விசாரிக்கிறேன்.

‘அட்வான்ஸ் லெவல் படிக்கிறன், ரீட்சுனுக்கு போட்டு வந்தனன்’

‘இரத்தமாய் போகுது, அதுதான் டிஸ்பென்சரிக்கு மருந்தெடுக்க போகேக்கூட பிடிச்சுப் பேர்ட்டாங்கள்’

‘தொழிலுக்குப் போய்வந்து மத்தியாளம் சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்கை இழுத்துக்கொண்டு வந்துட்டாங்கள்’

‘சத்தம் போடவேணும்’ என்ற அதிகாரக் குரலுடன் எல்லோரும் ‘கப்சிப்’ ஆனால்.

‘சிங்களம் தெரிந்த எவரும் இருக்கிறீர்களா’ என்று சிங்களத் தில் ஒருவன் வினாவினான்.

அறையின் மூலையிலிருந்து “‘மா தண்ணுவ சேர்’ என்ற குரல் கேட்டது. பழக்கப்பட்ட குரல் போதுவுமிந்தது. திரும்பிப்பார்த்தேன். எனது அலுவலகத்தில் சிற்றுழியாக வேலைசெய்யும் குமார் தான் அவ்வாறு கூறிக்கொண்டு முன்னால் வந்தவன். இவன் தெவிலை கொடான் கேட்டதைச் சேர்ந்தவன். தகப்பன் தமிழராயிருந்த போதும் தாய் சிங்கள சமூகத்தைச் சோந்தவள். இதனால் அவனால் சிங்களமும் சரளமாய் பேசமுடிந்தது. சிலகட்டளைகள் சிங்களத்தில் உருவாகி குமார் வர்ம்மலம் தமிழுருவடைந்தது. எவரும் சத்தம் போடக்கூடாதென்றும், வெளியே தாங்கள் பயிற்சியில் ஈடுபடும்போது ஏதும் சத்தங்கள் கேட்டால் அதுபற்றிப் பொருப்புத்தக் கூடாதென்றும், அவசர தேவைகளுக்கு தமது காவலுடனேயே செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது. அன்றமுழுவதும் அன்னோகாரம் இல்லாதவர்களும், காலைநேரம் மட்டும் என்னைப்போன்று அலுவலக அவசரத்தில் அரைகுறையாகச் சாப்பிட்டவர்களும் என்றுவிதமாக பசிக்கொடுமையாக இருந்தது. விடியற்காலை

முன்றுமணியளவில் தேனீர் வழங்கப்பட்டது. குடுத்துவிட்டுக் கட்டாந் தரையில் சுருண்டுபடுத்தோம். ஆம் சுருண்டுதான் படுக் கவேண்டும். நீட்டிப்படுத்தால் அந்த அறை எங்கள் நூறுபேருக் கும் போதாது. பசிக்களை, சோர்வு, பயம், உறவுகிடும் உறங்காத நிலையில் மறநாள் புலர்ந்தது.

முன்றுவது அறையிலிருந்து முனகல்கள் இடையிடையே கேட்டவாறிருந்தது. கூடுதலாகச் சந்தேகிக்கப்பட்டவர் கள் அதற்குள் அடைபட்டிருந்தனர் காலையில் டொக்டர்மார் வற்றபோது மேலும் அர்த்தம் புரிந்தது. எமது அறைக்கும் டொக்டர்மார் வந்து ஏதாவது வருத்தம், காயம் உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று வினவினார். அத்தகையோர்க்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த இக்கட்டான் குழவில் விசித்திரமான வருத்தங்களுடன் இரண்டொருதார் என்னை அணுகினார். எனக்குச் சிங்களம் தெரியும் என்பதால் டொக்டர்மாருக்கு என்மூலம் விளங்கப்படுத்துவது அவர்கள் எண்ணம்

“அண்ணை - தான் ஒவ்வொருநாளும் நல்லெண்ணெய் வைக்கிற ணன். நல்லெண்ணை வாங்கித்தாருங்கோ - நல்லெண்ணை இல்லாமல் இருமுது” என்றார் ஒருவர்.

“பெயிலி குளிக்காட்டில் எனக்கொரு மாதிரியாய் இருக்கும் குளிக்க ஏதும் வசதியிருக்குமோ?.....”

- நல்லகாலம் சோப்புக் கேட்கவில்லை பெரிய இடத்துப் பிள்ளைபோலும்!

“நம்ப வண்ணுக்குப் போகவேணும் போலை முட்டாக” இருக்கு ஆனால் வருகுதில்லை” — முகத்திலே உயிரே இல்லர்மல் ஒருவர்

“துப்பல் துப்பலாக வருகுது துப்பப் போறன்”  
— இது என்ன வருத்தமோ.....

ஆனால் நானே இந்த வருத்தங்களை மொழி பெயர்த்துக் கூறவில்லை, மொழி பெயர்ந்திருந்தால் முழி பெயாத்திருக்கக் கூடும்.

மெண்டும் எல்லோரும் விசாரிக்கப்பட்டோம். விசாரணை முடியவிடுதலை; செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்தோம். மறு நாளும் அதே எதிர்பார்ப்பு ஆனால் ஏதும் நடக்கவில்லை; மூன்றும் நாள் அந்தச் சம்பவம் நடந்தது.

குமார் - “ஆம்! என்னுடன் அலுவலகத்தில் சிற்றுாழியனுக்கக் கடமையாற்றும் குமர்த்தாச் சந்த மூன்று நாட்களுக்குள் எல்லோ

குக்கும் பிரபலமாகிவிட்டான். அவன் மேற்கொண்ட மொழிபொயர்ப்புக் கடமைதான் ஏதற்குக் காரணம். அத்தோடு காவறபகட யினர்கள் மாறிமாறிக் கடமைக்கு வரும் போது ஒருவர் தலை மல் தனது பூர்வோத்தரம் முழுவதையும் சொல்லி தான் நிரபராதி என்று புலம்பினான் - தன்னை மனைவியிட்டுவிட்டு ஒடிவிட்டதையும் சிறிய தனது இரண்டு குழந்தைகளுக்கும், கண்ணத்திரியாத தனது தாய்க்கிழவிக்கும் தான்மட்டுமே ஆதாரம் என்றும் கிழவியும் குழந்தைகளும் தன்னைக்காணுது கவலங்குவார்கள் என்றும் கவனையிருப்பதோடு பெய்திட்டின் முதல் சாதாரண படைவீரர்கள் வரை சுதார்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியூதான். ஆனால் விடுதலை அவனுக்கு மட்டுமல்ல கைதான் எவருக்குமே கிடைக்கவில்லை இல்லாறு கைது செய்யப்பட்டவர்களில் பண்ணின்று, பதின்மூன்று வயதுச் சிறுவர்களும், நாற்பது, நாற்பத்தெந்து வயதைச் சேர்ந்த வருக்களும், கல்லூரி மாணவர்களும், நோய்வாய்ப்பட்டு மன்னோய்ப்பட்டிருக்கும், வாய்ப்போது ஊழலைகளும் அன்றாடக் கூலிச்சைப்பே தஞ்சமென வாழும் தொழிலாளர்களும், என்போன்ற அலுவக ஊழியர்களும் உள்ளடங்கினர். இதில் அடவான்ஸ் வெவல் சோதீனை எடுக்கும் மாணவர்கள் சிலர் மட்டும் அன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்

மாலை நேரமானது புதிதாகக் காவற் பொறுப்பை ஏற்ற வர்கள் காரசாரமாகக் காட்சியளித்தனர். பொறுப்பேற்ற நேரம் முதலே ‘அண்டப்பிரசண்டமாக அதட்டிக் கொண்டும் இடையிடையே ஒருசிவருக்கு ‘சத்தம் போடவேணும். என்று உதைத்துக் கொண்டு மிகுந்தனர். நாமெல்லாம் ஜம்புலன் அடங்கிய முளிவர்களாய் அடங்கிக்கிட்டதோம். அந்த மூன்று நாட்களும் குளிப்பில்லை ஒருவரொடுடொருவர் சொருகிக் கொண்டு படுத்த போது நாற்றம் சகிக்கவில்லை இதிலும் ஒருசிலர் குறட்டையொவியுடன் நித்திரைகொள்ளலானுர்கள். பலர் நித்திரை கொள்ளவில்லை என்கிக்கும் நித்திரை வரவில்லை குமாருக்கும் நித்திரை வரவில்லைப்போலும் அங்கும் இங்குமாக எழுந்து எழுந்து படுத்துக் கொண்டிருந்தான். கொஞ்சநேரத்தில் ... ஜெயா என் கண்ணன் ..... ராஜி என்று புலம்பத் தொடங்கினான். சற்றுத் திரும்பிப்பர்த்தேன் நித்திரையில் தான் குமார் புலம்புகிறான்.

நான் நிரபராதி ஜெயா என்னை ஒண்டும் செய்யாதேங்கோ... என்றை பிள்ளையன் அந்தரிச்சுப்போம் ... ஜெயா ... வெடி ... வெண்டாம் ... பம்லி ... ஜெயா .....

புலம்பல் தொடரவே ஓடிவதைப் படைவீரர் காலால உதைத்தான் ‘அம்மா’ என்று எழுந்திய குமார் அதுவே எனவிலை பயந்து

என்று நடங்கினான். என்னடா பம்ஸ் எண்ணுகிறாய் வெடி என் ணுகிறாய் என்று கேட்டவாறு படைவீரர்கள் இரண்டு மூன்று பேராய்ச் சேர்ந்து அவனை அடித்து உதைத்தனர். அடியோடு மேலும் கலங்கியவன்

'ஓ நான் நிரபராதி என்னை ஏன் சித்திரவாத செய்யிறி பள் என்னை வெடி வைக்கிற தெண்டால் வெடி வையுங்கோ' என்று மூளை கலங்கியவனுய் முன்னே பாய்ந்தான்.

அடி... உதை... கலம்... துவனவா, குட்கறப்பாங் என்ற குரல்கள். மூ எவியட்ட துவனவா குட்கறப்பாய் !

டுமீல் டுமீல் சொட்ட கண் தான் !

எங்கள் இதயங்கள் ஒரு கணம் நின்று இயங்கின அதன்பின் குமார் திரும்பவேயில்லை.

காலையில் இரத்தம் தோய்ந்த அவனது உடைகள் மட்டும் வெளியே எம்மை எச்சரிப்பதற்காகப் போடப்பட்டிருந்தன !



## அவர்களை மலைகள் உயிர்க்கும்

தேயிலை சாயம் ஆயும் சாலை - பல  
தேகத்தின் சாயம் ஆய்த் தாலை  
கானை பின்மதை தேடுவது மாறி  
கண்ட பினங்களை கோரியதைப் பாரீர் !

இங்கே யந்திரங்கள் ஓலிக்கும்  
எங்கள் கரங்களும் ஓங்கும்  
மாலையிடம் அவையும் சோரும்  
ஓங்குவதும் சோருவதும்  
ஓயாதுணிக்கும்

வருடா வருடம்  
மலைகளில் இரத்தம்  
தோய்ந்து தோய்ந்து  
குளிப்பது வழைமை  
குளிப்பில் சிலரும் மூங்க  
எங்கள் மலைகளும் குழுறும்  
குழுறிக் குழுறி வெடிக்கும் - அந்தச்  
சிலரையும் உயிர்க்கும்

• ஆனப்பிரியன்

## வெறியாட்டு விமரிசனம்

### ஒரு பதிற் குறிப்பு

'வெறியாட்டு' நாடகத்துக்கு 'அலை - 28' இல் ஒரு விமரிசனம் வந்துள்ளது. அந்த விமரிசனத்திலே விபரிதமான விளக்கங்கள் பல தரப்பட்டுள்ளன. ஆனப்படியால் இந்தப் பதிற் குறிப்பை எழுத வேண்டியிருக்கிறது.

பிரதானமான அம்சம் இந்தக் கூத்தின் அடிக்கருத்துப் பற்றி யதாகும். 'படையீரர் சொற்றிந்ததினால் தான் அவர்கள் அழிவுகளை நிகழ்த்தினார்கள்' என்ற பாதிரி இதன் அடிப்படை உள்ளதாம் — விமரிசனத்தை எழுதிய வசநதன் கூறுகிறார். முற்றிலும் பிறழ்த்துப்பட்ட கோணற் பார்வையின் பேருக்கத்தான் ஒருவர் இப்படிப்பட்ட விபரிதமான கருத்தைக் கூறியிருக்க முடியும். முதலாவதாக 'சொற்றிதல்' என்ற சொற்றிப்ரயோகமோ அல்லது அவ்வித கருத்தை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டும் எந்தவொரு பேச் சோ பாட்டோ நாடகத்தில் இல்லவே இல்லை. 'சொற்றிதல்' என்ற எண்ணக்கருவே, வசந்தனின் மூளையிலே தான் உற்பத்தியாகியிருக்க வேண்டும். போராளிகள் சம்பந்தமாக நாடகம் அவ்வித அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவேண்டும். நாடகத்தில் இல்லாத ஒன்றை அதன் மீது ஏற்றியும் அதற்குட் புதுத்தியும் காண்பது விமரிசகரின் குறை பாடேயன்றி வேறொதுவும் இல்லை.

அப்படியானால் நாடகத்தின் உண்மையான நோக்கு எப்படியுள்ளது? பூங்கா வொன்று செழிப்பாய் இருப்பதைக் கண்டு அங்கு வந்து இருந்து ஆட்சி செலுத்துவதற்குப் பிரமுகரும் அவருடைய ஆட்களும் முயலுகிறார்கள். ஆளவந்தவர்கள் தம் மனம் போனவாறு அந்தப் பிரதேசத்திலே நடமாடப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அதிகார அடாவடித் தனங்களுக்கு வாய்ப்பு இல்லாமற் போகிறது. அவ்விடத்து உண்மைக் காவலர்களும் (வேலையிலுள்ள ஆவரசுகள் பூவரசுகள் முதலியனவும்) ஏனையோரும் (ரேசா, குரோட்டன், மல்லிகை, முதலியனவும்) ஆளவந்தவரின் நடமாட்டத்துக்குத் தடங்கலாய் அமைந்து விடுகிறார்கள். போராளிகளை நேரிலே எதிர்கொள்ளும் துணிவோ வலிமையோ திறமையோ இல்லாத ஆளவந்தார், வெறியாட்டை நடத்துகிறார்கள். அந்த வெறியாட்டு அநியாயமானது; அபத்தமானது; அவலத்தை விளை

விப்பது; அதேசமயம், அறியாமெனில் பாற்றட்டார்; மூர்க்கத்தன மானது மட்டுமல்ல; மூடத்தனமானதுங்கூட! இவை தான் ‘வெறி யாட்டு’ மூலம் உணர்த்தப்படுகின்றன.

இந்த மூர்க்கத்தனமும் மூடத்தனமும் பல்வேறு கஷ்டங்களிற் பல்வேறு விதங்களிலே வெளிக்காட்டப்படுகின்றன. மூர்க்கத்தனத் தூதக் காட்டும்பகுதிகள்—

1. பிரமுகர் ஆடும் வெறிக்கூத்து; அதற்குரியபாட்டு;
2. வேவியர்களின் கூற்றுகள்; உதாரணம்—

(அ) சிலங்கள் ஆக்கிக் கிடத்துங்கள் பூவரசை / கிலங்கள் ஆக்கிக்கிடத்திலிட்ட பிள்கூடக் / கோபம் த வீர வில்லை / கொண்டுவந்து தீ வைப்பீர் / பற்றுத பசுசை மரம் என்றும் பாராதே / பெற்றேலே ஹ ற் றி அதிலே நெருப்பு வை;

(ஆ) .....எல்லாரின் பஷ்டமுமே / சாம்பலர்யப் போகத் தகணம் புரியட்டும்;

3. தாயகத்தின் சின்னங்காகவும் தாய் மெரழியின் உருவகமர் கவும் தாயகக் கல்வியின். கலைகளின் வடிவமாகவும், உலகு தழுவிய மனிதனை அறிவு மரபின் திருவுருவாகவும் காட்டப்படும் அன்னையின் சிலையை உடைத்து நொறுக்கும் செய்கையும் அப்பொழுது வேவியர்கள் பொழியும் வசங்கங்கும்;
4. அந்த அன்னை சிலையின் முன்னிலையிலே சீவநாதன் என்னும் இளைஞர் பின்வருமாறு பேசுதல்—

பதைக்கப் பதைக்கப் பாலிகள் சுடவும் / உடைக்கவும் / குத்தவும் / உடலம் சிதையவும் / குற்றுப்பிர் ஆகிக்கொண்டு / சங்களாய் வீதியில் வீசப்பட்டும் / வகைப்படும் மைந்தர் அளைவகும் வணங்கும் தாய் இவள்.

முழுநாடகமுமே ஆளவந்தார் நடத்தும் வெறியாட்டின்மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டும் விதத்தில் அமைந்திருக்கவும் அதன் அடிநாதத்தையே இளைங்காண இயலாதவர்போல எதிர்மார்களை கருத்தைக் கற்பிக்கும் நேர்மையீனமும் விஷமத்தனமும் வசாதனிடம் காணப்படுவது சீசனிக்கத்தக்கது.

மூர்க்கத்தனத் தோல் வை ஆலை வை ஆலைத்தாரின் மூடத்தனத் தையும் காட்டுவதற்கு நாடகம் முபலுகிறது. அவ்வாறு காட்டும் பேர்த்தான் கிண்டுலும் நந்வாண்டியும் கையாளப்படுகின்றன.

இதை நகைச்சூவ என்றும் வெறுஞ்சிரிப்பென்றும் கூறித்தனளி வைக்கும் வசந்தனின் சின்மூன்தனம் அர்த்தமற்றது. நாடகத் தீன் முற்பகுதியில் வரும் வேலையர்களிட ஆர்ப்பாட்டங்களைச் சுற்றே அடக்கமாக நிகழ்த்திக் காட்டினால் நஸ்லது என்று வேறு கில விழரி சகர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள் ( உதாரணம் — ஏ ரி போன் ஓர்துரை அவர்கள் ) அது வேறு விட்யம். கலையுத்தி நுணுக்கும் தொடர்பாக நெறியாளர் கொண்டிருக்கும் கோட்டாடு — அவருடைய கலைப்பார்வை — அவருடைய செய்கை நெறி — இவற்றுக்கு ஏற்ப அவர் நாடகப் பிரதிக்கு விளக்கக் கருகிறார். அந்த வியாக்கியானம் அவருடைய கலைப்படப்படு; அவருடைய உரிமை நாடகப் பிரதியிற் சொல்லப்பட்டபடி ( அச்சொட்டாக அல்லது அதிக வித்தியர்ச்சமில்லாமல் ) அதை நிகழ்த்திக்காட்டினால் வே வெறு விதமான வியாக்கியானம் கிடைத்திருக்கும்; அவ்விதமான தயாரி ப்புக்களிலும் வருங்காலத்தில் யாராவது ஈடுபடக்கூடும்.

ஆனால், இப்போதைய தயரிப்பு, கொடுரத்தையும் அவ்வத்தையும் ஆத்திரத்தையும் காட்டவில்லை என்று வசந்தன் சொல்லுவது தவறு பூங்கா எரிப்பும் சிலையுடைப்பும் ஆளவந்தாரின் அழிப்பு கொ மிகவும் தாக்கமான முறையிலே உணர்த்திவைக்கின்றன. மக்களின் ஆத்திரம் வெளிவெளியாகக் காட்டப்படவில்லை என்பது உண்மையே! ஆனால் கொடுரத்தின் விளைவாக நேருங் அவலம், அதன் பேறுக் கூர் எண்ணத்துணிவையும் உறுதியையும் — வெறும் ஆத்திர நிலைக்கு அப்பால் - “புதியதோர் பூங்கா செய்வோம்” என்னும் திடசங்கற்பத்தையும் இலட்சிய சேட்டுகையையும் பிறப்பிக்கும் சூழ்நிலை - தெள்ளாத் தெள்வாக நாடகத்திலே, சித்தரிக்கப்படுகிறது.

“தார்யே / உன்முன் தலையை நாம் சாய்க்கிறோம் / ஒயா மெளன் உள் / அழுகையின் / அச்சவி ஒன்றையே அளிக்கிறோம்” தார்யே / காணிக்கூகு / ஏற்றருள் புரிக / கைகளால் எம்மை அணைத்து வாழ்ந்துகவே”

என்று வரும் வசிகளும் அவற்றை ஏந்தும்பொருட்டு எஸ் ஜெயக்குமார் இசைக்கும் இசையும் கவனிக்கத் தக்கவை. சீவநாதன் முதலி யோர் செய்யும் சத்தியப் பிரமாணமும் அவர்கள் வரிசையாக வெளியேறும் ஒழுங்கும் உண்மையான உணர்வுகளை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தவை ஆகும்.

இறுதியில் வரும் பாட்டைப்பற்றியும் வசந்தன் தவறுள விளக்கத்தைத் தருகிறார்.

' எவியின் மேலே கோபம் கொண்டால்  
எறும்பு மேலே காட்டலாமோ?  
புனியின் மேலே கேர்பம் கொண்டால்  
தூசை மேலே காட்டலாமோ ?

என்று வரும் சீரிகள் போராளிகள் அழிக்கட்டுவதனை ஏற்றுக் கொள்ளுகின்றன என்பது வசந்தனின் கருத்து. இது சரி அல்ல. 'போராளிகள் வலிமை மிக்கவர்கள்; திரங்கம் சாலிகள்; அவர்களைத் தாக்கி வெல்ல முடியாது. ஆழபடியால், சம்மா நிற்கும் அப்பாவிகளை நீங்கள் ஒழிக்கிறீர்கள். அந்தச் செயலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அந்தச் செயல் அநியர்யமானது' - இப்படியர்ண எண்ணங்கள்தான் பேற்றபடி பாட்டு வரிகளால் ஊட்டப் படுகின்றன. 'உன்னைத் தாக்கினவனை நீ திருப்பித் தாக்கினால், அதில் ஓரளவு நியாயம் இருக்கலாம் - அதுவும் உன்னுடைய நோக்கின்படி - பழிக்குப்பறி என்ற ' நியாயத்தை ' ஏற்றுக் கொண்டால்! அது சரியான நியாயம் இல்லைத்தான். ஆனால் அந்தப் பிழையான ' நியாயம் ' கூட உன்னிடம் இல்லையே! எந்த வழியிலே பார்த்தாலும் உன்னுடைய சொல்லும் செயலும் புத்திக்குப் பொருந்தாதவையாகத்தான் இதுக்கின்றன...' - இப்படி எல்லாம் சொல்லாமற் சொல்லுவன்தான், அந்தப் பாட்டு வரிகள். அவற்றுக்கு வேண்டுமென்றே, குழப்படித்தனமான கருத்துகளை வசந்தன் கற்பித்திருக்கிறார். அவற்றுடைய விமரிசனத்தை 'அலீ' வெளியிட்டிருக்கிறது. எவ்வளவு சரியில்லாத வேலை இது!

மற்றுமொன்று - இந்த நாடகம் காலத்தாற் பிந்தியதாம், காலம் இந்தப் பிரதிகையக் கைவிட்டு எவ்வளவோ தூரம் ஒடிவிட்டதாம், மாற்றிய இன்றைய குழநிற்கு உகந்த பார்க்கவ எதையும் இது வழங்கவில்லையாம் - இப்படிச் சொல்லுகிறார், வசந்தன் - இன்னெருவரையும் துணைக்கு இழுத்துக் கொண்டு ! மூக்குக்கு அப்பாலே எதையும் பார்க்கத் தெரியாத முழுமோசமான ' குறும் பார்வை ' தான் இவரை இப்படி பேச வைத்திருக்க வேண்டும். 'வெறியாட்டு' காட்டும் நிகழ்வுக் கோலங்கள் இப்பொழுதும் மாருமல் அப்படியேதான் இருக்கின்றன. ஆவைந்தார்கள் அகன்று போய்விட்டார்களா? அவர்களுடைய ஏவற்றபேய்கள் இல்லாமற் போய்விட்டனவா? எதேசெய்யாக நடமாடித் திரிய நினைக்கும் 'ரோந்து' வேலைகள் ஒழிந்து விட்டனவா? நடமாட்டம் தடைப் படும்போது அவர்கள் அப்பாவிச் சனங்கள் மீது பாய்வதில்லையா? வகை தொகையில்லாமல் மக்களை அழிப்பதில்லையா? இவற்றினாலே தட்ப துயரங்களும் அவலங்களும் அழுகையும் கண்ணீரும் கம்பலையு

மாகமக்கள் தினருவது நின்று போய் விட்டதா? இப்படியாக நிலைகட்டு, முறை கெட்டு, நெறி கெட்டு அல்லற்படும் மக்கள் நீதியும் நியாயமும் உரிமையும் பொதுமையும் வளமும் வாழ்வும் தேவையும் புதியதோர் உலகினை வேண்டி நன்மைப்பிக்குக்கோயோடு காத்திருப்பது பொய்யா? பலவேறு அளவுகளில், பலவேறு படிநிலைகளில், பலவேறு சாரார் அந்தக் குறிக்கோள்களின் பொருட்டு முயல்வது உண்மை இல்லையா? அல்லது தேவை இல்லையா? குழநிலை மாறிவிட்டது என்கிறார்களே! எப்படி மாறிவிட்டது?

மேற்காட்டிய நிகழ்வுக் கோலங்கள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன. 'வெறியாட்டு' போன்ற நாடகங்கள் இன்னுமின்னும் சுதயும் பற்றிப்படித்து அதன் சாராம்சத்தைப் பிழிந்தெடுத்து நயமாகவும் ஆற்றலோடும் தருவன்தானே உயரிய கலைப்படைப்புகள்

இறுதியாக ஓன்று. 'முனைப்பும் முதிர்ச்சியும்' என்னும் கவிதை பற்றியும் வசந்தன் குறியிடுகிறார். அதை ஏன் இதோடு போட்டுக் கூடியுமிகிரோ தெரியவில்லை. இயக்கங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு, யார்யாரோ, எவர் எவரோ திருட்டுகளிலும் மிரட்டல் களிலும் கொள்ளிகளிலும் கொடுமைகளிலும் சடபட்ட தருணத்தில், பொதுமக்களிடையே நிலவிய ஓர் உணர்வை அந்தப்பாட்டு எடுத்துரைத்தது. முதிர்ச்சி இல்லாதவர்களின் முனைப்பைப்பற்றி அது பேசிற்று. மக்கள் பலரின் மனதில் மேலோங்கி நின்ற ஓர் அங்கலாய்ப்பை அது கூறிற்று. அதுக்கென்ன? பிரச்சனைகளின் பல பக்கங்களையும் பார்க்குமாறு நவீன கவிதைகளை நாங்கள் பழக்கி எடுத்துப்பல காலமாகிவிட்டதே! இது தெரியாதா, வசந்தனுக்கு?

• சேயோன்

### தாயகம் - 18 இல்

இ. முருகையன்: " கைலாசபதியின் விமரிசனக் கோட்பாடும் நடைமுறையும்."

சி. வெசேக்ரம்: " மாற்றமும் நெருக்கடியும்."

சி. கிருஷ்ணமுத்தி: " சிங்களத் திரைப்பட வரலாற்றில் சில நிகழ்வுகள்."

மற்றும் கவிதைகள் சிறுகதைகள் வெளிவரும்.

கைலாசபதி ஆய்வுக் கட்டுரைகளை

உடனுக்குடன் பெற்றுக்கொள்ள சந்தாதாரராஞ்கள்!

# ● புதிய படிமம்

□ மாவலி -

பல ஆயிரக் காலங்கள் பொடிபடத்டும் வார்த்துஞ் செலுக்கியும் கணத்தும் குடைத்தும் கல்விற் பொழுத்தெடுத்தும் வார்த்தை பல வரைந்தும் வர்ணங்கள் தீட்டியும் மக்கதகள் போற்பெண்குலத்தை மேய்த்த பரம்பரையோர் காத்துக் கவனமுடன் பேணிப் பராமரித்த கல்லும் உலோகமும் களிமண்ணும் காளித மும் ஓலைகளும் சிலைகளும் வேய்ந்த சிறைக்கூடம் வீழ்ந்த நொறுங்கட்டும். பெண்ணடிமைப் பெருங்கோட்டை மதிள்கள் பொடிபடத்டும்

அச்சம் அணிகல்லே மட்டமை மணிமுடியோ நானுதலே பெண்கமையா தளர்ந்தையும் மருள்ளிழியும் துடியிடையும் கொடியடியும் ஆண்குலத்தின் பேண்குலமோ? பரம்பரையின் பண்பாடும்

தன்மானம் ஒன்றுவதும் கற்புதெலி திறப்புவும் கைம்மையிலே கந்துவதும் மாதர் குலச்சுமையோ? கற்பும் அறதெறியும் எல்லார்க்கும் பொதுவென்போட அஞ்சுதலும் நானுதலும் ஏய்த்துப் பிளைப்போர்க்கும் எத்திப் பறிப்போர்க்கும் மானுடரைத் தாழ்த்திக் கொடுமைப்பல செய்வோர்க்கும் தீயோர் குரு உரித்தெண்போம் அஞ்ஞர்ஷை மனத்துணிவு அறிவு எமதுரிமை மானுடரை மானுடரே அழித்தல் அடிமைசெயல் இன்றே ஒழியட்டும்.

பெண்கள் திரள்மின்! சூழுகின்ற வேலிச் சுவர்களெலாம் சர்யட்டும்! முடிமறைத்திருத்த கூரை பெயரட்டும்! தலைகள் நிமிரட்டும். கைகள் உயரட்டும். வானத்தில் ஒருபாதி அங்கே அமரட்டும்.



# நாய்குளோ ...

□ குழுதன்

இங்கில் அமைதியைக் குலைத்துக் கொண்டு எங்கோ வெகு தொலைவில் இடியோசையுடன் விழுந்து கொண்டு நட்ட பீரங்கி ஜெல் மாணிகள் அவனது வீட்டு அயற்சுமங்களிலும் விழுத் தொடக்கி விட்டது. வீட்டுக்குள் நுழையாவல் வாசலோடு நிறுகும் அவனது வீட்டு நாயும் வெடிச்சத்தங்களுக்கு அஞ்சி அங்கு விழுவதும் ஒடிசௌளை விட்டுவிட்டு ஆற்றுமல் வீட்டுக்குள் நுழைந்து ஒந்து மூலையில் நடஞ்சி கொண்டு ஒந்தியது வழைமயாக “அடிக்” என்று அதட்டி வெளியேற்றும் பரமு பாதி இருளையும் ஒட்டாத அந்த குட்டி விளக்கின் ஒளியில் தனது அதட்டலை எதிர் நோக்குவது போல் அடிக்கடி அவனைப் பார்க்கும் அந்த நாயை அவன் இருக்க உணர்வுடன் பார்த்தான். அடிக்க மூலையில் பயங்கலந்த பார்வையுடன் தூங்காமல் இருக்கும் இருவினாளைகளையும் அணைத்துக்கொண்டு வாசலையே பார்த்தபடி அமர்ந்திருக்கும் தனது மனவியையும் பார்த்து வீட்டு ஒரு பெறுமுச்சுடன் சத்தங்கள் வரும் திசையை நோக்கி காதுக்கொத்திருப்பினுன்.

வறிய குடும்பத்தில் பிறந்தும் தனது அயராத முயற்சியில் கஸ்விகற்று இன்று யாழ்ப்பாணக்கச்சேரியில் ஒரு எழுதுவினைஞனுக்க கட்டமையாற்றும் பரமானந்தம் சக ஊழியர்களால் ‘பரம்’ என்று அன்பாக அழைக்கப்படுவான். பாடச்சலை நாட்களிலி நந்து அவனிடம் இருந்த புத்தகங்கள் படிப்பது, சமூகப்பணிகளில் ஈடுபடுவது போன்ற நல்ல பழக்கங்கள் இன்றுவரை அவனிடம் வளர்ந்து வந்தது; தொழிலாளர் பிரச்சனைகளிலும் அவனை முன்னிற்க வைத்தது இதனால் சமூகப்பிரச்சனைகளை தெளிவாகவும், முன்னேக்கீடும் பார்க்கத் தெரிந்து நந்த அவனுக்கு இன்றைய யுத்த நிலைமைகள் கூடபல ஆண்டுகளுக்கு முன்னேப் போன்ற எதிர்பார்த்தது தான். தன்னைப்போல வறுமையால் வாடும் மக்கள் அணைவருக்கும் விடுதலை பேண்டும் என்ற கோட்பாட்டை அன்றையும் கொண்ட போதே தனது தேசத்தை அடையாளம் காணவும் அகனை நேசிக்கவும் கற்றுக் கொண்டான். தேசமெங்கும் வீசிய வகுப்புவாத அலைகளுக்குள் அவனைப்போன்றவர்களின் குரல்கள் அழுங்கிப்போயிருந்தன. நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளைக்கண்டு மனம் குமைவதைத் தவிர எதையுமே செய்யமுடியாத நிலையில் அவன் இருந்தான்

## “கோயிலடிக்குப் போவோமே”

உறக்கத்துக்கு செல்லும் வரை எதையாவது செய்து குழப்பி பிள்ளைகள் என்று பெயரெடுத்த தனது இருபிள்ளைகளும் அஞ்சிடுடுங்கி தன்னை அணைத்தபடி இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில் அவனது மனைவி கேட்கிறார்.

“அங்காலிப் பக்கம்தான் விழுது போல கிடக்கு”

“அப்ப பள்ளிக்கூடத்துக்காதல் போவோம் ..... பிள்ளையன் பயப்பிடுது”

“போகலாம் தான் ... ஆனு அம்மாவை என்ன செய்யிறது”

பரமுவின் இந்தக் கேள்வியுடன் அவர்களிடையே மீண்டும் அமைதி அயலில் உள்ளவர்கள் அணைவரும் அன்று மர்மையிலேயே கோவில்க ஞாக்கோ பள்ளிக்கூடங்களுக்கோ சென்றிருந்தனர். அவர்கள் அந்தப் பயங்கர குழலிலும் தனிப்பதற்கு பரமுவின் தயாரின் உடல்நிலை தான் காரணம். எழுந்து நடக்கமுடியாத அளவிற்கு நோய்வாய்ப் பட்டிருந்த அவளை போக்குவரத்து வசதிகள் இல்லாமல் எங்கும் கொண்டு செல்லமுடியாத நிலையில் அவர்கள் தவித்தனர்.

“அம்மா ... ஆசிதானே அம்மா முதல் சாகிறது...”

அறுவயது நிரம்பிய அவனது மகனின் பிஞ்ச மனத்தின் சூழல் பதிவுகள் ஒழிவு மறைவின்றி வெளிவருகிறது.

“இ அப்படிச் சொல்லக் கூடாது.”

மகனின் வார்த்தைகளால் பதட்டமடைத்த தாயார் அவசர மரிக அவனதுவாயை பொத்தியபடி கூறுகிறார்.

சிறிது நேர இடைவெளிக்குப்பின் வீடே அதிர்ந்து வீழ்வது போல் பலத்தசத்துத்துடன் ஒரு ஷல் அயல் வீட்டில் வீழ்கிறது. “அம்மா” என்று அலறியபடி குழந்தைகள் தாயாரை அணைத்துக் கொள்கின்றன. அவன் கூட தனது உடலை கதவின் உட்புறம் இழுத்துக் கொள்கிறார்.

“ஐயோ ... என்னைப் பாராவை... இந்தக் குஞ்சுகளோடை எங்கையாவது ஒடித்தப்புங்கோர் மோனையன் ... நான் இதிலை கிடப் பண்”

என்னையின்றி அணையப்போகும் கைவிளக்கின் ஓளியில் அந்தப் பழைய கட்டிலில் படுத்திருந்த படியே தலையை உயர்த்திக் கூறி விட்டு மீண்டும் சாய்கிறார் பரமுவின் தாயார்.

“ஓ ... இனியும் குழந்தையளை இஞ்சை வைச்சிருக்க ஏலாது ராணி வெளிக்கிடும் உங்களைக் கொண்டுபோய் விட்டுட்டு நான் வாறன்”

“வயது போனவையை ஒண்டும் செய்யாங்கள் ... சாப்பாடு குடுத்து வைச்சிருப்பாங்கள்”

மனைவியின் இந்த வார்த்தைகளை மன ஆறுதலாகச் சொல்லும் வர்ர்த்தைகளாகவே கருதிய பரமு ... கட்டியிருந்த ஆடுமாடுகளை அவிழ்த்து விட்டுஷட்டு வந்தான். ஷல்லுக்கு ஒரளாவு பாதுகாப்பான் இடத்தில் தாயாரை கட்டிலோடு தூக்கி வைத்தான். இரவுச்சாப்பாட்டுக்காக தயாரித்த உணவை மறுநாள் தேவைக்காக கட்டிலுக்கருகே பாதுகாப்பாக மூடிவைத்த பரமுவின் - மனைவி தண்ணீர் போன்ற இதர பொருட்களையும் கட்டிலுக்கருகே எடுத்துவைத்தாள்.

மனைவியையும் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். என்ற முடிவுடன் பரமு சயிக்கிளில் ஏறி அமர்கிறார். வயதிற் சிறிய பெண்பிள்ளையான வித்தியாவை கான்டிலில் இருத்தியபடி மனைவி ஏறி அமர்கிறார். கபிலன் பின் பக்கத்தில் ஏறி பரமுவை கட்டிடப்பிடித்தபடி இடுக்கிறார். அவனது நாயும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட அந்த கும்மிருட்டில் மனித நடமாட்டமில்லாத வீதிகளுக்கூடாக இரண்டி மைஸ் தொலைவிலுள்ள பாடசாலையை அடைகின்றனர். வள்ளைச் சிலையில் அகதி முகாம் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அந்த இருளிலும் கண்ணுக்கு தெரிகின்றன. அந்தப் பெரிய கட்டிடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமரிக சில மெழுகுவர்த்திகள் மட்டும் எரிகின்றன.

“அண்ணை பாதையாலை போங்கோ”

கேற்றுக்கு அருகே இருந்த கட்டிடத்தில் பீடியை புகைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் கூறிய வார்த்தையின் பொருளை பரமுவர்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதையோரங்களில் இருந்து வீசிய மனங்கள் மூக்கைத் துளைத்த போது தான் மனைவியையும் குழந்தைகளையும் எச்சரித்தான்.

அகதிகள் இரவு உணவை முடித்துக் கொண்டு உறக்கத்துக்கு செல்லும் வழமையான நேரம். ஆனால் அன்று கேட்டுக்கொண்டிருந்த ஷல் சத்தங்கள் அவர்களையும் விழிக் வைத்திருந்தது. பாய்கள் சிலைகளை விரித்துப் படுப்பதற்கு இடம்பிழித்துக் கொண்டு பலர் குந்தி இருக்கின்றனர். சிலர் எழுந்து நடமாடுகிறனர். ஒவ்வொருவரும் தத்தமது பாதுகாப்பைப்பற்றி உணரநேர்ந்தது ல் இடத்துக்கான சண்டை அவர்களிடையே மூழ்கிறது ஓரளவுக் காவது பாதுகாப்புள்ள இரண்டுமாடிக் கட்டிடத்தின் கீழ்கள் பகுதியில் பாதுகாப்புள்ள இரண்டுமாடிக் கட்டிடத்தின் கீழ்கள் பகுதியில் ஏதோன்று வகையில் செல்வாக்குள்ள சிலர் குடும்பத்து குழுவோரு வகுப்பறையாக ஆக்கிரமித்துக்கொண்டனர். எனுமேய ஒட்டுக் கூரைகளில்கீழ் உள்ள கட்டிடங்களில்தான் பெருந்தொகையான அகதிகள்கூடி இருக்கின்றனர். நியாயம் கேட்கசென்ற ஒரு சில ரால் அங்கு பிரச்சனை எழுகிறது. வாய்ச்சண்டை வலுவடையானத் திரன் அங்குகூடுகிறது. மனைவியையும் பிள்ளைகளையும் ஓரிடத்தில் அமர்த்திவிட்டு பரமுஷம் அங்கு செல்கிறார்.

பாடசாலை மைதானத்தில் எத்தநாயை எதுகடிப்பது என்ற முடிவில்லாமலே அகதிகளோடு வந்த நாய்கள் அனைத்தும்கூடி பழுதி மேலெழ மாறி மாறி கடிப்படுகின்றன.

“எனப்பா சண்டை பிடிக்கிறியன் இஞ்சூச எல்லா இஞ்சூம் பாதுகாப்பான இடம் தான். கப்பினேடை கதைச்சிநகினை மாம் போய் அவரவரிடத்தை இருங்கேர்.”

அகதி முகாம் பொறுப்பாளர் ஒருவரின் உரத்த குரலுடன் கூட்டம் கலைகிலது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் மக்கள் விழிப் படையாதவரை நியாயமும், நியாயம் கேட்பவர்களின் குரல்களும் அடக்கப்படும் என்பதைக் கண்டு பழகியிருந்த பரமுஷ்க்கு ட்டு வியப்பைத் தராத போதும் பெருந்தொகையான மக்கள் தன்னு ணர்வின்றி எவற்றுக்கும் தலையசைப்பவர்களாக ஆக்கப்பட்டிருப்பதை கண்டு அவன் மனம் வருந்தினான் அந்தப் பாதுகாப்பாற்ற கட்டி தது. போர்வையை விரித்து மனைவியையும் பிள்ளைகளையும் படுக்க வைத்து விட்டு பிள்ளைகள் உறங்கும் வரை வாசலைப் பார்த்தபடி கூந்தி இருந்தான். அவனது நாயும் வாசலோரமாக வந்து மன்னில் அந்து இருந்தான். அவனது நாயும் வாசலோரமாக வந்து மன்னில் படுத்துக் கொள்கிறது தாயாரை தனிமையில் விட்டு வந்த உணர்வு அடுத்தடுத்து வீழ்கின்றன. அவலக்குரல்கள் வாணிப்பளக்கிறது. எரித்து ஓரிருமெழுகுவர்த்துகளையும் அச்சத்தால் பதறி ஒடியவர்கள் அனைத்துவிட பெண்கள் குழந்தைகள், வயோதுப்பர்கள் எல்லோரும்

இடிபட்டு, மிதிபட்டு இரத்தகர்யங்களுடன் கட்டிடத்துக்கு வெளி யே வந்துவிழுப்பவர்களும், மைதானத்தை நோக்கி சிதறி ஒடுபவர் களாகவும் அவதியறுகின்றனர். வாசலோரமாலே படுத்திருந்ததால் உறுங்கிடந்த பிள்ளைகளை இழுத்து அனைத்தபடி ஏழு வெளியே வந்து பாதுகாப்பான இடத்தில் படுத்துக்கொண்டான்.

“சிதறி ஒடாமல் பாதுகாப்பா எழுந்துபடுங்கோ”

அந்த அவலக் குரல்களின் மத்தியில் பரமுஷ உரத்துக் கத்து கிறுன். அச்சத்தால் செய்வதறியாது திகைத்து நின்ற பலரை பாதுகாப்பான இடங்களில் படுக்கவைக்கிறுன்.

மீண்டும் பல ஷல்கள் தொடர்ந்து வீழ்கின்றன. மீண்டும் அவலக்குரல்கள் உயர்கிறது. சிறிது நேர அமைதியின் பின் எல் லோரும் எழுந்து இரண்டு மாடிக் கட்டிடத்தை நோக்கி ஒடுகின்றனர். அனுமதி கேட்காமலே சனத்திரள் கட்டிடத்துக்குள் நுளைந்து நிற்கிறது. கட்டிடத்தின் மேல்மாடியில் இருஷ்த இளைஞர்கள் காயப்பட்டவருக்கு தம்மாலான மருத்துவங்களைச் செய்கின்றனர்.

இரவு முழுவதும் எவருமே கால் நீட்டி உறங்க இடமற்ற றவர்களாக அங்கு மழைக்காலக் குளிரிலும் வியர்வை சிந்தியபடி நெருங்கி அமர்ந்திருக்கின்றனர். தொடர்ந்தும் கட்டிடத்தைச் சுற்றி யுள்ள பகுதிகளில் குண்டுகள் இடையிடையே விழுந்தபடி இருக்கின்றன.

இடையிடையே சிலர் தங்மன உறங்கல்களை அக்கம் பக்கம் பார்த்துமிக அவதானமாக தாழ்த்த குரலில் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தனர். அதைத்தவிர ஷல் விழுந்த அமளிக்குள் உறவின ரைப் பிரிந்தவர்கள் இருண்ட அறைகள் ஒவ்வொன்றுக்கு முன்னாலும் நிஸ்று கொண்டு பெயர்களைக் கூப்பிடுவதும் காயமடைந்தவர்களின் முன் கல்களுமே மிஞ்சி நிற்கிறது.

“மாயி என்னபாடோ தெரியாது”

தனக்கருகே இருக்கும் பரமுஷ்கு தேட்டுக்கூடியதாக மெது வாக கூறுகிறுள் அவனது மனைவி

“அந்தப்பக்கம் சத்தங்கள் இப்ப கேக்கேல்லை உங்களை இந்த நிலைமையில் விட்டுவிட்டு எப்பிடிப் போறது? விடியப்போய்ப் பாப்படி

அவனைச் சமாதானப் படுத்த அப்படிக் கூறியபோதும் தராயாரின் நிலைக்காக மிக வருந்தினான். வறுமையான குழலிலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயாரை தனிமையில் தலைக்க விட்டுவிட்டு எதுவுமே செய்யமுடியாதவனுய் அஞ்சி ஒடுங்கி கைகட்டி இருக்க வேண்டிய தனது நிலையை நினைத்த போது அவனது கண்களில் கண்ணீர் பணித்தது. அந்த இருளில் விழித்திருக்கும் அகதிகள் தாம் கண்டுவந்த கேள்வியற்ற சம்பவங்களை தமக்குள் பரிமாறிக் கொள்கின்றனர் பங்கருக்குள் வைத்து குடுப்பததோடு புதைத்த சம்பவங்கள், சுற்பழிப்பு, தீ, வர்ஸ்டெட் டுக்கள் போன்ற கொடுமை களைப் பற்றிக் கேள்வியற்ற போது எவ்வோருமே அந்த யுத்த நிலைமைகளை தாங்கிப் பழக்கப்படும் ஒரு நிலைக்குத் தள்ளப்படுவதை பரமு உணர்ந்தான். தனது தாயாருக்கு மட்டுமல்ல எந்த உயிருக்குமே உத்தரவாதமில்லாத ஒரு நிலைக்கு முழு மக்களும் தள்ளப்படுவதை அறிந்தான்.

அதிகாலையில் நிலம் வெளித்ததும் வீட்டுக்குப் போய் முகர் கால் கழுவலாம் என்ற முடிவுடன் கட்டி த்தை விட்டு வெளியே வந்து மனைவி பிள்ளைகளையும்... ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். எங்கோ படுத்திருந்த அவனது நாயும் ஓடி வந்து வாலை ஆடிவிட்டு அவனைப் பின் தொடர்ந்தது. தெருவில் சன நடமாட்டம் இல்லாதது அச்சமூடுவேதாக இருந்தது. எதிரே வந்த ஒரு வயோதிப்பரும் அடிக்கடி பின் புறம் பார்த்தபடி ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்.

" தம்பி - தம்பி எங்கை போறியன்? "

பரமுவின் சயிக்கிளை தூரத்தில்வரும் பொழுதே கைகாட்டி கத்தி மறிக்கிறார். பதற்றத்துடன் முச்சிரைக்க நின்ற முதியவர் முன் சயிக்கிளை நிறுத்திக் கால்யூன்றுகிறுன் பரமு.

" நாங்கள் வீட்டை போகவேணும்... ஏன் பெரியவர் உங்காலை போகேலாதே "

" ஜேயோ... உங்காலை போகேலாது தம்பி... தம்பி உங்களை மரி திரி பாக்கப்போன பெடியளை அங்கை சுட்டுப் போட்டிருக்கு... பத்தையள் வளவுகள் எல்லாம்... அவங்கள்தான் நிக்கிறுங்கள்... தம்பி... இதிலை நிக்காமை எங்கையாதில் ஓடித் தப்புங்கொ "

அதே பரபரப்படுன்... முதியவர்... தனது நடையைத் தொடர்கிறார். பரமு காலையூன்றியபடி எங்கு செல்வது என்று அறியாத வனுக நிற்கிறன்.

" உங்கை போகவேண்டாம்... திரும்புக்கொ... "

" அம்மாவை நினைக்கத்தான்... மனவருத்தமாக கிடக்கு "

" அவவை ஒண்டினு செய்யாங்கள் "

" ஒ இதிலை நின்டு என்ன செய்யிறுது பள்ளிக்கூடமும் பாதுகாப்பில்லை நல்லாருக்குப் போறதெண்டாலும் அவங்களைக் கண்டதான் போகவேணும் வேலைக்குத்தான் போவம் "

சயிக்கிள் வேறு பாதையை நோக்கி இரும்பி விரைகிறது. பரமுவின் நாயும் இளைக்க இளைக்க பின்னால் ஓடி வருகிறது... சிறிது தூரம் சென்றதும் தெரு நாய்கள் பல அதினைச் சூழ்ந்து கடிக்க அவைகளை விலக்கிவிட்டு அது ஓடி வர முயல்கிறது. அவைகள் விடவில்லை. அதைச் சூழ்ந்து கடிக்கின்றன.

" ஐஹோ... இந்த நாய் பழுகிறாரு... நாங்கள்... "

அந்தக் காட்சியைக் கண்ட பரமுவின் மைலை சயிக்கிளில் இருந்தபடியே விக்கி அழுத் தொடங்கி, இதுவரை அவன் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த வேதனைகள் விக்கலும் கண்ணீருமாக வெடித்துச் சிதறுகிறது. குழந்தைகள் ஏதும் அறியாதவர்களாக திகைத்தபடி தாயின் முகத்தைப் பார்க்கின்றனர்.

" ராணி அமாதையும் தெருவிலை நின்டு ஒப்பாரி வைக்கிறதே? எங்களுக்கு மட்டுமே இது; ஹாஸ்ட் ஒத்ததுதானே "

பரமு சயிக்கிளை நிப்பாட்டி மற்ற நாய்களிடமிருந்து தனதுநாய மீட்டு வீட்டுக்குப்பெஸ்ல்லும் பர்தை வழியாகக் கலைத்துவிடுகிறார்.

" வீட்டுக்குப் போச்சுதெண்டா அம்மாவுக்கு உதவியா இருக்கும்... ராணி இப்படியான நேரத்திலைதான் நாங்கள் உறுதியா இருக்க வேணும்... நாங்கள் கலங்கினால் பிள்ளையரும் கலங்கிப் போகும் " கண்ணேரத் துடைத்துக் கொண்டு பரமுவின் மனைவி சயிக்கிளில் ஏற்பயணம் தொடர்கிறது

" 83ஹோ படுகொலை "

அந்தச்சந்தியில் பேய்பர் விற்கும் பையளின் குரல் உரத்துக்

கேட்கிறது. நாளாத்தம் பத்திரிகை பார்க்கும் பழக்கமுடைய அவன் ஆவலுடன் சயிக்கினில் நின்றபடியே கால்களை ஊன்றி பேப்பரை வாங்கி தலைப்புகளைப் பார்த்துவிட்டு மடித்து பைக்குள் வைக்கிறார்கள். அவனது நண்பன் அட்டெண்டன் ஆறுமுகத்தின் நினைவு அவனுக்கு வருகிறது.

சந்திதாண்டியதும் நீண்டுகிடக்கும் மனிதநடமாட்டமற்ற அந்தப் பெருவெளியைத் தாண்டியே தோனித்துறைக்குச் செல்லவேண் டியிருந்தது. காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் இரண்டாவது மாதமாகி அமுலின் இருந்தபோதும் “உங்காலை போகாவாமே” என்ற கேள்வியை மாறிமாறிக் கேட்டபடி மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். அந்த வெளியிலும் ஓரிருவர் நடமாடிக் கொண்டிருந்தது. பசுமூவுக்கு ஆறுதலர்க் கிருந்தது தெருவிலும் வயல் வெளிகளிலும் தெரிந்த டாங்கிகள் நகர்த்த ஆழமான தட்டங்கள் அந்தப் பகுதியிலும் இராணுவம் வந்து போயிருப்பதை தெரியப்படுத்தியது.

தூரத்தே தெருவேர்த்தில் நாய்கள் தின்று கொண்டிருப்பது மனித உடலைத்தான் என்பதை கண்டு கொண்டான். அதைத் தாண்டியே அவர்கள் செல்ல வேண்டியிருந்ததால் எப்படி குழந்தைகளின் பார்வையைத் திருப்புவது என்ற எண்ணத்துடன் எதிர்பக்கத்தில் இருந்த வயல் வெளியைத் திரும்பிப் பார்த்தான். மாரிமழு நீரின் குளிர்மையுடன் திமிர்ந்து வளர்ந்திருந்த பச்சை இவை நெற்பயிர்கள் கம்பளம் போல காட்சியிக்கிறது. அதனிடையே அச்சமற்று உலாவும் அழகான வெள்ளை கொக்குகள்.

“வித்தி அங்காய் அதிலே தெரியிறது என்ன பறவை சொல்லும் பாப்பம்”

“கொக்கு”

அவன் எதிர் பார்த்ததை விட விரைவாகவே அவனது சிறிய மகள் பதில் சௌர்க்கிறார்கள். அதற்கிடையில் அந்த இடத்தை தர்ணாவிட்டு வேண்டும் என்று அவன் நினைத்தான். அது முடியவில்லை.

“இஞ்சை பாருங்கோ”

மனைவியின் திகைத்த குரலோடு குழந்தைகளின் பார்வையும் அங்கு திரும்பி விட்டது”

“சுதந்திரத்தின்றை பெறுமதியை உணராத நாட்டிலே மனி சன்றை நிலை இதுதான்”

அந்தக் காட்சியைக் கண்ட ஆந்திரத்தில் பரமுனின் ஊயிலி ரூந்து வெளிவந்த அந்த வார்த்தைகள் காற்றேடு காற்றுக் கலக் கிணறு சயிக்கின் அந்த வெளியில் மௌனத்துடன் விவரிகிறது.

“அங்காரப்பா ஹெலி வருகுது”

“நடக்கிறது நடக்கட்டும் பயப்படாமை இரும்”

“இந்தக்கெலி சடாதப்பா”

பின்புறமாக அவளைக்கட்டி அணைத்தபடி அமர்ந்திருக்கும் அவனது மகன் கூறிய வார்த்தைகள் கண்டுபிடிப்பல்ல. சனங்கள் அடிக்கடி கூறக் கேட்டதுதான். ஹெலி வேறு திசையைநோக்கிக் கொல்ல அவர்களிடையே எழுந்த பதற்றம் நண்கிறது.

சயிக்கின் துறையை நெறுங்குகிறது. தோனிகள் துறையில் கட்டப்பட்டு சன நடமாட்டமின்றி துறை வெறிக்கோடிக் கீடக்கிறது.

“அங்காலை போகவா... ஹெலிக்காரன் இப்பான் சுட்டுப்போடுப் போருன்... பொழுதுசாய வாங்கோ... பார்த்துப்போவம்”

ஓலைக் கெரட்டி லுக்குள் இருந்து தலையை நீட்டியபடி கூறிய ஒரு ஒட்டி மீண்டும் தலையை உள்ளே இழுத்துக்கொள்கிறார்கள். அந்த இடத்தில் நிற்பது பாதுகாப்பிலிலை என்பதை அவனது நடத்தை யும் பேச்கும்தெளிவுபடித்துகிறது. சந்து தொலைவிலுள்ள கோயிலை நோக்கி அவர்கள் செல்கின்றனர். அவர்களைப்போலவே தோனிக்காகக் காத்திருப்பவர்கள் அங்குகூடி இருக்கின்றனர். மதியவேளை ஆகிவிட்டது; பசி... எல்லோருக்கும் பழகிவிட்டது, குழந்தைகளுக்காக அருகிலுள்ள கடைகளெல்லாம் தேடி அலைந்தும் இரண்டு கச்சான் அல்வாத் துண்டுகள் மட்டுமே கிடைத்தது. அதை அவர்கள் மென்றுகொண்டிருக்கும்போதே அங்கு நின்ற இரு சிறுவர்கள் வாசறபடியில் யாரோ பக்தர்கள் வைத்து வணங்கிய செம்பருத்திப்பூக்களை எடுத்துப் பசியினால் மெல்லுகின்றன.

“ஏய்... சாமிக்கு வைச்சதை தொடக்கூடாது...”

கோயிலுக்குப் பொறுப்பாளவர்... அவர்களை முதுகில் அடித்து விரட்டியபடி அதட்டுகிறார். அந்தக் குழந்தைகள்... அச்சத்துடன் விலகின்றன பரிதாபமாகப் பார்க்கின்றன.

“என்னெய்யா...இந்தநேரத்திலையும் இப்பிடி நிக்கிறியன்”

அந்தக்காட்சியைக்கண்டு மனம் நொந்தவனுக் பரமுதான் கேட்கிறுன்.

“இல்லைத்தமிழ் உதுகள் எப்பவும் இப்பிடித்தான்”

“உதுகள்” என்ற வார்த்தையில் இருந்த தொனிப்பொருளை பரமு உணர்ந்துகொண்டான் ஒருபெருமூச்சடன் அவரது முகத் தைப் பார்க்க விரும்பாதவனுய் மறுபக்கம் திரும்புகிறுன்.

மாலைமங்கி இளை கவிகிறது. அக்கரைக்குச் செல்ல இருந்த அணைவரும் தோணித்துறைக்குச் சென்கின்றனர். அங்கு அவர்களின் வரவை எதிர்பார்த்திருந்த ஒட்டிகள்...இராணுவம் ரோந்து வரக்கூடும் என்று கூறி அவர்களை தூரித்தபடித்தி தோணி யில் ஏற்றுகின்றனர். பரமுவும் சமயக்கிணை ஒட்டிடடன் சேர்ந்து தூக்கி தோணியில் வழாக சரித்து வைத்துவிட்டு ஏறுகிறுன். மறுகரையில் கரிய இருளைத்தவிர ஒரு மின்மினியின் வெளிச்சம் கூட தெண்டவில்லை.

“அங்காலை ஹெலி சுட்டு இருபத்தாறு பேர் சரியாம்”

கட்சியாக வந்து ஏறிய பயணி சொல்லிய அந்தச் செய்தி அணைவரையும் திகைக்க வைக்கிறது,

“மெப்பே தமிழ்... ஆர் ஆரெண்டு தெரியுமே”

“ஆரெண்டு தெரியாது...பெண்புரச்கள்... குழந்தைகள் எல்லாம்தான்”

எல்லோரும் தோணியில் வந்து போகும் தத்தமது உறவினர்கள் ஊரவர்களை நினைத்துக் கொள்கின்றனர்.

“ஒரே இருளாக் கிடக்கு எப்பிடி துறையிலை... கொண்டு போய் விடுவா”

அந்த கரையிலும் சில இடங்களில் இராணுவம் நிலை கொண்டிருந்ததால்... அந்தப் பயணி அச்சத்துடன்தான் அப்படிக் கேட்கிறார்.

“என்ன பயப்பிடுற்யளா நங்க காலவைச்சு ஆறங்குற இடத்தையே அரக்காமல் கொண்டு போய் விடுவேனே நந்தா தெரியுது ஒரு பெரியவள்ளி அவைத்தையும் அணையத்தையும் நேர்ப்பிடிக் குத் தாங்க சரியாக கொண்டு போய் விடும்”

அவர்களின் உரை டலைக் கோட்டப்ரமுவுக்க கண்முன்னால் காலையும் அவலங்களிலும் அடிமைத் தனங்களிலுமிருந்து மக்கள் தமிழை விடுவித்துக்கொள்ள உறுதிபாண ஒரு கோணியும் விவேங்மள்ள ஒட்டியும் தேவை என்று அவன் அடிக்கடி கூறுகிறது ஞாபகம் வந்தது. ஏன்னாறு கேட்கும் உணர்வில்லாமல், ஏன்னாறு கேட்கவருமில்லாமல் அவர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.

ஒட்டி கூறியது போல் சிறிதும் பிச்காமல் தோணி துறையை அடைகிறது ஹெலியாஸ் சுடப்பா ஏ பிரிந்துபோய்இருக்கும் படகுகள் அவையின்கும் கவிழ்ந்து கிடக்கின்றன. இருபத்தாறு உயிர்களின் இரத்தம் காயாத அந்த மண்ணில்.. அந்த இருளில் இறங்கி அக்கரை செல்கின்றனர்.

பரமு மணைவியையும் பிள்ளைகளையும் பாதுகாப்பாக அங்கு விட்டுவிட்டு தாயாரைப் பார்ப்பதற்காக இரண்டு மூன்று நாட்களாக அலைந்தான். அவனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் நிகழோசமான தாக்குஞ்சுகள் நடந்து கொண்டிருந்தது மிக ஆபத்தான குறுங்கு ஒழுங்கைகளுக்காகவும் சென்றும்..., அங்கு போகமுடியவில்லை நான்காம் நாள் முகாம்களில் உள்ளவர்கள் வீடு திருப்பலாம் என்ற அறிவித்தலுடன் மணைவி பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்,

அவன் கேள்வியுற்ற சம்பவங்களிலிருந்து தனது தாயாருக்கும் எதுவும் நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பரமு தன்னைத் தேற்றிக்கொண்டு வழிவழியே மற்ற இடங்களில் நடந்த சம்பவங்களை மணைவிக்கும் கூறி அவளையும் தயார்ப்படுத்திக் கொண்டு வந்தான்.

குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் சைக்கிள்களை நிறுத்தி விட்டு கைகளை உயர்த்தியபடியே செல்ல வேண்டி இருந்தது. பிள்ளைகள் இருவரையும் ஆளுக்கொருவராக தூக்கியாயடி அவசியமான இடங்களில் ஒருக்கையை உயர்த்திக் கொண்டு செல்கின்றனர். எங்குபார்த்தாலும் இராணுவத்தினரின் தலைகளோ தெரிகின்றன. அவர்களால் நொருக்கப்பட்ட சைக்கிள்கள் குவிந்து கிடக்கின்றன.

தெருவெங்கும் முறிந்த மின்சாரக் கம்பங்களும் இடிட்டு கிடக்கும் மதில்களும், ஷல்லால் சேதமுற்ற வீடுகளும் இடையிடையே அரைகுறையாக எரிக்கப்பட்ட பிரேதங்களின் தகைகளும் எலும் ஏக்கூடுகளுமே காட்சியளிக்கின்றன. எங்கு சென்றுலும் பின்வாடை முக்கொத்து துணைக்கிறது.

அவர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலையின் இரண்டு மாடிக்கட்டிடம் இடிட்டு கிடக்கிறது. பரமு தனது மனைவிக்கு அந்த சூழ்மிதானத்தை கட்டிக்காட்டியபடி மெதுவாக ஏதோ சொன்ன ஞான். அச்சத்துடன் ஒரு இடுகாட்டை நோக்குவது போல மைதா எத்தை அவன் இருப்பிப் பார்த்தாள்.

வீடு நெருங்கியிட்டது. மதில்களுக்கு மேலை தலையைநீட்டிய இரானுவத்தினர் ஏதோ கேட்கின்றனர். தனதுவீட்டைப் பார்க்க போவதாக பரமு ஆங்கிலத்தில் கூறியதும் தலையை அசைக்கின்றனர்.

சீமெந்தாலான சுவரின் ஏறுபகுதி மட்டும் எஞ்சிநிற்க வீடே எரிந்து சாம்பலாகக் காட்சியளிக்கிறது.

“ஜீயோ... எங்கடை வீடு.”

பரமுவின்... மனைவி உரக்கக் காத்தியபடி... அழுகிறான்... எரிந்து கருகி தாறுமாருக விழுந்து கிடக்கும் மரங்கடிகளை வீலக்கி வீட்டின் மூண்புறம் செல்கிறான்... அவன் அருமையாகச் சேர்த்த புத்தகங்கள் இருந்த அலுமாரி இருந்த இடமே தெரியாமல்... சாம்பலாய்க் கிடக்கிறது. ஆவலுடன் உள்ளுழைந்து தாயார் படுத்திருந்த இடத்தைப் பார்க்கிறான். பரமு...

அரைகுறையாக எரிந்து கருகியபடி மண்ணடை ஒடும் எலும்புகளும் அங்குமிங்கும் சிதறிக்கிடக்கின்றன.

பரமுவின் கண்கள்... ஆத்திரத்தால் அகல விரிய அதிஸ்ரன் ஸீர் பனித்தது உடலெங்கும் மயிர்க்கூச்செறிய ஆவேசத்துடன் கேற்றிட மதில்ப்பக்கம் பார்க்கிறான்.

“ஜீயோ மாயிலையும் சுட்டெரிச்சுப் போட்டாகிகளோ”

பின் தொடர்ந்து வற்ற பரமுவின் மனைவி தலையில் கை வைத் துக்கூக்கத்துகிறான்.

“ராணி யுத்த களத்திலே ஓப்பாரி வைச்சுப் பிரயோசனமில்லை நாங்கள் யுத்தம் செய்யேல்லை; ஆனால் யுத்தத்தை தோக்கி இழுக்கப்படுறம்” பரமு தன் மனைவியைத் தேற்றிக்கொண்டு உறுதியாகச் சொல்கிறான்.

“அப்பா இஞ்சை எங்கடை நாய் செத்துக்கிடக்கு”

பாதி உருகிப்போய்க்கிடந்த தனது விளையாட்டுத் துப்பாக்கி யை தேடி கையில் எடுத்தபடியே பரமுவின் மகன் கத்துகிறுங் எல் வோரது முகங்களும் அங்கு திரும்புகின்றன ...

இலங்கையில் செய்திமுத்திரிக்கொடை பதிவு செய்யப்பட்டது.  
Registered as a news paper in Sri Lanka.

- ❖ அன்றையில் வெளிவந்த சின ரூப்ய இலக்கியங்கள்,
- ❖ இந்திய முற்போக்குப் படைப்புகள்,
- ❖ இலங்கையில் வெளியாகும் ஆக்க இலக்கியங்கள்,
- ❖ தேசியகள் இலக்கியப் பேரவையின் வெளியீடுகள்:

### மாரதி: பண்முகப்பார்வை அது - அவர்கள் வெறியாட்டு

தேசியகளை இலக்கியப் பேரவை ஆதரவுடன்  
சென்னை புக்ள் வெளியீடுகள்

மாரதியின் மெஞ்சுானம்  
செப்பனிட்ட படிமங்கள்  
இன்றைய உலகில் இலக்கியம்  
அலைந்தையும் பெற்றுக்கொள்ள

வசந்தம் புத்தக நிலையம்  
403, ஸ்ரான்ஸி வீதி  
யாழ்ப்பாணம்  
இலங்கை

இப்பத்திரிகை தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம், 15 / 1, மின்சார நிலைய வீதியிலுள்ள 4. தணியாசலை அமைக்கவால் அம்மீட்டு வெளியீட்டுப்பட்டது.